

ஆட்சி சொற்கள் அகராதி

[ADMINISTRATIVE TERMS DICTIONARY]

புலமை வேங்கடாசலம்



ஆட்சி சொற்கள் அகராதி

[ADMINISTRATIVE TERMS DICTIONARY]

சட்டத்தமிழ் அறிஞர்

புலமை வேங்கடாசலம், எம்.ஏ., பி.எல்.,

வழக்கறிஞர், நோட்டரி பப்ளிக், உறுதிமொழி ஆணையர்,

மேனாள் தமிழ்ப் பேராசிரியர்

பசும்பொன் முத்திராமலிங்கத்தேவர் கலைக் கல்லூரி

மேலநீலித நல்லூர்

மேனாள் சட்டப் பேராசிரியர்

மொழி பெயர்ப்புத்துறை, வாழ்வியல் களஞ்சியம்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.



தாமரை பப்ளிகேஷன்ஸ் (பு) லிட்

41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை- 600 098.

☎: 26251968

Language : Tamil

AATCHI SORKAL AGARAATHI

Author: *Pulamai Venkatachalam*

First Edition : November, 2010

Copyright : Publisher

No. of pages : iv +172 = 176

Typesetting : Thiruvalluvar Offset Printers

Publisher:

Thamarai Publications Pvt. Ltd.

Chennai - 600 098.

Tamilnadu State, India.

Email : tamaraipublications@gmail.com

Code No. T 275

Rs.75.00

Distributors

Chennai 044-24899351, 044-26359906, 044-24404873
Trichy 0431-2700885 **Madurai** 0452-2344106, 2350271
Tirunelveli 0462-2323990 **Coimbatore** 0422-2380554
Salem 0427-2450817 **Vellore** 0416-2234495 **Tanjore** 04362-231371
Pondicherry 0413-2357403 **Hosur** 04344-245726 **Ooty** 0423-
2441743 **Dindigul** 0451-2432172.

பதிப்புரை

மேலே நீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புலமை வேங்கடாசலம் அவர்கள் இந்தப் பயனுள்ள ஆட்சி சொற்கள் அகராதியைத் தயாரித்துள்ளார்.

அவர் தமது முன்னுரையில் கூறுகிறார்:

“தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி; அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகள் எழுதியாக வேண்டும். எனினும், தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தாது இருக்கிறது.”

வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் அழகாகத் தமிழில் எழுதவும் பேசவும் செய்யும்போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் வருத்தப்படுகிறார்.

கேரளா, ஆந்திரா மாநில அரசு அலுவலகங்களில் அவர்களது மொழிச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. அங்கெல்லாம் பட்டப்படிப்புக்கு தாய்மொழியே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அத்தகைய கல்லூரிகள் அதிகம் இல்லை. ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள நினைப்பது சரியே. ஆனால் தமது மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித் துறையிலும் தமிழ்மொழியை பயன்படுத்துவது என்பதைக் கொள்கை அளவில் நீதிபதிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். தமிழக அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி சொற்கள்தான் கோப்புகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அகராதி தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு முடிவுகளும் தமிழில் அறிவிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் சாமான்ய மக்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் மற்றும் அரசின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முடியும். அவர்களும் அரசுக்கு அனுப்பும் தங்கள் மனுக்களில் இச் சொற்களை பயன்படுத்த முடியும்.

நடைமுறைக்குத் தேவைப்படும் எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் பொருத்தமான தமிழ்ப் பதங்கள் இந்த அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, இந்த நூல் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பயன்படும்.

காலத்திற்கு ஏற்ற இந்த நூலை சிறப்பாகத் தயாரித்துள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர். இதை வெளியிட எமக்கு வாய்ப்பளித்ததற்கு அவருக்கு எமது உடனார்ந்த நன்றி.

-பதிப்பகத்தார்

முன்னுரை

தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சிமொழி: அதனால் தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்திலும் தமிழிலேயே கோப்புகளை எழுதியாக வேண்டும். எனினும் தமிழக அரசின் அலுவலகங்களில் சில இன்னமும் தமிழை முழுமையாக நடைமுறைப்படுத்தா திருக்கிறது. தமிழக அரசின் அலுவலக நடைமுறைகளுக்கு நன்கு பயன்படும் வகையில் ஆட்சிச் சொற்கள் அகராதி என்னும் இந்த அகராதியைத் திறம்படப் படைத்திருக்கிறேன்.

வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணியாற்றும் சில ஐ. ஏ. எஸ்., ஐ. பி. எஸ் அதிகாரிகள் அழகாக தமிழில் எழுதவும் பேசவும் செய்யும்போது நம்மவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் செய்தால்தான் அறிவாளிகள் என்று மதிப்பார்கள் என்ற போலி மரியாதைக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசவும் எழுதவும் செய்கிறார்கள். இதிலெல்லாம் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள்கூட ஆங்கிலத்தில் பேசுவதைத்தான் பெருமையாகக் கருதுகிறார்கள். இவர்கள் எப்படித் தமிழை வளர்க்க முடியும்?

இந்த நூல் அரசு அலுவலர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்கண் குறைகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் அதை எழுதி அனுப்ப வேண்டுகிறேன். அடுத்த பதிப்பில் சரிசெய்யப்படும்.

இங்ஙனம்

23/15, பூக்கார இரண்டாம் தெரு.,
தஞ்சாவூர்-613 001
தொலைபேசி எண் : 238554
செல் எண் : 9362852769

புலமை வேங்கடாசலம்

ஆட்சி சொற்கள்

அகராதி

[ADMINISTRATIVE TERMS DICTIONARY]

சட்டத்தமிழ் அறிஞர்
புலமை வேங்கடாசலம், எம்.ஏ., பி.எல்.,

ஆட்சிச் சொற்கள் அகராதி (ADMINISTRATIVE TERMS DICTIONARY)

[A]

Abandonment of Revenue	வருவாயைக் கைவிடுதல்
Abatement of charges	செலவுக் குறைப்பு : கட்டணக் குறைப்பு ; கட்டணத் தள்ளுபடி
Abbreviation	சுருக்கம் ; சுருக்கக் குறியீடு
Abkari shop	மதுக்கடை
Abridged Edition	சுருக்கப் பதிப்பு
Abridged Report	சுருக்க அறிக்கை
Absentee statement	வராதவர் விவர அறிக்கை
Abstract of Accounts	கணக்குகளின் சுருக்கக் குறிப்பு
Abstract Statement	சுருக்கப் படடியல் ; சுருக்க அறிக்கை
Academic Course	செயல்முறை சாராக் கல்வி
Academician	கலைக் கழக உறுப்பினர்
Academy of Tamil Culture	தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்
Accepted and countersigned	ஏற்று மேலொப்பமிடப்பட்டது
Accident Insurance	விபத்து ஈட்டுறுதி
Accident Reverse fund	எதிர்பாரா நிகழ்வுகளுக்கான ஒதுக்கீட்டு நிதி / காப்பு நிதி
Accommodation Contoller	இடவசதிக் கட்டுப்பாட்டு அலுவலர்
Accommodation Inspector	இடவசதி ஆய்வாளர்
Accommodation Deputy Tahsilder	இடவசதித் துணை வட்டாட்சியர்
Account	கணக்கு ; விவரம் ; கணிப்பு ; மதிப்பீடு
Accountancy	கணக்கியல்
Accountant - General	மர்நிலக் கணக்காய்வுத் தலைவர்
Accounts Superintendent	கணக்குக் கண்காணிப்பாளர்
Accounting	கணக்கு வைப்பு
Accounting procedure	கணக்கு வைப்பு முறை
Accounting year.	கணக்கு வைப்பிற்குரிய ஆண்டு ; கணக்கு ஆண்டு
Accounts Officer	கணக்கு அலுவலர்

Acid	அமிலம் ; காடிப்பொருள்
Acid test	கடுந்தேர்வு
Acknowledgement	ஒப்புக்கை
Acknowledgement card	ஒப்புக்கை அட்டை
Acquittance register	பற்றொப்பப் பதிவேடு
Acquittance Roll	பற்றொப்பப் பட்டியல்
Acting personnel	மாற்றாளர் முறைப் பணியாளர்
Action Committee,	
Action group	நடவடிக்கைக் குழு
Actual Balance	உள்ளபடியான இருப்பு
Actual Expenditure	உள்ளபடியான செலவு
Actual Journey time	உள்ளபடியான பயண நேரம்
Actually transported	உள்ளபடியாகக் கொண்டு சென்ற
Actual Receipt	உள்ளபடியான வரவு
Additional Consulting Engineer	கலந்தறி கூடுதல் பொறியாளர்
Additional Rent Controller	வாடகைக் கட்டுப்பாட்டு இணை அலுவலர்
Additional fee	கூடுதல் கட்டணம்
Additional security	கூடுதல் பிணை
Additional taxation	கூடுதல் வரிவிதிப்பு
Addressee	முகவரியாளர் ; பெறுநர்
Adequate knowledge of Tamil	போதிய தமிழ் அறிவு
Adhoc Committee	தனிக் குழு ; நியமனக்குழு
Adhoc grant	தனி மானியம்
Adhoc rules	தற்காலிக விதிகள்
Adjourn Sine Die	நாள் குறியாமல் ஒத்திவை ; நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தல்
Adjournment motion	ஒத்திவைப்புக் கோரிக்கை ; ஒத்தி வைப்புத் தீர்மானம்
Adjusting Heads	சரிக்கட்டும் தலைப்புகள்
Adjustment Bill	சரிக்கட்டல் பட்டி
Adjustment register	சரிக்கட்டல் பதிவேடு
Administration Report	ஆட்சி அறிக்கை
Administrative Authority	ஆட்சி அதிகாரி, ஆட்சி ஆணைக்குழு
Administrative Control	ஆட்சிக் கட்டுப்பாடு

Administrative Expenses
Administrative Glossary

Administrative Head
Administrative Intelligence
Administrative Officer
Administrative Powers
Administrative Sanction
Administrative Section or Wing
Administrator
Administrator - General
Admissible allowances
Admission Register
Adult Education
Adulteration
Adult Franchise
Adult Population
Advance Collection
Advance copy
Advance Register
Adverse Remarks
Advertised Vacancies
Advertisement
Advice
Advice slip
Adviser
Advisory
Advisory Board
Advisory Committee
Advisory Memo
Advisory Water
Aerial Encroachment
Aerial Photographing
Aerial Spray
Aerial Servey

ஆட்சிச் செலவுகள்
ஆட்சிச் சொல் அகரமுதலி, ஆட்சிச் சொல்லகராதி
ஆட்சித் தலைவர்
ஆட்சி நுண்ணறிவு
ஆட்சி அலுவலர்
ஆட்சி அதிகாரங்கள்
ஆட்சி முறை ஒப்பளிப்பு
ஆட்சிமுறைப் பிரிவு அல்லது பகுதி
ஆட்சியர்
பேராட்சியர்
உரிய படிக்கள்
சேர்க்கைப் பதிவேடு
முதியோர் கல்வி
கலப்பு ; கலப்படம்
வயது வந்தவர் வாக்குரிமை
வயது வந்தோர் தொகை
முன் தண்டல்
முன் படி ; முன் நகல்
முன்பணப் பதிவேடு
குறைக் குறிப்புகரைகள்
விளம்பரப்படுத்தப்பட்ட காலியிடங்கள்
விளம்பரம்
அறிவுரை ; நல்லுரை
அறிவிப்புச் சீட்டு
அறிவுரையாளர் ; கருத்துரையாளர்
அறிவுரை கூறுகிற ; அறிவுரை அடங்கிய
அறிவுரைக் குழுமம்
அறிவுரைக் குழு
அறிவுரைக் குறிப்பு
காற்றூட்டப்பட்ட நீர்
வான்வெளி வரைகடப்பு
வானவெளியிலிருந்து நிழற்படமெடுத்தல்
வானூர்தி மூலம் தெளிப்பு
வானூர்தி மூலம் ஆய்வு

Aerodrome	வானூர்தி நிலையம் ; வானூர்தித் தளம்;
Aerogram	விமான நிலையம் கம்பில்லாத் தந்திச் செய்தி : வானூர்தி வழி அஞ்சல்
Aerometer	காற்று அளவி
Aeronautical Education and Training	வானூர்தி இயல் கல்வியும் பயிற்சியும்
Aeronautics	வானூர்தி இயல் ; வானூர்திக் கலை
Aeroplane	வானூர்தி
Affiliated	இணைக்கப்பெற்ற ; சேர்க்கப்பெற்ற
Affiliation fee	இணைப்புக் கட்டணம்
After-care Home	பிற்காப்பகம்
Afternoon (P.M.)	பிற்பகல் (பி.ப.)
Agency	முகவர் நிலை
Agent	முகவர்
Agent General	தலைமை முகவர்
Aggregate value	மொத்த மதிப்பு ; தீரண்ட மதிப்பு
Agreed Pattern of Staff	இசைவளிக்கப் பெற்ற மாதிரிக்குரிய பணியாளர் தொகுதி
Agreement and contract	உடன்படிக்கையும் ஒப்பந்தமும்
Agreement Bond	உடன்படிக்கைப் பிணைமுறி
Agreement with Government	அரசுடன் இணக்கம் ; அரசுடன் உடன்படிக்கை
Agricultural Assistant	வேளாண்மை உதவியாளர்
Agricultural Calendar	வேளாண் விவர அட்டவணை
Agricultural College	வேளாண் கல்லூரி
Agricultural Credit Society	வேளாண் கடன் வழங்கும் சங்கம்
Agricultural Demonstration	வேளாண் செயல்முறை விளக்கம்
Agricultural Depot	வேளாண் கிடங்கு
Agricultural Economics	வேளாண் பொருளியல்
Agricultural Experiments	வேளாண் ஆராய்வுகள்
Agricultural Implements	வேளாண் கருவிகள்
Agricultural Income	வேளாண் வருமானம்
Agricultural Income Tax Officer	வேளாண்மை வருமானவரி அலுவலர்
Agricultural Journal	வேளாண் செய்தியிதழ்
Agricultural Labour	வேளாண் தொழிலாளர்

Agricultural Loans
Agricultural Marketing Society

Agricultural Operations

Agricultural Produce
Agricultural Refinance

Corporation

Agricultural Society

Agricultural Statistics

Agricultural Year

Agriculturists Debt Relief

Aide-De-Camp

Aided School

Aims and Objects

Air Borne Disease

Air Borne Trade

Air Brake

Air Condition

Air Craft

Air Field

Air Force

Air Hostess

Air Mail

Air Pollution

Air Port

Air Raid

Airways

Alarm Clock

Alarming Report

Album

வேளாண் கடன்கள்

வேளாண் விளைபொருள் விற்பனைச் சங்கம்

வேளாண் செயற்பாடுகள் ; வேளாண் செயல்கள்

வேளாண் விளைபொருள்

வேளாண் மறுநீதியுதவிக் கழகம்

வேளாண் சங்கம்

வேளாண் புள்ளி விவரம்

வேளாண் ஆண்டு ; விவசாய ஆண்டு

உழவர் கடன் தணிப்பு ; உழவர் கடன் இடருதவி

ஆளுநருடைய மெய்காப்பாளர்

உதவிபெறும் பள்ளி

நோக்கங்களும் குறிக்கோள்களும்

காற்றால் பரவும் நோய்

வான் வழி வணிகம்

காற்று நிறுத்தி ; காற்றுத் தடை

காற்றுப் பதனம் ; குளிசூட்டல் ;

குளிசூட்டப்பட்டது

வானூர்தி

வானூர்தி நிலையம்

வான்படை

வானூர்திப் பணிப்பெண் ;

விமானப் பணிப்பெண்

வானஞ்சல்

காற்றுத் தூய்மைக் கேடு

வானூர்தி நிலையம் ; வானூர்தித் தளம் ;

விமான நிலையம்

வான்வழித் தாக்குதல்

வான்வழி

விழிப்பதீர்வொலிக் கடிகாரம் ;

தூக்கத்திலிருந்து எழுப்பும் கடிகாரம்

அச்சந்தரும் அறிக்கை ;

கவலைக்கிடமான அறிக்கை

தீரட்டு வைப்பேடு ; நிழற்படத் தொகுப்பேடு

Alcohol	வெறியம் ; மதுச்சத்து ; போதைநீர் ; சாராயம்
Alcohol Industry	மதுச்சத்துத் தொழில்
A letter to this effect	இவ்வகையான ஒரு கடிதம்
Algebra	குறிக்கணக்கியல்
Alienable Right	உடைமை மாற்றத்தக்க உரிமை ; கைமாற்றத்தக்க உரிமை
Alienation of land	நில உரிமை மாற்றல்
Alienation of Revenue	நிலவரி நீக்கம்
Align	வரிசைப்படுத்து ; ஒழுங்குபடுத்து
Alignment	இயைவுநிலை ; ஒப்புதல்
Alimony	வாழ்க்கைப்படி ; சீவனாம்சம்
Allegation	சாட்டுரை ; குறை கூறல்
Alleged Right	சொல்லப்படுகின்ற உரிமை ; குறிப்பிடப்படுகின்ற உரிமை
Allied Trade	தொடர்புடைய வணிகம்
Allied Trade Instructor	துணைத்தொழில் ஆசிரியர்
All India level	அனைத்திந்திய நிலை
All India Service	அனைத்திந்திய பணி
Allocation of Fund	நீதி ஒதுக்கீடு
Allocation of Seat	இட ஒதுக்கீடு
Allopathy	ஆங்கில மருத்துவம் ; எதிர்மறை மருத்துவம்
Allotment Register	பங்கீட்டுப் பதிவேடு
Allowance	படி
Alms House	இரவனர் இல்லம்
Alphabetical List	அகரமுதலிப் பட்டியல் ; அகரவரிசைப் பட்டியல்
Alphabetical Order	அகரமுதலான முறை
Alpha System of filing	அகரமுதலிக் கோப்பு முறை
Alteration Memo	மாற்றக் குறிப்பு
Alternative Charge	மாற்றுக் குற்றச்சாட்டு
Alternative Occupation	மாற்றுத் தொழில்
Alternative Vote	ஒற்றை மாற்று வாக்கு
A.M.	முற்பகல்
Amateur	கலைத்தொழில் சாராக் கலைஞன்

Ambassador	தூதர் ; தூதுவர் ; நாட்டின் பேராளர்
Ambiguous	தெளிவற்ற
Ambulance	நோயாளர் ஊர்தி
'A' Memo	ஒப்படைக் குறிப்பு
Amendment	தீருத்தம்
Amendment of Act	சட்டத் தீருத்தம்
Amicable	நட்பிணக்கமான
Amnesty	பொது மன்னிப்பு
Analysis	பகுப்பு ; பகுப்பாய்வு
Analysis of Soil	மண் பகுப்பாய்வு
Analyst	பகுப்பாய்நர் ; பகுப்பாய்வாளர்
Analytical	பகுப்பாய்வு சார்ந்த
Ancestor	முன்னோன் ; மூதாதை
Ancestral Property	மூதாதையர் வழிச்சொத்து
Ancient Document	தொல்லேடு ; தொல்லாவணம் ; பழைய ஆவணம்; பழைய பத்திரம்
Ancient Historical Monuments and Records	பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களும் பதிவுருக்களும் பதிவேடுகளும்
Ancient Monuments	பண்டைய நினைவுச் சின்னங்கள் ; புராதன நினைவுச் சின்னங்கள்
Ancient Writings	பண்டைய நூல்கள்
Ancillary industries	துணைத் தொழில்கள்
Ancillary Units	துணையலகுகள் ; துணைப் பிரிவுகள்
Animal Husbandry	கால்நடைப் பராமரிப்பு
Animation	இயைவூட்டம்
Annals	ஆண்டுக் குறிப்பு வரலாறு ; வரலாற்றுப் பட்டியல் ; வரலாற்றுப் பதிவேடுகள்
Annex	பின் சேர் ; பிண் இணை
Annexure	பிற்சேர்க்கை ; பின் இணைப்பு
Anniversary	ஆண்டு விழா ; ஆண்டு நிறைவு
Anno Domini (A.D.)	இயேசுவுக்குப் பின் (கி.பி.)
Announcement	பொது அறிவிப்பு
Annual Audit	ஆண்டுத் தணிக்கை
Annual Audit Objection Statement	ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப் பட்டியல்

Annual Balance Sheet	ஆண்டு, இருப்பு நிலைக் குறிப்பு ; ஆண்டு ஈந்தொகைக் குறிப்பு
Annual Establishment List	பணியாளர் ஆண்டுப் பட்டியல்
Annual Establishment Return	பணியாளர் ஆண்டு விவர அறிக்கை
Annual Financial Statement	ஆண்டு நிதிநிலை அறிக்கை
Annual increment	ஆண்டுக்கான உத்திய உயர்வு
Annual Objection Statement	ஆண்டுத் தணிக்கை மறுப்புரைப் பட்டியல்
Annual Programme of work	ஆண்டுக்கான வேலைத் திட்டம்
Annual Report	ஆண்டறிக்கை
Annuity Deposit	ஆண்டு வைப்புத் தொகை
Antedated cheque	முன்னாளிட்ட காசோலை ; முன் தேதியிட்ட காசோலை
Ante Natal	பேறுகாலத்திற்கு முந்திய
Antibiotic	நோய் நுண் உயிர்க்கொல்லி
Anticipated Revenue	எதிர்பார்க்கும் வருவாய்
Anti-Clockwise	இடஞ் சுழித்த
Apex	மேல் நுனி ; உச்சி ; தலைமை
Apology	மன்னிப்பு
Appeal	மேல் முறையீடு ; மேல் வழக்காடு ; வேண்டுகோள் விடு
Appeal Against Acquittal	விடுவித்தனுக்கு எதிரான மேல் முறையீடு
Appeal petition	மேல்முறையீட்டு மனு
Appeal suit	உரிமையியல் மேல் முறையீட்டு வழக்கு
Appearances	தோற்றம் ; வருகை தரல்
Appellant	மேல் முறையீட்டாளர் ; மேல் வழக்காடி ; மேல் முறையீடு தொடர்பான
Appellate	மேல் முறையீட்டுக்குரிய ; மேல் முறையீடு தொடர்பான
Appellate Authority	மேல்முறையீட்டதிகாரி ; மேல் முறையீட்டு ஆணைக்குழு
Appellate Jurisdiction	மேல் முறையீட்டு ஆட்சி வரம்பு ; மேல்முறையீட்டு ஆள்வரை ; மேல் முறையீட்டு அதிகாரவரம்பு
Appellate Tribunal	மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
Application for Licence	உரிம விண்ணப்பம்

Application form	விண்ணப்பப் படிவம்
Applied Nutrition Programme	செயல்முறை ஊட்ட உணவுத் திட்டம்
Applied Science	செயல்முறை அறிவியல்
Appointed by transfer	மாற்றலால் அமர்த்தப்பெற்ற
Appointment	நியமனம் ; பணியில் அமர்த்தல்
Appointment Committee	நியமனக் குழு
Appointment Order	நியமன ஆணை
Appraise	மதிப்பீடு ; கணித்துக்கூறு
Appraiser	மதிப்பீட்டாளர்
Apprehend	கைப்பற்று ; உணர் ; ஊய்ந்து அஞ்ச
Apprentice	தொழில் பழகநர்
Apprenticeship	தொழில் பழக பருவம்
Approval	ஏற்பு ; ஒப்புதல் ; அங்கீகாரம்
Approval probationer	தகுதிகாண் பருவம் முடித்தவர்
Approved Book	ஏற்பளிக்கப்பட்ட நூல் ; அங்கீகரிக்கப்பட்ட நூல்
Approved candidate	ஏற்பளிக்கப் பெற்ற வேட்பாளர் ; அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்
Approved List	ஏற்பளிக்கப் பெற்ற பட்டியல் ; அங்கீகரிக்கப்பட்ட பட்டியல்
Approved Probationer	தகுதி காணப் பெற்றவர்
Approved School	ஏற்பளிக்கப்பெற்ற பள்ளி ; சீர்திருத்தப் பள்ளி
Approver	குற்றம் ஒப்பிய சான்றுரைஞர் ; குற்றமேற்ற சாட்சி
Approver's Evidence	குற்றம் ஒப்பியவர் சான்று ; குற்றத்தை ஒப்புக்கொண்டவரின் சாட்சியம்
Aptitude Test	உளச் சார்புத் தேர்வு
Arbitrator	இசைவுத் தீர்வாளர்
Arbitration	இசைவுத் தீர்ப்பு
Archaeological	தொல்பொருள் இயல் சார்ந்த
Archaeological remains	தொல்பொருள் அழிபாட்டுச் சின்னம்
Archaeological site	தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்வதற்கான இடம்
Archaeological sites and Remains	தொல்பொருள் இடங்களும் சின்னங்களும்

Archaeologist	தொல்பொருள் அறிஞர்
Architect	கட்டடக் கலைஞர்
Architecture	கட்டடக் கலை
Architecture and structural Engineering	கட்டடக் கலையும் அமைப்புப் பொறியியலும்
Architectural Assistant	கட்டடக் கலை உதவியாளர்
Architectural Draftsman	கட்டடக்கலை வரைவாளர்
Arithmetic	எண் கணக்கு
Armament	போர்த் தளவாடங்கள்
Armed Force	ஆயுதப் படை
Armed Reserve Police	ஆயுதச் சேமப் படைக் காவலர்
Armoury	படைக்கலைக் கொட்டிம்
Arms Act	படைக்கலைச் சட்டம்
Arms and Ammunition	போர்க்கருவிகளும் தளவாடங்களும்
Arms Licence	படைக்கலை உரிமம்
Arrack	சாராயம்
Arrangement	குற்றஞ் சாட்டுதல்
Arrear	நிலுவை
Arrear Bill	நிலுவைப்படி
Arrear Claim	நிலுவைக் கோரிக்கை
Arrear Collection	நிலுவைத் தண்டல்
Arrear List	நிலுவைப் பட்டியல்
Arrears of Pay	சம்பள நிலுவை
Arrears of Pension	ஒய்வூதிய நிலுவை
Arrest and Detention	கைது செய்து காப்பில் வைத்தல்
Arrest Warrant	கைது செய்வதற்கான பற்றாணை;
Arrest without warrant	கைது செய்வதற்கான கட்டளை
Art Gallery	பற்றாணையில்லாக் கைது ;
Article of constitution	கட்டளையில்லாக் கைது
Articles of Association	கலைக்கூடம்
Articles of Peace	அரசமைப்புச் சட்டப்பிரிவு
Articles of War	சங்க அமைப்பு விதிகள்
Artisan inams	அமைதிக்கான ஒப்பந்த விதிகள்
	போர் விதிகள்
	கைவினைஞர் மானியம்

Artisans and Agriculturists

Artist Modeller

Arts and Crafts

Arts College

As a matter of fact

As a matter of policy

As a matter of principle

As and when required

As applicable to him

As a rule

As a Special case

As contemplated in

Government Order

Assembling

Assembly Constituency

Assembly language

Assent to Bill

Assessee

Assessing Authority

Assessment of Tax

Assessment Order

Assessment Year

Assessor

Assets and Liabilities

Assignee

Assignment

Assignor

Assistant Agricultural Income

Tax Officer

Assistant Commissioner of

Agricultural Income Tax

கைவினைஞரும் உழவரும்

மாதிரியமைப்புக் கலைஞர்

கலைகளும் கைத்தொழில்களும்

கலைக் கல்லூரி

உள்ளபடியாக

கோட்பாட்டின்படி

கொள்கையின்படி

தேவைப்பட்டபோதெல்லாம்

அவருக்குப் பொருந்துமாறு

பொதுவாக ; வழக்கமாக

தனி நேர்வாக

அரசாணையின் கருத்துப்படி

தொகுத்தல் ; இணைத்தல்

சட்டப் பேரவைத் தொகுதி

தொகுப்புமொழி

சட்ட வரைவிற்கு இசைவு ;

சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்

வரிவிதிப்புக்குரியவர்

வரிவிதிப்பு அதிகாரி ; வரிவிதிப்பு

ஆணைக்குழு

வரி மதிப்பீடு

வரி விதிப்பு ஆணை

வரி விதிப்பு ஆண்டு

வரி விதிப்பவர் ; மதிப்பிடுபவர்

உடைமைகளும் கடப்பாடுகளும்

ஒப்படை பெற்றவர் ; உரிமை மாற்றம்

பெற்றவர் ; ஒதுக்கீடு பெற்றவர்

ஒப்படைப்பு ; உரிமை மாற்றல் ; ஒதுக்கல்

உரிமை மாற்றுநர் ; ஒப்படை செய்பவர்

வேளாண்மை வருமானவரி உதவி

அலுவலர்

வேளாண்மை வருமானவரி உதவி

ஆணையர்

Assistant Electrical Inspector	உதவி மின் ஆய்வாளர்
Assistant Engineer (Monuments)	உதவிப் பொறியாளர் (வரலாற்றுச் சின்னங்கள்)
Assistant Professor	துணைப் பேராசிரியர்
Assumption of charge	பொறுப்பு ஏற்றல்
As the case may be	நேர்வுக்கேற்ப ; நிகைக்கேற்ப
Asylum	காப்பகம் ; புகலிடம்
Athlete	உடற்பயிற்சிப் போட்டியாளர்
Attachment before Judgement	தீர்ப்புக்குமுன் பற்றுக்கை
Attendance Register	வருகைப் பதிவேடு
Attest	சான்றொப்பமிடு
Attestation	சான்றொப்பம்
At the best	மிகச் சிறந்த
At the instance of	வேண்டியபடி ; வேண்டுகோளின்படி
At the Most	மிக உயர்ந்த அளவு
At the same time	அதே சமயம்
At the rate of	வீதப்படி
Auction	ஏலம்
Auctionere	ஏலமிடுபவர்
Auction Purchaser	ஏலம் எடுப்பவர்
Audience Chamber	பேட்டி அறை
Audio Recording	ஒலிப் பதிவு
Audience Hall	காணல் கூடம் ; பார்வையாளர் கூடம்
Audio - Visual Aids	ஒலி - ஒளி துணைக் கலங்கள்
Audio - Visual Education	ஒலி - ஒளிக் கல்வி
Audio - Visual Equipment	ஒலி - ஒளித் தளவாடம்
Audit	தணிக்கை ; தணிக்கை செய்
Audit Certificate	தணிக்கைச் சான்றிதழ்
Audit Clerk	தணிக்கை எழுத்தர்
Audit Fees	தணிக்கைக் கட்டணம்
Audit Intimation	தணிக்கை அறிவிப்பு
Audit Notes	தணிக்கைக் குறிப்புகள்
Audit Objections	தணிக்கை மறுப்புரைகள்
Audit Officer	தணிக்கை அலுவலர்
Auditor	தணிக்கையர்

Auditor - General

(இந்திய அரசுத்) தணிக்கைத் தலைமை அலுவலர் .

Auditorium

அவைக் கூடம் ; கலைக்கூடம் ; அரங்கம்

Auditor's Certificate

தணிக்கையர் சான்றிதழ் .

Audit Register

தணிக்கைப் பதிவேடு

Audit Report

தணிக்கை அறிக்கை

Audit Slip

தணிக்கைச் சீட்டு

Authenticate

நம்பத்தக்கதாகக் கு : ஆக்க உரிமைச்

Authorisation

சான்றளி ; ஆதார பூர்வமாகக் கு

Authorisation Letter

அதிகாரம் வழங்குதல் : உரிமை

Authorisation Slip

வழங்கல்

அதிகார அளிப்புக் கடிதம்

Authorise

அதிகாரமளிப்புச் சீட்டு ; உரிமை அளிப்புச் சீட்டு

Authorised Capital

அதிகாரம் அளி ; உரிமை அளி

Authorised Dealer

அனுமதிக்கப்பட்ட மூலதனம்

Authorised Edition

அனுமதிக்கப்பட்ட வணிகர்

Authorised Forms

ஒப்பிய பதிப்பு

Authorised person

ஒப்பிய படிவங்கள்

Authorised Representative

அதிகாரம் பெற்றவர் ; உரிமை பெற்றவர்

Authorised Version

அதிகாரம் பெற்ற சார்பாளர் ; உரிமை

Authoritative

பெற்ற சார்பாளர் ; அதிகாரம்பெற்ற பிரதிநிதி

Authority

ஒப்பிய கருத்து ; ஒப்பிய கூற்று

அதிகாரம் பெற்ற ; தகுதியுடைய

அதிகாரம் ; அதிகாரி ; ஆணைக்குழு ;

மேற்கோள் ;

அடிப்படை

Autobiography

தன் வரலாறு ; சுயசரிதை

Autocracy

வல்லாட்சி

Automatic Signal

தானியங்கு கட்டளைக் குறியீடு

Auto Rickshaw

தானியங்கி மூவுருளி உந்து

Average Daily Attendance

சராசரி நாள் வருகை

Average Emoluments

சராசரி ஊதியம்

Average Pay

சராசரி சம்பளம்

Avoidable expenditure

தவிர்க்கக்கூடிய செலவினம்

Await

காத்திரு ; எதிர்பார்த்திரு

Award of Black Mark
Award of Certificate
Award of Red Entry
Ayacut
Ayah
Ayurvedic System

பிழைக் குறியீடு அளித்தல்
சான்றிதழ் வழங்கல்
திறமைக் குறியீடு வழங்கல்
ஆயக்கட்டு ; பாசனப் பரப்பு
பணிப்பெண் ; ஆயா
ஆயுர்வேத மருந்துவழுவறை

[B]

Backspace
Backup copy
Bacteriology
Bad Debt
Bad Debt fund
Bad Debt Reserve
Badge
Balance as his credit
Balanced Budget
Ballot Box
Ballot paper
Bandage
Banian
Bank Deposit

பின் நகர்வு
காப்பு நகல்
நுண்மவியல்
வாராக் கடன்
வாராக் கடன் நீதி
வாராக் கடனுக்கான ஒதுக்கீடு
குறியீட்டுச் சின்னம்
அவரது கணக்கில் உள்ள இருப்பு
சமநீலை வரவு செலவுத் திட்டம்
வாக்குப் பெட்டி
வாக்குச் சீட்டு
கட்டுத் துணி ; துணிப்படடை
உள்ளங்கி
வங்கி வைப்புத் தொகை ; வங்கி இருப்புத் தொகை

Bank Draft
Bank Notes
Banner Headline

வங்கிப்பணக் கொடுப்பாணை
வங்கிப் பணமுறி
நாளிதழில் முழுநீளப் பேரெழுத்துத் தலைப்பு

Banqueting hall
Baptism

விருந்து மண்டபம்
பெயரிடு விழா : திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு

Barbed wire
Bar code
Bar Council

வரிமுட கம்பி ; வரிமுள் கம்பி
பட்டைக் குறிமுறை
வழக்குரைஞர் கழகம் ;

Barracks

வழக்கறிஞர்கள் பெருமன்றம்
பாளையம் (பட்டைக் குடியிருப்பு)

Basic Education

Basic Servant

Battalion

Battle Field

Belt Area

Benefit Performance

Benevolent Fund

Betterment claim

Betterment contribution

Betterment Levy

Betting and Gambling

Betting Tax

Bid Amount

Biennial Election

Bilingual

Bill

Bill Collector

Bill of cost

Bill Register

Bimonthly

Binocular

Bio-Chemistry

Biography

Biologist

Biology

Biophysics

Bios

Bird's Eye View

Birth Control

Birth Mark

Birth Pang

Birth Rate

Birth Right

Bi-Weekly

Bi-Weekly journal

அடிப்படைக் கல்வி

அலுவலக உதவியாளர்

படைப்பிரிவு

போர்க் களம்

நகரைச் சூழ்ந்த பகுதி

கொடை நிகழ்ச்சி

நலநீதி

மேம்பாட்டுக் கோரிக்கை

மேம்பாட்டுப் பங்குத் தொகை

மேம்பாட்டு வரி

பந்தயம் கட்டுதலும் சூதாடுதலும்

பந்தய வரி

ஏலத்தொகை

ஈராண்டுக்கு ஒருமுறையான தேர்தல்

இருமொழிக்குரிய

சட்டமுன்வரைவு ; பட்டி ; விளம்பரச்சீட

வரித்தண்டலர்

செலவுப் பட்டி ; விளை மதிப்புப்பட்டி

பட்டிப் பதிவேடு

மாதம் இருமுறை

இரட்டைத் தொலை நோக்காடி

உயிர் வேதியல்

வாழ்க்கை வரலாறு

உயிரியலாளர்

உயிரியல்

உயிர் இயற்பியல்

அடிப்படை உள்ளீடு / வெள்ளீடு

மேல்நிலைக் காணல்

பிறப்புக் கட்டுப்பாடு

பிறவிக் குறி

பேறுகால வலி

பிறப்பு வீதம்

பிறப்புரிமை

இரு வாரத்திற்கு ஒரு முறை

வார இருமுறையிதழ் : இருவார

ஒருமுறையிதழ்

Blue Print

முதனிலை உருவரைப்படம் ; நிழற்பட
அச்சுமுறை

Blue Print Operator
Board

நீலவரைப்படம் அச்செடுப்பவர்
வாரியம் ; மன்றம் ; குழுமம் ; பலகை ;
கழகம்

Board of Communication

போக்குவரத்து வசதிக் கழகம்

Boarding Grant

உணவக மானியம்

Boarding School

உணவகத்துடன் அமைந்த பள்ளி

Board of Directors

இயக்குநர் குழுமம்

Board of Examiners

தேர்வாளர் குழுமம்

Board of Management

மேலாண் குழுமம்

Board of Revenue

வருவாய் வாரியம்

Board of Secondary Education

இடைநிலைக் கல்விக் குழுமம்

Board of Studies

பாடத் திட்டக் குழுமம்

Boat Building Yard

படகு கட்டும் நிலையம்

Boat Club

படகுக் குழாம்

Boat Hire Rate

படகு வாடகை வீதம்

Boat House

படகு மனை ; தோணித்துறை

Boating and Shipping Rules

படகு மற்றும் கப்பலோட்டும் விதிகள்

Boat Race

படகுப் போட்டி

Bogus Entries

போலிப் பதிவுகள் ; பொய்ப் பதிவுகள்

Bonus

மிகைச் சம்பளம்

Book

புத்தகம் ; ஏடு ; சுவடி

Book-Adjustment

கணக்கில் சரிக்கட்டல்

Books and Forms

நூல்களும் படிவங்களும்

Books and Periodicals

நூல்களும் பருவ வெளியீடுகளும்

Books and Publications

நூல்களும் வெளியீடுகளும்

Book Balance

ஏட்டு இருப்பு

Book Binding

புத்தகக் கட்டமைப்பு

Book-Case

புத்தகப் பேழை

Book-Debts

ஏட்டுக்கடன் குறிப்பு

Book-keeping

வணிகக் கணக்குமுறை

Book let

சிறு நூல்

Book Post

நூலஞ்சல்

Book-Rack

நூல் அடுக்குத் தட்டு

Book-Review

நூல் மதிப்புரை

Book-Shelf	நூல் அடுக்கம் : நூல் அமைரி
Boot	தொடங்குதல்
Booth	சவுக்கை : சாவடி
Bootlegger	கள்ளச் சாராய வியாபாரி
Bore Hole latrine	குழிக் கழிப்பிடம்
Borrowing Power	கடன் வாங்கு திறன்
Borstal School	இளங் குற்றவாளிகள் சிறைப்பள்ளி
Botany	தாவர இயல்
Boundary Line	எலைக்கோடு
Boundary Stone	எல்லைக் கல்
Boycott	புறக்கணித்து ஒதுக்குதல்
Boy Scouts	சிறுவர் சாரணப் பிரிவு
Brain Trust	அறிஞர் குழு ; திறனாளர் குழு
Branch Canal	கிளைக் கால்வாய்
Branch Office	கிளை அலுவலகம் ; பிரிவு அலுவலகம்
Breach of contract	ஒப்பந்த மீறல் ; ஒப்பந்த முறிவு
Breach of Privilege	உரிமை மீறல்
Breach of Promise	வாக்குறுதி மீறல்
Breach of Trust	நம்பிக்கைக் கேடு : நம்பிக்கை முறிவு
	நம்பிக்கைக் குலைவு ; நம்பிக்கை
	மோசடி
Break up expenditure	செலவினக் கூறுகள்
Breeding Bull	பெட்டி காளை
Bride	மணமகள்; மணப்பெண்
Bride groom	மணமகன்
Brief Notes	சுருக்கக் குறிப்புகள்
Brigadier	படைப்பகுதித் தலைவர்
Broadcast	ஒலிபரப்பு
Broadcasting	ஒலிபரப்பல்
Broadguage	அகன்ற இருப்புப் பாதை ; அகல இரயில்
	பாதை
Broker	தரகர்
Brokerage	தரகு ; தரகுக் கூலி
Brothel	பரத்தையர் இல்லம் ; வேசியர் விடுதி
Brought Forward (B.F.)	முன்பக்கப்படி (மு.ப.)
Browsing	உலாவல்

Brush	தூரி கை ; துடை
Budget	வரவு - செலவுத் திட்டம்
Budget Debate	வரவு - செலவுத் திட்ட விவாதம்
Budget Estimate	வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு
Bug	பிழை
Building Maistry	கட்டிட மேலாளர்
Building Rules	கட்டிட விதிகள்
Built up Area (Plinth area)	கட்டிடப் பரப்பு
Bull dozer	நிச்சமன் செய் பொறி
Bulletin	செய்தி அறிவிப்பு வெளியீடு
Bullet Proof	குண்டு துளையா ; குண்டு துளைக்காத;
	குண்டு புகா; குண்டு புகாத
Bullion	தங்கப் பாளம் ; வெள்ளிப் பாளம்
Bullion Weights	தங்கம், வெள்ளி எடைகள்
Bullock Cart	மாட்டு வண்டி
Bundobust Duty	பாதுகாப்புப் பணி
Burden of Proof	மெய்ப்பிக்கும் பொறுப்பு
Burial Ground	இடுகாடு
Business Management	வணிக மேலாண்மை
Bus Route	பேருந்துத் தடம்
Bus Shelter	பேருந்துப் பயணர் காப்பிடம் ;
	பேருந்துப் பயணியர் காப்பிடம்
Bus Stand	பேருந்து நிலையம்
Bus Stop	பேருந்து நிற்குமிடம்
Bus Terminus	பேருந்துத் தட முடிவிடம்
Bus Ticket	பேருந்துப் பயணச் சீட்டு
Buttress wall	முட்டுச் சுவர்
By Air Mail	வான்வழி அஞ்சல் மூலம்
By- Election	இடைத் தேர்தல்
By Express Train	பயணியர் விரைவு இருப்புர்தி மூலம்
By-Gone	கடந்து சென்ற ; கழிந்த
By Goods Train	சரக்கு இருப்புர்தி மூலம் ; சரக்கு இரயில் மூலம்
By-Laws ; Bye Laws	துணை விதிகள்
By Mixed Train	கருப்பு இருப்புர்தி மூலம்
By Order	ஆணைப்படி

By Passenger Train

பயணியர் விரைவினா இருப்பூர்தி மூலம்

: பயணியர் இரயில் மூலம்

By Sea Mail

கடல்வழி அஞ்சல் மூலம்

By - pass

புறக்கணி : மாற்று வழி : தவிர்

By-Path

கிளை வழி

By-Return of Post

மறு அஞ்சல்

By virtue of

என்ற தன்மையினால்; என்ற

தகுதியினால்

[C]

C-Drive

சி - இயக்கி

Cab

வாடகைச் சீருந்து

Cabin

சிறுகுடி : சிற்றறை : கப்பலறை

Cabinet

அமைச்சரவைக் குழு

Cable

கம்பிவடம்; கடல்வழித் தந்திச் செய்தி

Cablegram

கடல்வழித் தந்திச் செய்தி

Cadre

பணிநிலைப் பிரிவு

Cadre and Category

பணிநிலைப் பிரிவும் வகையும்

Calculator

கணிப்புப்பொறி : கணிப்பவர்

Calendar

நாள் காட்டி

Calendar of Operations

செயல்முறை அட்டவணை

Calendar of Returns

விவர அறிக்கை அட்டவணை

Calendar of Year

ஆங்கில ஆண்டு

Call Attention Motion

கவனஈர்ப்புக் கோரிக்கை :

Call for Records

கவன ஈர்ப்புத் தீர்மானம்

Call to Account

பதிவணங்களைக் கோருதல்:

பதிவணங்களைத் தருவித்தல்

கணக்குக் காட்டக் கூறு; காரணங் காட்டக்

கோரு

Camp Clerk

தங்கல் எழுத்தர்

Camp Court

தங்கல் நீதிமன்றம்; முகாம் நீதிமன்றம்

Camp Equipment

தங்கல் தளவாடங்கள்

Camping Ground

தங்கல் திடல்

Camp Tapal Arrangement

தங்கல் அஞ்சல் ஏற்பாடு

Campus

வளாகம்

Cancelling of Licence	உரிமம் நீக்கல்
Cancer Institute	புற்றுநோய் நிலையம்
Candidate	வேட்பாளர்; பணிக்கு விண்ணப்பிப்பவர்;
	தேர்வு நாடுபவர்
Canon	சட்டம் ; நெறிமுறை
Canon-Law	கிறித்துவ சமயச் சட்டம்
Canons of Financial Propriety	நீதி ஒழுங்கு நெறிமுறை
Canteen	(பணிமனைச்) சிற்றுண்டிச்சாலை
Cantonment	பாளையம்
Canvassing Agent	ஆதரவு நாடும் முகவர்
Capital	முதல் ; தலைநகர்; மூலதனம்
Capital Account	முதலீட்டுக் கணக்கு
Capital Cost	
Capital Expenditure	முதலீட்டுச் செலவு
Capital Goods	முதலீட்டுச் சரக்கு
Capital levy	முதலீட்டு வரி
Capital Offence	கொலைக் குற்றம்
Capital Outlay	முதலீட்டுத் தொகை
Capital Punishment	மரண தண்டனை
Capitation allowance	தலைவீதப்படி; ஆளினர் வீதப்படி
Capitation tax	ஆளினர் வீத வரி
Car	சீருந்து; வண்டி; தேர்; தொடர் வண்டிப் பெட்டி; இரயில் பெட்டி
Car advance	சீருந்து முன்பணம்
Carbon paper; Carbon sheet	கரிப்படி தாள்; மைபடி தாள்
Card	அட்டை
Card Board	மெல்லிய அட்டை; அட்டைத் தாள்
Career	வாழ்க்கைப் போக்கு; வாழ்க்கைத் தொழில்; பிழைக்கும் வழி
Career for woman	மகளிர்க்கான தொழில்
Care Home	காப்பு இல்லம்
Caretake Government	காப்பந்து அரசாங்கம்
Care taker	பொறுப்பாளர்
Cargo	கப்பல் சரக்கு
Car Park	சீருந்து நிறுத்துமிடம்
Carpentary unit	தச்சு வேலைப் பிரிவு

Cart Stand	வண்டி நிறுத்துமிடம்; வண்டிப்பேட்டை
Cart tax	வண்டி வரி
Cartridge paper	கெட்டித் தாள்
Case history	வழக்கு விவரம்; நோய் விவரக் குறிப்பு
Case law	தீர்ப்பு வழிச்சட்டம் ; வழக்குத் தீர்வு
Cash chest	பணப் பெட்டகம்
Cash counter	பணம் பெறுமிடம்; பணம் செலுத்துமிடம்
Case keeper	பணப்பொறுப்பாளர்
Cash on hand	கையிருப்புத் தொகை
Cash order	பணம் வழங்கு ஆணை
Cash remittance	பணம் செலுத்துகை
Cash remittance Book	பணம் செலுத்துகைப் பதிவேடு
Cash security	பணப் பிணையம்
Casual inspection	தற்செயல் ஆய்வு
Casual labourer	நாள் கூலியுள்ள; நாட்பணியாளர்; தினக் கூலி
Casual leave	தற்செயல் விடுப்பு
Casualty ward	இடை விபத்து மருத்துவப் பிரிவு
Casual vacancy	தற்செயற் காலியிடம்
Cataloguing	அட்டவணைப்படுத்தல்
Catering Technology	உணவாக்கத் தொழில்
Cattle breeding	கால்நடை வளர்ப்பு
Cattle pound	கால்நடைப் பட்டி; கால்நடை அடைப்பகம்
Cattle Statistics	கால்நடைப் புள்ளி விவரம்
Cattle Trespass	கால்நடை எல்லை மீறல்
Cease - Fire	போர் நிறுத்தம்
Ceiling	உச்சவரம்பு; உட்கூரை
Census	மக்கள் தொகைக் கணக்கு
Central Government	மைய அரசு; மத்திய அரசாங்கம்
Centralisation of Power	அதிகாரக் குவிப்பு
Central Jail	மையச் சிறை ; மத்திய சிறை
Central list	மைய அரசு அதிகாரப் பட்டியல் ; மத்திய அரசுப்பட்டியல்
Central Processing Unit (CPU)	மத்திய செய்கை அலகு
Centrally Assisted Scheme	மத்திய அரசு உதவித் திட்டம்
Centrally Sponsored Scheme	மத்திய அரசு தொடங்கிய திட்டம்

Central Services	மத்திய அரசு பணித் தொகுதிகள்
Central Survey Office	மத்திய நில அளவை அலுவலகம்
Ceremonial Parade	சிறப்புக் கால அணிவகுப்பு
Certificate of Approval	ஏற்புச் சான்றிதழ்
Certificate of identity	அடையாளச் சான்றிதழ்
Certificate of Nationality	நாட்டினச் சான்றிதழ்
Certificate of Posting	அஞ்சல் அனுப்புகைச் சான்றிதழ்
Certificate of Poverty	ஏழ்மைச் சான்றிதழ்
Certificate of Registration	பதிவுச்சான்றிதழ்
Certificate of Verification	சரிபார்ப்புச் சான்றிதழ்
Certified Copy	சான்றிட்ட படி; சான்று நகல்
Cess	மேல்வரி, வீதவரி
Challenged Vote	மறுதள்ளிப்பு வாக்கு
Chamber of Commerce	வணிகர் கழகம்
Chancellor of University	பல்கலைக்கழக வேந்தர்
Channel of Correspondence	கடிதப் போக்குவரத்து வழி
Chapter	இயல்
Charge De Affairs	துணை நிலைத் தூதர்
Charged Expenditure	பொறுப்பேற்ற செலவு
Charge Memo	குற்றச்சாட்டுக் குறிப்பாணை
Charge not proved	குற்றச்சாட்டு எண்பிக்கப்படவில்லை ;
	குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை ;
	குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை
Charge partially proved	குற்றச்சாட்டு ஓரளவு எண்பிக்கப்பட்டது;
	குற்றச்சாட்டு ஓரளவுக்கு
	மெய்ப்பிக்கப்பட்டது ;
	குற்றச்சாட்டு ஓரளவுக்கு நிரூபிக்கப்பட்டது
Charitable Endowment	அறக்கட்டளை
Chartered Accountant	பட்டயக் கணக்கர்
Chatram Manager	சத்திர மேலாளர்
Chatram Superintendent	சத்திரக் கண்காணிப்பாளர்
Chavadi Watchman	சாவடி காவலர்
Checking Inspector	சரிபார்ப்பு ஆய்வாளர்
Check Measuring Officer	அளவைத் தணிக்கை அலுவலர்
Check Measuring Overseer	அளவைத் தணிக்கைப் பார்வையாளர்.
Checking of personal Registers	தன் பதிவேடுகளைச் சரிபார்த்தல்

Check list	சரிபார்ப்புப் பட்டியல்
Check Measurement	அளவு சரிபார்த்தல்
Check Memorandum	சரிபார்த்தல் குறிப்பு
Check Post	தணிக்கைச் சாவடி
Check Slip	சரிபார்த்தல் சீட்டு
Chemical Analysis	வேதியியற் பகுப்பாய்வு ; வேதியியல் பகுப்பாய்வு
Cheque Book	காசோலை ஏடு
Cheque drawn in favour of the officer	அலுவலர் பெயரிலான காசோலை
Chief Electrical Instructor to Government	அரசு தலைமை மின் ஆய்வாளர்
Chief Accountant	தலைமைக் கணக்காளர்
Chief Accounts Officer	முதன்மைக் கணக்கலுவலர்
Chief Head Draftsman	முதன்மை வரைவாளர்
Chief Radio Officer	தலைமை வானொலி அலுவலர்
Chip	சில்லு
Chitta	சிட்டா ; குறிப்பேடு
Circumstantial Evidence	கூழ்நிலைச் சான்று
Citizenship	குடியரிமை
Citizenship training	குடிமைப் பயிற்சி
City Compensatory Allowance	நகர ஈட்டுப்படி
City Improvement Trust	நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்
City Police	மாநகர்க் காவலர்; மாநகர்க் காவல் துறை
Civil Engineer	கட்டடப் பொறியாளர்
Civil Engineering Works	குடிமுறைப் பொறியியல் வேலைகள்
Claims and Objections	கோரிக்கைகளும் மறுப்புகளும்
Clarifications	தெளிவு ; விளக்கம்
Clearance Certificate	தடைநீக்கச் சான்றிதழ்
Clearance of Arrears	நிலுவையை முடித்தல்; நிலுவையைத் தீர்த்தல்
Clearance of Audit Objections	தணிக்கை மறுப்புரைகளைத் தீர்த்தல்
Clear Days	முழுமையான நாட்கள்.
Clerk	எழுத்தர்
Client	கட்சிக்காரர்; சார்ந்திருக்கிறவர்

Clipart	ஆயத்தப்படும்
Cloack Room	பொருள் வைப்பறை
Coach	பயிற்சி அளிப்பவர்; பயிற்சி அளி; மூடுவண்டி
Coalition Government	கூட்டணி அரசு ; கூட்டணி அரசாங்கம்
Co-Defendant	உடன் எதிர்வாதி; சக பிரதிவாதி உடன் எதிர் வழக்காடி
Codification of Law	சட்டத் தொகுப்பு
Co-heir	உடன் மரபுரிமையர்; உடன் வாரிசு; பங்காளி
Coir Industry	கயிற்றுத் தொழில்; கயிறு தொழில்
Collateral Purpsoe	உடன்ஒத்த நோக்கம்; ஒத்திசைவான நோக்கம்; துணை நோக்கம்
Collateral Security	துணைப் பிணையம்
Collection of information	செய்தி திரட்டல்
Collection of Revenue	வருவாய்த் தண்டல்
Collective Farming	கூட்டுப் பண்ணை
Collective Responsibility	கூட்டுப் பொறுப்பு
Collector of Excise	ஆயத்துறை ஆட்சியர்
College Education	கல்லூரிக் கல்வி
College of Commerce	வணிகவியல் கல்லூரி
Colonization	குடியேற்றம்
Command	ஆணை ; கட்டளை; கட்டுப்பாடு
Commemoration	நினைவு விழா : நினைவு வழிபாடு
Commemorative Stamps	நினைவு அஞ்சல் வில்லை
Commentary	விளக்கவுரை
Commerce	வணிக இயல் ; வணிகம்
Commercial Accountant	வணிக் கணக்கர்
Commercial Area	வணிகப் பகுதி
Commercial law	வணிகச் சட்டம்
Commercial Product	வணிக உற்பத்தி
Commercial Tax	வணிக வரி
Commission Agent	தரகு முகவர்
Commissioner of Agricultural	
Income Tax	வேளாண்மை வருமான வரி ஆணையர்
Committed to Sessions	அமர்வு நீதிமன்ற விசாரணைக்கனுப்புதல்

Communal Representation	வகுப்புச் சார்பான்மை; வகுப்புப் பிரதிநிதித்துவம்
Communication	செய்தி அறிவிப்பு; தகவல் அளிப்பு; போக்குவரத்து; கடிதப் போக்குவரத்து
Communication by post	அஞ்சல் வழிச் செய்தி அறிவிப்பு
Communication by Railway	இருப்பூர்தி வழிச் செய்தி அறிவிப்பு; இருப்பூர்தி வழிப் போக்குவரத்து
Communication by Road	சாலை வழிச் செய்தி அறிவிப்பு; சாலை வழிப் போக்குவரத்து
Communication by Ropeway	கயிறூவழிச் செய்தி அறிவிப்பு
Communication by Telegram	தந்திவழிச் செய்தி அறிவிப்பு
Communication by Telephone	தொலைபேசி வழிச் செய்தி அறிவிப்பு
Communication by Tramway	சாலை இருப்பூர்திப் போக்குவரத்து
Communication by Wireless	கம்பியில்லாத் தந்தி வழிச் செய்தி அறிவிப்பு
Community Development Block	சமுதாய வளர்ச்சி வட்டாரம்
Community Development Project	சமுதாய வளர்ச்சித் திட்டம்
Community Hall	சமுதாயக் கூடம்
Commutation of Pension	ஓய்வூதியம் தொகுத்துப் பெறல்
Compact Disk (CD)	குறுவட்டு
Compassionate Allowance	கருணைப்படி
Compassionate Gratuity	கருணைப் பணிக்கொடை
Compensation for Loss	இழப்பீடு
Compensation for Tenants improvements	குத்தகையாளர் - குடிக்கூலிக்காரர் மேம்பாட்டுப் பணிகளுக்கான இழப்பீடு
Compensatory allowances	ஈட்டுப் படிக்கள்
Compensatory Leave	ஈடுசெய் விடுப்பு
Competent Authority	தகுதியுடைய அதிகாரி
Competent Court	தகுதிவாய்ந்த நீதிமன்றம்; தக்கநீதிமன்றம்; உரிய அதிகார வரம்புடைய நீதிமன்றம்
Competent Witness	தகுதிவாய்ந்த சான்றுரைஞர்
Competitive Examination	போட்டித் தேர்வு

Complaint Cell	குறையீட்டுப் பிரிவு
Compounded Tax	கூட்டு வரி
Compounder	மருந்து கலப்பவர்; மருந்து கலவையர்
Compound Rate of Tax	கூட்டுவரி வீதம்
Compromise Talks	இணக்கத் தீர்வுப் பேச்சு; ஒத்திசைவு உடன்பாட்டுப் பேச்சு
Comptroller and Auditor General	மைய அரசு கணக்குத் தணிக்கைத் தலைவர்
Comptroller of Audit and Accounts	மைய அரசு கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர்
Compulsory Acquisition	கட்டாய கையகப்படுத்துகை
Compulsory Acquisition of Land	கட்டாய நிலக் கையகப்படுத்துகை
Compulsory Education	கட்டாயக் கல்வி
Compulsory Enforcement	கட்டாயச் செயலாக்கம்
Compulsory Labour	கட்டாய உழைப்பு
Compulsory Registration	கட்டாயப் பதிவு
Compulsory Retirement	கட்டாய ஓய்வு
Compulsory Savings Deposit	கட்டாயச் சேமவைப்பு
Computing	தொகுத்தல்
Concurrent Audit	உடனிகழ் தணிக்கை; ஒருங்கியல் தணிக்கை
Concurrent Auditor	உடனிகழ் தணிக்கையாளர்; ஒருங்கியல் தணிக்கையர்
Condition precedent	முன் நிபந்தனை
Conditions of Licence	உரிம வரையறைகள்
Conditions of Service	பணிமுறைமைகள்
Conditions of Tender	ஒப்பந்தப்புள்ளி வரையறைகள்
Conditions of Works	வேலை முறைமைகள்
Conditions stipulated	குறிப்பிடப்பட்ட வரையறைகள்
Condolence Meeting	இரங்கற் கூட்டம்
Condonation	பிழை பொறுத்தல்; மன்னிப்பு; பொருட்படுத்தாதுவிடல்
Conference Hall	மாநாட்டுக் கூட்டம்

Confidential Cover

மந்தண உறை; இரகசிய உறை; கழுக்க உறை

Confidential Records

மந்தணப் பதிவுருக்கள்; இரகசிய பதிவணங்கள்; கழுக்கப் பதிவணங்கள்
மந்தண அறிக்கை; இரகசிய அறிக்கை
அமைப்பு

Confidential Report

Confiscation

Confiscated Property

Confiscation

பறிமுதல் செய்யப்பட்ட சொத்து

Consignee

பறிமுதல்

Consignment

சரக்குப் பெறுபவர்; பண்டம் பெறுபவர்

Consignor

அனுப்புச் சரக்கு ஒப்படைப்பொருள்

Consolidated certificate

சரக்கு அனுப்புபவர்

தொகுக்கப் பெற்ற சான்றிதழ்;

ஒருங்கிணைவுச் சான்றிதழ்

Consolidated Fund of India

இந்திய அரசுத் தொகுநீதி

Consolidated Fund of State

மாநில அரசுத் தொகுநீதி

Consolidated Preliminary

List of Amendments

ஒருங்கிணைக்கப்பட்ட தொடக்கத்

திருத்தப் பட்டியல்

Constituency

தொகுதி; வாக்காளர் தொகுதி

Constituent Assembly

அரசமைப்புச் சட்டப் பேரவை

Constitution

அரசமைப்புச் சட்டம்; உடல் கட்டமைவு

Constitutional Remedy

அரசமைப்புச் சட்ட தீர்முறை

Constitution and Management

அமைப்பும் மேலாண்மையும்

Constitution of India

இந்திய அரசியலமைப்பு ;

இந்திய அரசமைப்புச் சட்டம்; இந்திய

அரசியலமைப்புச் சட்டம்

Consulation fees

கலந்தறி கட்டணம்

Consulative Committee

கலந்தாய்வுக் குழு

Consulting fee

அறிவுரைக் கட்டணம்

Consulting Engineer

கலந்தறி பொறியாளர்

Consumer

பயன்பட்டாளர்; பயன்படுத்துபவர்;

நுகர்வோர்

Consumer Goods

நுகர்யொருள்; பயன்படு யொருள்

Contempt of Court

நீதிமன்ற அவமதிப்பு

Contingency fund

எதிர்பாராச் செலவு நிதி

Contingent Bill

சில்லறைச் செலவினப் பட்டி

Contingent Expenditure
Contingent Register
Contingent Staff

சில்லறைச் செலவினம்
சில்லறைச் செலவினப் பதிவேடு
சில்லறைச் செலவினச் சம்பளப்
பணியாளர்

Contract Committee
Contract of Service
Contractor

ஒப்பந்தக்குழு
பணி ஒப்பந்தம்
ஒப்பந்தக்காரர்

Contrary
Contributory Negligence
Controlling Authority
Convener

எதிர்நிலையான; முரண்பாடான
தற்கவனமின்மை
கட்டுப்பாட்டு அதிகாரி
கூட்டுநர்; அவைக்கூட்டுநர்; குழுத்
தலைவர்

Conversion Table
Conveyance Allowance

மாற்று அட்டவணை
ஊர்திப்படி

Conveyance Deed
Convocation

மாற்றளிப்பு ஆவணம்
பட்டமளிப்பு விழா

Co-operation
Co-operative Agricultural
Bank

கூட்டுறவு ; ஒத்துழைப்பு

Co-operative Canteen
Co-operative Central Bank

கூட்டுறவு வேளாண்மை வங்கி
கூட்டுறவுச் சிற்றுண்டிச் சாலை
கூட்டுறவு மைய வங்கி; கூட்டுறவு வங்கி

Co-operative Credit Bank
Co-operative Credit Society

கூட்டுறவு நாணய வங்கி
கூட்டுறவு நாணயச் சங்கம்

Co-operative Society
Co-operative Super Market

கூட்டுறவுச் சங்கம்
கூட்டுறவுச் சிறப்பங்காடி

Co-operative Union
Co-ordinating Authority

கூட்டுறவு ஒன்றியம்
ஒத்திசைவிக்கும் அதிகாரி

Co-ownership
Copies of Document

கூட்டுரிமை நிலை
ஆவணப் படிக்கள்; ஆவண நகல்கள்

Copy
Copy Application

படி நகல் ; நகல்
நகல் விண்ணப்பம்

Copy Application Register
Copy Superintendent

நகல் விண்ணப்பப் பதிவேடு
நகல் கண்காணிப்பாளர்

Copying Fees
Copyist

நகல் கட்டணம்
நகலர்

Copy Right	பதிப்புரிமை
Corporate Body	கூட்டாண்மை அமைப்பு
Corporate Responsibility	கூட்டாண்மைப் பொறுப்பு
Corporation	மாநகராட்சி; மாநகராட்சி மன்றம்; கழகம்
Corporation of Chennai	சென்னை மாநகராட்சி
Corporation Tax	மாநகராட்சி வரி
Corps	படைப் பிரிவு; தனிப் பணிக்குழு
Corrected Copy	திருத்திய படி
Correlation Statement	ஒப்புமை தொடர்பு விவரப் பட்டியல்
Correspondent Course	அஞ்சல் வழிக் கல்வி
Corresponding Period	ஒத்திசைவான காலம்
Corresponding Post	ஒத்த பணியிடம்
Cost Accountant	விலை மதிப்பீட்டுக் கணக்கர்
Cost Analysis	செலவுப் பகுப்பாய்வு
Cost of Maintenance	பேணுகைச் செலவு
Cost of Production	உற்பத்திச் செலவு; ஆக்கச் செலவு
Cost Price	அடக்க விலை ; கொள் விலை
Co-tenant	உடன் குடியிருப்பவர் ; உடன் குத்தகையாளர் ; சக குத்தகையாளர்
Cottage Industry	குடிசைத் தொழில்
Cotton Waste	கழிவுப் பஞ்சு ; பஞ்சக் கழிவு
Counciller	மன்ற உறுப்பினர்
Council of Ministers	அமைச்சரவை
Council of States	மாநிலங்கள் அவை
Council Rules	மன்ற விதிகள்
Counter Affidavit	எதிர் ஆணையுறுதி ஆவணம்
Counter Claim	எதிர் கோருரிக்கை
Counterfeit Note	கள்ளத்தாள் நாணயம்
Counterfoil	அடிச்சீட்டு ; மறுபாதி
Countermand	எதிரான ஆணை
Counter part	ஒத்த பகுதி ; ஒத்த நிலையினர்
Counter petition	எதிர் மனு
Counter Petitioner	எதிர் மனுச் செய்பவர்
Counter-Sign Counter Signature	
Countersigning Officer	மேல் ஒப்பமிடு; மேல் ஒப்பம் மேலொப்பமிடும் அலுவலர்

Country Liquor	நாட்டுச் சாராயம் ; பட்டைச் சாராயம்
Coupon	கைச் சீட்டு ; அடையாளச் சீட்டு
Course	படிப்புப் பிரிவு; செல்வழி
Courtesy Call	வணக்கக் காணல்; வழக்கக் காணல் ; வழக்கமான சந்திப்பு
Covenant	வரைமொழி: உடன்பாடு
Covering letter	மேல் கடிதம் ; இணைப்புக் கடிதம்
Craft Instructor	கைத்திறத் தொழில் பயிற்றுநர்
Craftsman	கைவினைஞர்
Grane	சுமை தூக்கு பொறி
Grane Fees	சுமை தூக்கு பொறிக் கட்டணம்
Grash Programme	மிகு விரைவுத் திட்டம்
Creche	குழந்தையர் காப்பகம் ; குழந்தைகள் காப்பகம்
Credentials	அறிமுக ஆவணம்
Credit Head	வரவு வைக்கும் தலைப்பு
Credit Note	வரவுச் சீட்டு ; வரவுக் குறிப்பு
Credit Sale	கடன் விற்பனை
Credit Side	வரவுப் பக்கம் ; பரவு நிலை
Creeche Attendants	குழந்தைகள் காப்பகப் பணியாட்கள்
Crematic Ground;	சூடுகாடு
Crematorium	சூடலை
Crime Detection	குற்றத் துப்பறிதல்
Crime Statistics	குற்றப் புள்ளி விவரங்கள்
Criminal Breach of Trust	குற்றவியல்புடைய நம்பிக்கை மோசடி; குற்றமுறு நம்பிக்கை மோசடி
Criminal Case	குற்றவியல் வழக்கு
Criminal Complaint	குற்றவியல் குறைபாடு ; குற்றப்புகார்
Criminal Investigation	குற்றவியல் புலனாய்வு ; குற்றப்புலன் விசாரணை
Criminal Jurisdiction	குற்றவியல் ஆட்சி எல்லை ; குற்றவியல் அதிகார வரம்பு
Crop Insurance	பயிர் ஈட்டுறுதி
Crossed Cheque	குறுக்குக் கோடிட்ட காசோலை
Cross Reference	தொடர்புக் குறிப்பு
Crown grant	அரசு மானியம்

Cruelty to wild animals	வன விலங்குகளுக்கு ஊறு செய்தல்
Cryptic Remark	மறைபுதிரான குறிப்புரை
Cupboard	நிலை அடுக்கு
Curative Medicine	நோய் தீர் மருந்து; நோய் தணிக்கும் மருந்து
Curator	காப்பாட்சியர்
Assistant Curator	உதவி காப்பாட்சியர்
Curb	அடக்கு; தடை செய்
Curfew Order	ஊரடங்கு ஆணை; ஊரடங்கு உத்தரவு
Current Account	நடப்புக் கணக்கு
Current duties	நடப்பு அலுவல்கள்
Current File	நடப்புக் கோப்பு
Curriculum	பாடத் திட்டம்
Curricular Activities	பாடத் திட்டம் சார்ந்த செயல்கள்
Custodian	காப்பாளர்
Custodian of enemy property	பகைவர் சொத்துக் காப்பாளர்
Custody of Document	ஆவணக் காப்புப் பொறுப்பு
Customary Law	வழக்கச் சட்டம்
Customer	வாடிக்கைக்காரர்; வாங்குபவர்
Customs Duty	சங்கத் தீர்வை
Cycle Rickshaw	மூவுருளி மிதிவண்டி ; மூன்று சக்கர மிதிவண்டி
Cycle Stand	மிதிவண்டி நிறுத்துமிடம்
Cycle tube	மிதிவண்டி உருளி காற்றுக்குழல்
Cyclostyle	படி பெருக்கி
Cylinder	நீள் உருளை ; வட்டுரு

[D]

Daily	நாள்தோறும்; நாள்தழ்
Daily Allowance	நாள்படி
Daily average wage	சராசரி நாள் கூலி
Daily Collections	நாள் திரட்சி ; நாள் தண்டல்
Dairy ; Dairy farm	பாற்பண்ணை ; பால்பண்ணை
Dairy farming	பாற்பண்ணைத் தொழில்; பால் பண்ணைத் தொழில்

Dais	மேடை : அரங்கம்
Dam	அணை
Damages	கீழப்பீடு
Dangerous Lunacy	கேடுபயக்கும் மனநோய்
Dangerous weapon	கேடுபயக்கும் ஆயுதம்
Data	அடிப்படை விவரம்; விவரக் குறிப்பு; தரவு தகவல்
Data - Area	தகவல் பகுதி
Data Processing Centre (D.P. Code No.)	விவர வகைப்பாட்டு நிலையம்
Data Processing Code No	விவர வகைப்பாட்டுக் குறியீட்டெண்
Dated	நாளிட்ட : தேதியிட்ட
Date of coming into force	நடைமுறைக்கு வரும் நாள்
Date of expiry	காலக்கழிவுக்குரிய நாள் : முடிவுறு நாள்
Date of issue	அனுப்பிய நாள்; பிறப்பிக்கப்பட்ட நாள்
Date of renewal	வெளியிட்ட நாள் : வழங்கிய நாள்
Date of return	புதுப்பித்தனுக்குரிய நாள்
Date stamp	தீரும்பிய நாள்; தீரும்பக்
Date book	கொடுப்பதற்குரிய நாள்
Day scholar	நாள் முத்திரை
Dealer	நாளோடு
Deal with the petition	விடுதியில் தங்காது பயிலும் மாணவர்;
Dean	வெளி மாணவர்
Dearness allowance	வணிகர்
Death-cum-Retirement	மனுமீது நடவடிக்கை எடு
Gratuity (D,C.R.G)	(கல்வி நிலையம்) முதல்வர் : புலத்
Death Duty	தலைவர்
Debar	அகவிடைப்படி
Debate	இறப்பு - ஓய்வுப் பணிக்கொடை
Debenture	இறப்பு வரி
Debit and credit entries	விலக்கி வை; உரிமை தடு
	விவாதம்; படடிமன்றம்; சொற்போர்;
	விவாதம் செய்; சொற்போரிடு
	கடன்ட்டு ஆவணம்
	பற்று வரவுப் பதிவுகள்

Debit Head	செலவுத் தலைப்பு; பற்றுத் தலைப்பு
Debit note	பற்றுக் குறிப்பு
Debit side	செலவுப் பக்கம்
Debtor	கடனாளி; கடன்பட்டவர்; கடன் வாங்குபவர்
Decency and Decorum of Office	அலுவலக நற்பாங்கும் சீரொழுங்கும்
Decennium disposal (D.Dis.)	பத்தாண்டு முடிவு (ப.மு.)
Decentralization	பரவல்; பன்முகப்படுத்தல்
Declaratory Judgement	(உரிமை) விளம்பு வகைத் தீர்ப்பு
Decorder	குறிமுறை நீக்கி
Defaulter's Register	தவணை தவறியவர் பதிவேடு; குறைக் குறிப்பேடு
Defective charge	குறைபாடுடைய குற்றச்சாட்டு
Defective report	குறைபாடுடைய அறிக்கை
Defence	எதிர்வாதம்; எதிர்வழக்குரை; மறுப்புரை; பாதுகாப்பு
Defence force	பாதுகாப்புப் படை ; ஏமப் படை
Defence of India Act	இந்தியப் பாதுகாப்புச் சட்டம்
Defence Services Personnel	பாதுகாப்புப் படையினர்
Defraud	ஏமாற்று; மோசடி செய்
Degree	பாகை ; படிநிலை; பட்டம்
Dejure	உரிமைப்படி; சட்டப்படி
Delegate	ஆணைப் பேராளர்; பேராளர்; ஒப்படை
Delegation	உரிமைப் பேராளர் குழு : ஒப்படைப்பு
Delivery Order	ஒப்படைப்பு ஆணை
Delivery of Possession	உடைமை ஒப்படைப்பு; துய்ப்புரிமை அளித்தல்
Delivery pipe	வெளியேற்று குழாய்
Demand draft	கேட்டிக் காசோலை
Demand notice	கேட்டித்தொகை அறிவிப்பு
Demarcation stone	எல்லை வரையறைக் கல்
Demi-Official correspondence	நேர்முகக் கடிதப் போக்குவரவு
Demi - Official letter	நேர்முகக் கடிதம்
Demi-Official Reminder	நேர்முக நினைவுட்டு
Democracy	மக்கள் ஆட்சி ; சனநாயகம்; குடியரசு
Demonstrator	செய்முறை விளக்குநர்

Denomination	வகைப்பெயர்: இனம்; மதப்பிரிவு
Denotified Communities	குற்றமரபினர் படடியலிலிருந்து நீக்கப்பட்ட இனத்தவர்
Denotified Tribes	சீர்மரபினர்
Department	துறை
Departmental audit	துறைத் தணிக்கை
Departmental estimate	துறை மதிப்பீடு
Departmental expenditure	துறை செலவு
Departmental proceedings	துறை நடவடிக்கைகள்
Departmental publications	துறை வெளியீடுகள்
Departmental receipts	துறை வரவினங்கள்; துறை வரவுகள்
Departmental revenues	துறை வருவாய்
Departmental test	துறைத் தேர்வு
Departmental Unit	துறைப் பிரிவு
Departmental manual	துறை நடைமுறை நூல்
Deposit	வைப்புத் தொகை ; வைப்பீடு
Deposit and remittance heads	வைப்பு செலுத்துத் தொகைத் தலைப்புகள்
Depositor	தொகை செலுத்துபவர்; கணக்குடைமையர்
Depreciation Reserve fund	தேய்மான நிதி
Depressed classes	தேய்மானக் காப்பு நிதி
Deputation	மாற்றுப்பணிக்கு அனுப்பி வைக்கப்படுதல்
Deputation Allowance	பேராண்மைக் குழு; வேற்றுப் பணிக்கனுப்புதல்
Deputating for training	வேற்றுப் பணிப்படி ; பயிற்சிக்கு அனுப்புதல்
Deputy	துணை
Deputy Officer	துணை அலுவலர்
Deputy Chairman	துணைத் தலைவர்
Deserter	பொறுப்பை விட்டோடுபவர்; கைவிடுபவர்
Designation	பதவிப் பெயர்
Desk Top Publishing (DTP)	மேசைப் பதிவு வெளியீடு
Despatch	அனுப்புகை
Despatch by local delivery	உள்ளூர் அஞ்சல் ஒப்படைப்பு
Despatch by post	அஞ்சல் வழி அனுப்புகை
Despatch by special Messenger	தனி ஆள் வாய்க்கை அனுப்புகை
Despatch Register	அனுப்புகைப் பதிவேடு
Despatcher	அனுப்புகைப் பணியாளர்

Despatching Clerk	அனுப்புக்கை எழுத்தர்
Destruction of Records	பதிவுருக்களை அழித்தல்
Destruction of Registers	பதிவேடுகளை அழித்தல்
Detailed arrear list	விரிவான நிலுவைப் பட்டியல் ; விரிவான பாக்கிப் பட்டியல்
Detailed bill	விவரப் பட்டி
Detailed heads of account	விரிவான கணக்குத் தலைப்புகள்
Detailed plans and estimates	விரிவான அமைப்புப் படங்களும் மதிப்பீடுகளும்
Detailed Review	விரிவான ஆய்வு
Detention Order	காப்பில் வைப்பு ஆணை; காவல் வைப்பு ஆணை
Detenu	தடுப்புக் காவல் கைதி
Deterrent Punishment	அச்சுறுத்துத் தண்டனை; கொடுந் தண்டனை
Devaswom fund	ஆலய ஆட்சி நிதி; தேவஸ்தான நிதி
Development Assistant	வளர்ச்சித் திட்ட உதவியாளர்
Development Overseer	வளர்ச்சித் திட்டப் பார்வையாளர்
Devolution of power	அதிகாரப் பொறுப்புரிமை ஒப்படைப்பு
Devotion of duty	கடமையார்வப் பற்று; கடமை ஈடுபாடு
Diagram	விளக்க வரைபடம்
Diamond jubilee	வைர விழா; அறுபதாம் ஆண்டு நிறைவு விழா
Diary	நாள் குறிப்பு
Dictation	சொல்வதெழுதுதல்; கட்டளையிடுதல்
Dictionary	அகராதி; சொற்களஞ்சியம்; அகரமுதலி
Diesel engine	டிசல் பொறி; எண்ணெய்ப் பொறி
Digest	சொரிமானம் செய்; சுருக்கத் தொகுப்பு; மனதிற் கொள்
Digit	இலக்கம்
Digital	இலக்கமுறை
Diplot Register	இருமொழிப் பதிவேடு
Dignitary	உயர் பதவியாளர்
Dignity	கண்ணியம்; மதிப்பு; பெருந்தன்மை
Dilemma	இரண்டக நிலை; இருதலைக் கொள்ளி எறும்பு நிலை

Dining room	உண் அறை; உணவு அறை
Diploma	பட்டயம்
Diploma course	பட்டயப் படிப்பு
Diplomacy	கூழ்ச்சித்திற நயம்; செயலாண்மைத் திறம்
Diplomat	தூதர்
Diplomatic corps	தூதர் குழு
Diplomatic representation	விரகர் சார்பான்மை; தூதுக்குழு பிரதிநிதித்துவம்
Diplomatic representative	விரகர் சார்பாளர்; தூது பிரதிநிதி
Direct evidence	நேர்முகச் சான்று; நேரிடையான சாட்சி ; நேரடி சாட்சி
Direction	கட்டளை; தீசை; இயக்குதல்
Direct recruitment	நேரடி ஆளுட்பு
Direct Tax	நேர்முக ஆளுட்பு
Directive principles of the constitution	அரசியலமைப்புச் சட்ட வழிகாட்டும் கோட்பாடுகள்
Director	இயக்குநர்; செயலாட்சிக் குழு உறுப்பினர்
Director of Archives	ஆவணக் காப்பக இயக்குநர்
Directorate	இயக்ககம்
Directive principles	வழிகாட்டும் கோட்பாடுகள்
Directory	தகவல் தொகுதி; விவரத் தீரட்டு
Disability leave	இயலாமை விடுப்பு; ஊன விடுப்பு
Director of Archaeology	தொல்பொருளியல் துறை இயக்குநர்
Director of Harijan Welfare	அரிசன நல இயக்குநர்
Director of Museum	அருட்காட்சியக இயக்குநர்
Director of Town Planning	நகரமைப்பு இயக்குநர்
Disbursing Officer	பணம் வழங்கும் அலுவலர்
Discharge Certificate	விடுவிப்புச் சான்றிதழ்
Discharged soldiers	படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட படைவீரர்கள்
Disciplinary action	ஒழுங்கு நடவடிக்கை
Disciplinary cases	ஒழுங்கு நடவடிக்கை கிணங்கள்; ஒழுங்கு நடவடிக்கை நிகழ்வுகள்
Disciplinary proceedings	ஒழுங்குமுறை நடவடிக்கைகள்

Discretion	விருப்புரிமை
Discretionary functions	விருப்புரிமைப் பணிகள்
Discretionary Grant	விருப்புரிமை மானியம்
Discretionary Power	விருப்புரிமை அதிகாரம்
Discussion	கலந்துரையாடல்; கலந்தாய்வு
Dismissal from service	பணியறவு; பணி நீக்கம்
Dismissed Officer	விலக்கப்பட்ட அலுவலர்
Dismissal of suit	வழக்குத் தள்ளுபடி
Disorderly conduct	முறையற்ற நடத்தை
Dispensary	மருந்தகம்
Dispense with	விட்டொழி
Display Board	காட்சிப் பலகை
Disposal index register	முடிப்பு அட்டவணைப் பதிவேடு
Disposal number	முடிப்பெண்
Disposal number system	முடிப்பெண் முறை
Dispossession	உடைமை பறித்தல்
Disqualification	தகுதியின்மை
Dissenting judgement	மாறுபட்ட தீர்ப்பு
Dissolution	கலைத்தல்
Distillery	வடிசாலை; வடிப்பகம்
Distorted facts	திரித்துக் கூறப்பட்ட செய்திகள்
Distrain fees	கைப்பற்றுக்கைக் கட்டணம்
Distress signal	இடுக்கண் அறிவிப்புக் குறிப்பு
Distress warrant	உடைமை பற்றுக்கையாணை
Distribution list	பகிர்வுப் பட்டியல்
Distribution list of work	பணிப் பகிர்வுப் பட்டியல்
Distribution of revenue	வருவாய்ப் பகிர்வு
Distribution Register	பகிர்வுப் பதிவேடு
Distribution System	பகிர்வு முறை
District	மாவட்டம்
District Administration	மாவட்ட ஆட்சி; மாவட்ட நிர்வாகம்
District Board	மாவட்டக் கழகம்
District Boundary	மாவட்ட எல்லை
District Central Library	மாவட்ட மைய நூலகம்
District Collector	மாவட்ட ஆட்சியர்
District Development Council	மாவட்ட வளர்ச்சி மன்றம் ; மாவட்ட வளர்ச்சிக் கழகம்

District Gazette	மாவட்ட அரசிதழ்
District Gazetteer	மாவட்ட விவரச் சுவடி
District Headquarters Hospital	மாவட்டத் தலைமை மருத்துவமனை
District soliders Committee	மாவட்டப் படை வீரர்கள் நலக் குழு
District Touring Map	மாவட்டப் பயண நிலப்படம்
District Welfare Officer	மாவட்ட நல அலுவலர்
Ditto	மேற்படி
Dividend	ஆதாயப் பங்கு; ஊதியப் பங்கு; பங்கு வீதம்
Division	கோட்டம்; வகுத்தல்; வாக்கெடுப்பிற்காகப் பிரித்தல்
Divisional Accountant	கோட்டக் கணக்காளர்
Divisional Engineer	கோட்டப் பொறியாளர்
Divisional Panchayat Officer	கோட்ட ஊராட்சி அலுவலர்
Docket Sheet	சுருக்கக் குறிப்பு; புறத்தாள்; உறைத்தாள்
Doctor	மருத்துவர்; முனைவர்; பண்டாரகர்
Doctrine	கோட்பாடு
Document	ஆவணம்
Documentary Evidence	ஆவணச் சான்று; எழுத்துச் சான்று ; வரைமொழிச் சான்று
D.O.Letter	நேர்முகக் கடிதம் (நே.மு.க.)
Domestic Economy	மனைப் பொருளியல்
Domestic Hygiene	மனை நல இயல்; குடும்ப நல இயல்
Domicile	உறைவிடம்; குடியிருப்புரிமை
Donee	கொடை பெறுபவர் ; கொடை பெறுவோர்; பரிசீலர்
Donor	கொடையாளர் ; கொடை கொடுப்பவர்
Dossier	மந்தணக் கோப்பு; இரகசியக் கோப்பு
Dot matrix	புள்ளி அணி
Double Bracket	இரட்டை அடைப்புக் குறி; இரட்டைப் பிறைக் குறி
Double payment	இருமுறைக் கொடுப்பு
Double taxation	இருமுறை வரிவிதிப்பு ; இரட்டை வரிவிதிப்பு
Dowry	சீதனம்; பெண்வழிச் சீர்; வரதுட்சணை

Draft	வரைபு
Draft Amendment	திருத்தத்திற்கான வரைவு;
Draft Bill	வரைவுத்திருத்தம்
Draft Declaration	வரைவுச் சட்டம்
Drafting capacity	வரைவு அறிவிப்பு
Draft letter	வரைவெழுத்தும் திறமை; வரைவுத் திறமை
Draft notification	வரைவு கடிதம்
Draft order	வரைவு அறிக்கை
Draft put up for approval	வரைவு ஆணை
Draft rule	ஏற்புக்காக வரைவு வைக்கப்படுகிறது
Drainage	வரைவு விதி
Drainage channel	வடிகால் அமைப்பு; வடிகால் வசதி;
Drainage pipe	வடிகால்
Drain covering	வடிகால் குழாய்
Drainage scheme	வடிகால் மூடி
Dramatic performance	வடிகால் திட்டம்
Drawee	நாடக நிகழ்ச்சி
Drawer	காசோலைக்குரிய பெயரினர்
Drawing Instructor	பணம் எடுப்பவர்; காசோலை பெற்று அனுப்புவவர்
Drawing Officer	வரைபட ஆசிரியர்
Drilling Machine	பணம் எடுக்கும் அலுவலர்
Driving licence	துளையிடும் பொறி
Drop further action	ஓட்டுரிமம் : ஓட்டுநர் உரிமம்
Due by	மேல் நடவடிக்கையைக் கைவிடு
Due Date	வரவேண்டியது
Due process of law	உரிய நாள்
Due to	தக்க சட்டமுறை; தக்க சட்டவழி முறை
Duffador	காரணமாக; விளைவாக; கொடுக்க வேண்டியது
Dummy Parade	தபேதார்; தலைமைச் சேவகர்
Dummy slip	பாசாங்கு அணிவகுப்பு
Dumping depot	மாற்றுச் சீட்டு; அடையாளச் சீட்டு குப்பைக் கிடங்கு

Duplicate	இரட்டிப்பான படி; இரண்டாம்படி
Duplicate licence	உரிம இரண்டாம் படி; உரிமத்தினுடைய படி ; மற்றொரு உரிமம்
Duplicating paper	படி பெருக்கு தாள்
Duplicator	படி பெருக்கி
Dust bin	குப்பைக் கூடை ; குப்பைத் தொட்டி
Dust proof	தூசி புகா ; தூசி புகாத
Duty	கடமை ; அலுவல்; தீர்வை; சுங்க வரி
Duties imposed	விதிக்கப்பட்ட கடமை; விதிக்கப்பட்ட தீர்வை
Duty allowance	அலுவல் படி ; பணிப்படி
Duty chart	அலுவல் அட்டவணை
Duty free	தீர்வையில்லா
Dynamo	மின் ஆக்கப் பொறி
Dynasty	அரச மரபு

[E]

E-mail	மின் அஞ்சல்
Earned Leave	ஈட்டிய விடுப்பு
Earnest Money	பொறுப்புறுதிப் பணம்
Earnest Money Deposit	பிணை வைப்புத் தொகை
Earning Member	பொருள் ஈட்டுபவர்
Ecology	(உயிரின வாழ்க்கை) சூழலியல்
Economic Advisor	பொருளியல் அறிவுரையாளர்
Economy Label	முகவரிச் சீட்டு
Editing	பதிப்பித்தல்; திருத்தி அமைத்தல் ; தொகுத்தமைத்தல்
Editor	பதிப்பாசிரியர் ; இதழாசிரியர்
Editorial	தலையங்கம்
Education	கல்வி
Educational Officer	கல்வி அலுவலர்
Educational Trust	கல்விப் பொறுப்பாட்சிக் குழுமம்
Election.	தேர்தல்
Election Commission of India	இந்தியத் தேர்தல் ஆணையம்
Election petition	தேர்தல் வழக்கு மனு
Election Tribunal	தேர்தல் தீர்ப்பாயம்

Elector	தேர்ந்தெடுப்பவர்; வாக்காளர்
Electoral Laws	தேர்தல் சட்டங்கள்
Electoral Registration Officer	தேர்தல் பதிவு அலுவலர்
Electoral Right	தேர்தலுக்குரிய உரிமை ; வாக்காளருக்குரிய உரிமை
Electoral Roll	வாக்காளர் பட்டியல்
Electorate	வாக்காளர் தொகுதி ; தேர்தல் தொகுதி
Electrial lift	மின் தூக்கி
Electric Grid	மின் இணைத் தொகுதி
Electric Heater	மின் வெப்பமூட்டி ; மின்னடுப்பு
Electrician	மின்வினைஞர்
Electric Installation	மின் அமைப்பு
Electricity	மின்னாற்றல்; மின்சக்தி
Electricity Board	மின் வாரியம்
Electric Light	மின் விளக்கு
Electric Meter	மின் அளவி
Electric Motor and Pump-Set	மின்னாயக்கப் பொறியும் இறைப்பியும்
Electric Plant	மின் ஆக்க இயந்திரத் தொகுதி
Electric Plug	மின் செருகி
Electric Shock	மின் அதிர்ச்சி
Electric Stove	மின் அடுப்பு
Electric Train	மின் இருப்புர்தி; மின்சார இரயில்
Electrical Draftsman	மின் வரைவாளர்
Electrical Inspector	மின் ஆய்வாளர்
Electrification	மின் வசதி செய்தல்
Electrocution	மின்பாய்வு இறப்பு; மின்சாரம் தாக்கி இறத்தல்
Electrocution Chamber	மின்பாய்வு இறப்பறை
Electronics	மின்னணுவியல்
Element	தனிமம்; தனிப்பொருள்; மூலப்பொருள்
Elementary Education	தொடக்கக் கல்வி
Elementary School	தொடக்கப் பள்ளி
Eligible for Public Service	அரசுப் பணிக்குத் தகுதியுடைய
Eligible for University Course	பல்கலைக் கழகப் படிப்பிற்குத் தகுதியுடைய
Embassy	தூதரகம் ; தூதுக் குழு

Embedded Chest Emblem	பதிக்கப்பட்ட பெட்டகம்
Emergency cases (Medical)	தனிக் குறி : சின்னம்
Emergency Committee	உடனடிக் கவனிப்புக்குரிய நோயாளர்
Emergent Petition	நெருக்கடி நிலைக் குழு
Emigrant	அவசரத் தன்மை மனு
Emissary	குடிபெயர்ந்த ; குடிபெயர்ந்தவர்
Employee	தூதுச் செய்தியாளர்
	வேலையாளர்; வேலையில் உள்ளவர்;
	தொழிலாளி
Employees Provident Fund	தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
Employees State Insurance Corporation (ESI)	தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம்
Employer	வேலைக் கொடுப்பவர் ; அமர்த்துநர் ; பணியாண்மையர்
Employer's Liability	வேலையில் அமர்த்துநர் கடப்பாடு ; பணியாண்மையரின் பொறுப்பு
Employment	வேலை ; தொழில் ; பயன்படுத்துதல்
Employment Advisory Committee	வேலைவாய்ப்பு அறிவுரைக் குழு
Employment and Unemployment	வேலையும். வேலையின்மையும்
Employment Exchange	வேலை வாய்ப்பகம்
Employment Guidance Bureau	வேலை வாய்ப்புத் தகவலளிப்பகம்
Enclose	இணை ; உள்ளடக்கு
Encroachment	எல்லை மீறுகை ; வரம்பு கடப்பு
Encumbrance Certificate	வில்லைக்கச் சான்றிதழ்
Encyclopaedia	கலைக் களஞ்சியம்
Endorsement	மேற்குறிப்பு ; மேல் எழுத்து ; ஏற்பிசைவு
Endowment	அறக்கட்டளை
Endowment for prize	பரிசுக்கான அறக்கட்டளை
Endowment for Scholarship	படிப்புதவித் தொகைக்கான அறக்கட்டளை
Endowment Fund	அறக்கட்டளை நிதி
Endowment Insurance	காலவரை ஈட்டுறுதி
Endowment Lectures	அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
Enfacement slip	முகப்புச் சீட்டு
Enfranchisement	வாக்குரிமை அளித்தல் ; தன்னுரிமை

Engine	அளித்தல்
Engineer	பொறி
Engineering College	பொறியாளர்
Engineering Officer	பொறியியற் கல்லூரி
Engineering Section	பொறியாளர் தொடர்பு அலுவலர்
Engineering Supervisor	பொறியியற் பிரிவு
Enhancement of Sentence	பொறியியல் மேற்பார்வையாளர்
Enquiry	தண்டனையை உயர்த்துதல்
Enquiry Counter	விசாரணை; தகவல் அறிதல்; உசாவுதல்
Enrolment	தகவல் அறியுமிடம்; தகவல் அளிப்பிடம்
Entertainment	பட்டியலில் சேர்க்கப்படுதல்
	கேளிக்கை; பொழுதுபோக்கு;
	விருந்தளிப்பு
Entertainment and Amusement	கேளிக்கையும் வேடிக்கையும்
Entertainment Tax	கேளிக்கை வரி
Entomologist	பூச்சியிலர்
Entomology	பூச்சியியல்
Entrance Examination	நுழைவுத் தேர்வு
Entrance Ticket	நுழைவுச் சீட்டு
Entries for Good Services	நற்பணிப் பதிவுகள்
Entrusting of fund	நீதி ஒப்படைப்பு
Entry of Foreigners	அயல் நாட்டார் உட்புகுதல்
Enumeration	கணக்கெடுப்பு
Enumeration Form	கணக்கெடுப்புப் படிவம்
Enumerator	கணக்கெடுப்பவர்
Envelope	உறை
Environment	சுற்றுப்புறம்; சூழல்
Envoy	தூதர்
Epigraphist	கல்வெட்டு ஆய்வாளர்
Epigraphical Attender	கல்வெட்டுப் பணியாளர்
Equal instalment	சம தவணை
Equipment	தளவாடம்
Equipment Grant	தளவாட மானியம்
Equipment Register	தளவாடப் பதிவேடு
Errata List	பிழை திருத்தப் பட்டியல்
Error Message	பிழைச்சுட்டும் செய்தி

Essentiality Certificate	இன்றியமையாச் சான்றிதழ்
Essential Services	இன்றியமையாப் பணிகள்
Essential Supplies	இன்றியமையாப் பொருள்கள்
Establishment charges	பணியாளர் தொகுதிச் செலவினம்
Estate	உடைமை ; தோட்டம்
Estate Duty	இறப்பு வரி
Estate Manager	சமீன் சொத்து மேலாளர்
Estimate	மதிப்பீடு
Estimated Expenditure	மதிப்பிட்ட செலவினம்
Ethics	ஒழுக்கவியல்
Ethnography	மக்கள் இன அமைப்பியல்
Ethnology	மக்கள் இன விளக்க நூல்
Evacuee Property	வெளியேற்றப்பட்டவர் சொத்து
Evasion of Tax	வரி ஏய்ப்பு
Eviction	வெளியேற்றல்
Examination	தேர்வு ; ஆராய்வு
Examination Centre	தேர்வு மையம்
Examination Fees	தேர்வு கட்டணம்
Examination in Chief	முதல் விசாரணை
Examiner	தேர்வாளர் ; ஆராய்வாளர்
Examining Fees	ஆராய்வுக் கட்டணம்
Excavationist	அகழ்வாய்வாளர்
Exception	புறநடை ; விதிவிலக்கு
Excess Expenditure	மிகைச் செலவு
Excess Payment	மிகைக் கொடுப்பு
Excess Profits Tax (E.P.T.)	மிகை ஊதிய வரி
Exchange	பரிமாற்றம் ; மாறு
Exchange Compensation Allowance	பரிமாற்ற ஈட்டுப்படி; மாற்றி கொள்ளத்தக்க ஈட்டுப்படி
Exchange Deed	பரிமாற்ற ஒப்பாவணம் ; பரிவர்த்தனைப் பத்திரம்.
Exchange Reminder	மாறுமொழியுடன் மீள் நினைவுட்டு
Excise	உள்நாட்டுப்பொருள் வரி ; ஆயத்துறை
Excise Administration	ஆயத்துறை ஆட்சி; ஆயத்துறை நிர்வாகம்
Excise Commissioner	ஆயத்துறை ஆணையம்

Excise Committee	ஆயத்துறை குழு
Excise Duty	ஆயத் தீர்வை
Excise Manual	ஆயத்துறை நடைமுறை நூல்
Ex-convict	முன்னால் தீர்ப்புக் குற்றவாளி
Executant	எழுதிக் கொடுத்தவர் நிறைவேற்றுநர்
Execution of Agreement	உடன்படிக்கை நிறைவேற்றல்
Execution of Document	ஆவணம் எழுதிக் கொடுத்தல்
Execution Petition	நிறைவேற்றம் கோரும் மனு
Execution Proceedings	நிறைவேற்று நடவடிக்கைகள்
Executive and Judiciary	செயலாட்சித் துறையும் நீதித்துறையும்
Executive Authority	செயலாட்சி அதிகாரி; செயலாட்சி
	ஆணைக்குழு ; செயல் அதிகாரம்
Executive Committee	செயற்குழு
Executive Councils	செயல்மன்றம், செயலாட்சி மன்றம்
Executive Instructions	செயலாண்மை அறிவுரைகள்
Executive Staff	செயலாண் பணியாளர்;
	செயலாட்சித்துறை பணியாளர்
Exemption	விலக்களிப்பு ; விதி விலக்கு
Exercise	பயிற்சி
Exgratia payment	கருணைத் தொகையளிப்பு
Exhibition	பொருட்காட்சி
Ex-Officio	அலுவல் வழி ; பதவி வழி
Ex-Officio Member	அலுவல்வழி உறுப்பினர் ;
	பதவிவழி உறுப்பினர்
Ex-Officio President	அலுவல்வழித் தலைவர் ;
	பதவிவழித் தலைவர்
Expeditionusly	விரைவார்ந்த தன்மை
Expel	வெளியேற்று; நாடுகடத்து
Expenditure Statement	செலவின விவர அறிக்கை
Expense	செலவு ; செலவுத்தொகை
Experience	அனுபவம் ; பட்டறிவு
Expert	வல்லுநர்
Explanation	விளக்கம்
Explanatory Note	விளக்கக் குறிப்பு
Export Duty	ஏற்றுமதி தீர்வை; ஏற்றுமதி வரி
Export - Import Trade	ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

Express Bus	விரைவுப் பேருந்து
Express Memo	விரைவுக் குறிப்பாணை
Express Telegram	விரைவுத் தந்தி
Express Train	விரைவு இருப்புர்தி; விரைவு இரயில் ; விரைவுத் தொடர்வண்டி
Ex-Servicemen	முன்னாள் படைவீரர்
Extension Officer for Panchayat	ஊராட்சி விநிவாக்க அலுவலர்
Extension of Service	பணிநீட்சி : பணி நீட்டிப்பு
Extension Telephone	கிளைத் தொலைபேசி
External Affairs	வெளி நடவடிக்கைகள்
Extra Curricular Activities	பாடத்திட்டப் புறச் செயல்கள் ; பாடத் திட்டம் சாராச் செயல்கள்
Extradition Warrant	அயல்நாடு புகுந்த குற்றவாளிப் பிடியாணை
Extra Judicial	சட்டமுறைக்குப் புறம்பான
Extraordinary Gazette	சிறப்பரசிதழ் ; சிறப்பு அரசிதழ்
Extraordinary Leave without Allowance	ஊதியமற்ற விடுப்பு ; படிசென்ற மிகை விடுப்பு
Extraordinary Pension	சிறப்பு ஓய்வூதியம்
Extraordinary Powers	சிறப்பு அதிகாரங்கள்
Extra Territorial Jurisdiction	புற நிலைவரை ஆட்சி எல்லை
Eye Hospital	கண் மருத்துவமனை

[F]

Facsimile	உருவ நேர்ப்படி
Facsimile Signature	ஒப்ப உருவ நேர்ப்படி
Fact in issue	தீர்வுதரு பொருண்மை: தீர்வுறு பொருண்மை
Factories Act	தொழிற்சாலைகள் சட்டம்
Faculty	புலம்
Fag End of the year	ஆண்டு முடியும் தருவாய்
Failure of Justice	நீதி தவறுகை

Failure to Report	அறிவிக்கத் தவறுதல்
Fair Copy	செவ்வைப் படி
Fair Copy Register	செவ்வைப் படிப் பதிவேடு
Fallow	தரிசு நிலம்; பயிரிடப்படாத நிலம்
False claim	தவறான உரிமைக் கோரிக்கை
False Evidence	பொய்ச் சான்று; ஆதாரமற்ற சான்று
False Personation	ஆள் மாறாட்டம்
False Weight and Measures	தவறான எடைகளும் அளவைகளும்
Falsification of Accounts	பொய்க் கணக்கு எழுதுதல்
Falsification of Records	பொய்ப் பதிவுரு அமைத்தல்
Family Allowance	குடும்பப் படி
Family Benefit Fund	குடும்பக் காப்பு நிதி
Family Benefit Scheme	குடும்பக் காப்புத் திட்டம்
Family Planning	குடும்ப நலத் திட்டம்
Family Pension	குடும்ப ஓய்வூதியம்
Famine Relief	பஞ்ச இடருதவி
Famine Relief Programme	பஞ்ச இடருதவித் திட்டம்
Farewell Address	வழியனுப்பு உரை
Farm Economy	பண்ணைப் பொருளியல்
Farm Manager	பண்ணை மேலாளர்
Fasli	வருவாய்த்துறை ஆண்டு
Fatal Error	முடிவான பிழை
Fax Machine	தொலை நகல் இயந்திரம்
Favourable Orders	ஆதரவான ஆணை
Federation	இணையம்; கூட்டுப் பேராட்சி; கூட்டாட்சி
Feeding Charges	தீனிக் கட்டணம்; உணவுக் கட்டணம்
Fee Remission	கட்டணத் தள்ளுபடி
Fees for stamping	எடை அளவுகள் முத்திரைக் கட்டணம்
Festival Advance	விழா முன்பணம்
Field Assistant	களப்பணி உதவியாளர்
Field Boundary	புல எல்லை
Fieldman	களப் பணியாளர் ; களப்பணியாளர்
Field Measurement Book	புல அளவைச் சாவடி
Field Officer	களப்பணி அலுவலர்
Field Register	புலப் பதிவேடு
Field Sketch	புல உரு வரைபடம்

Field Staff	களப்பணி ஊழியர்
Field Stone	புல எல்லைக் கல்
File	கோப்பு ; தாக்கல் செய் ; கோத்து வை
File Backup	கோப்புக் காப்பு
File Directories	கோப்பு அட்டவணைத் தொகுப்பு
File Disposal (F.Dis)	கோவை முடிவு (கோ.மு.)
File Pad	கோப்பு அட்டை
File Server	கோப்புப் பரிமாறி ; கோப்புச் சார்வு செய்பவர்
File with D.Dis.No.	ப.மு.எண். கோப்புடன் சேர்த்திருக்
Final Bill	இறுதிப் பட்டி
Final Decree	இறுதித் தீர்ப்பாணை
Final Modification Statement	இறுதி மாற்ற விவர அறிக்கை
Final Order	இறுதி ஆணை
Final Payment	இறுதிக் கொடுப்பு
Final withdrawl	இறுதிப் பெறுகை :
Finance Bill	இறுதியாகத் தீரும்புப் பெறுதல்
Finance Committee	நிதி சட்டமுன்வரைவு
Finance Department	நிதிக் குழு
Financial Adjustment	நிதித்துறை
Financial Agreement	நிதிக் சரிக்கட்டல்
Financial Code	நிதி உடன்பாடு
Financial Commission	நிதி விதித் தொகுப்பு
Financial Control	நிதி ஆணையம்
Financial Corporation	நிதிக் கட்டுப்பாடு
Financial Emergency	நிதிக் கழகம்
Financial Investment	நிதி நெருக்கடி
Corporation	நிதி முதலீட்டுக் கழகம்
Financial Irregularity	நிதி முறைக்கேடு
Financial Outlay	நிதி முதலீடு
Financial Position	நிதி நிலை
Financial Powers	நிதி அதிகாரங்கள்
Financial Propriety	நிதித் தகவு; நிதி ஒழுங்குமுறைமை
Financial Statement	நிதிநிலை விவர அறிக்கை
Financial Year	நிதியாண்டு
Fine	அபராதம் ; தண்டம்; தண்டப் பணம்;

Fine Arts	நேர்த்தியான செப்பமுடைய
Fire accident	கவின் கலைகள்: நுண் கலைகள்
Fire Brigade	தீ விபத்து
Fire Engine	தீயணைப்புப் படை
Fire Extinguisher	தீயணைப்பு ஊர்தி
Fire Insurance	தீயணைப்பான்
Fire Proof	தீ ஈட்டுறுதி
Fire Services	தீப் பற்றாத
Firing Order	தீயணைப்புத் துறை: தீயணைப்புப்
Firm	பணித் தொகுதி
First Aid Box; First Aid kit	சுடுவதற்கான ஆணை
First Aid Centre	நிறுமம்
First Charge	முதல் உதவிப் பெட்டி
First Copy	முதல் உதவி நிலையம்
First Grade Draftsman	முதல் பற்று: முதல் செலவு: முதல்
First Offender	உரிமை
Fishermen Co-operative	முதல் படி: முதல் நகல்
Society	முதல்தர வரைவாளர்
Fishery Rental	முதன்முறைக் குற்றவாளி
Fishery Research	மீனவர் கூட்டுறவுச் சங்கம்
Fishery Right; Fishing Right	மீன் பாசிக் குத்தகை
Fish Farm	மீன் வள ஆராய்ச்சி
Fish Preservation	மீன் பிடி உரிமை
Fixation of Fair Rent	மீன் பண்ணை
Fixation of Pay	மீன் பதனம்
Fixed Assets	நியாய வாடகை அறுதியிடல்
Fixed Deposit	சம்பளம் அறுதியிடல்
Flag hoisting	நிலையான இருப்புகள்
Flimsy	கால்வரை வைப்புத் தொகை
Floppy Disk	கொடியேற்றுதல்
Flush out Latrine	அற்ப : உறுதியற்ற
Fly leaf	நெகிழ்வட்டு
Fly:Over	பாய்நீர்க் கழிப்பிடம்
Follow up action	குறிச்சீட்டு : அடையாளச் சீட்டு
	பல்வழி மேம்பாலம் : மேம்பாலம்
	தொடர் நடவடிக்கை

Font Style	எழுத்துரு முகப்பும் பணி
Food Adulteration	உணவுப்பொருள் கலப்படம் ; உணவுக் கலப்படம்
Food and Agricultural Organisation	உணவு - வேளாண் நிறுவனம்
Food Control	உணவுக் கட்டுப்பாடு
Food Corporation of India	இந்திய உணவுப்பொருள் கழகம்
Food-stuff	உணவுப் பொருள்
Foolscap paper	முழுத் தாள்
Foot Board	உந்துவண்டியின் படிப்படை
Foot Note	அடிக்க குறிப்பு
Forecast	முன்னறிவிப்பு
Forecast of Expenditure	செலவின முன் மதிப்பீடு
Foreign Collaboration	அயல்நாட்டு இணைவாக்கம்
Foreign Employer	அயல்பணி அளிப்பவர்
Foreign Exchange	அந்நியச் செலாவணி
Foreign Liquor	அயல் நாட்டு மதுவகை; வெளிநாட்டு மதுவகை
Foreign Service	அயல் துறைப் பணி
Foreign Service Terms	அயல்துறைப் பணி வரையறைகள்
Foreman	முதலாள் (தொழிற் பிரிவு)
Foreman Insructors	முதலாள் பயிற்சி ஆசிரியர்கள்
Forenoon (A.M.)	முற்பகல் (மு.ப.)
Forest College	கான் இயல் கல்லூரி; வனக்கல்லூரி; வனவியல் கல்லூரி
Forester ; Forest Guard	கானகக் காவலர்; வனக் காவலர்
Forest Offences	கானகக் குற்றங்கள்; வனக் குற்றங்கள்
Forest Protection	கானகப் பாதுகாப்பு ; வனப் பாதுகாப்பு
Forest Range Office	கானகச்சரக அலுவலகம்; வனச்சரக அலுவலகம்
Forest Revenue	கானக வருவாய் ; வனவருவாய்
Forest Seigniorage	காட்டு வரி; கானக வரி; வனவரி
Forged Document	போலி ஆவணம் ; பொய் ஆவணம்
Forged Signature	போலி ஒப்பம் ; பொய் ஒப்பம்
For Official Use	அலுவலகப் பயன்பாட்டிற்கு
For Personal Attention	நேர்முகக் கவனத்திற்கு
For Ready Reference	உடன் பார்வைக்காக

Fortnightly Diary
 Fortnightly Progress Report
 Fortnightly Report
 Fort. St. George Gazette
 Foundation Stone
 Fountain pen
 Fracture
 Franchise
 Fraudulent claim
 Free and compulsory
 Education
 Freedom Fighters pension
 Freedom of Religion
 Freedom of Speech
 Freedom of the press
 Free pass

 Free port

 Free reading room
 Free Trade

 Freight and packing charges
 Fresh assessment
 Fruit canning unit
 Frustration
 Fugitive offender
 Full additional charge
 Full time Servant
 Full time work
 Fund
 Fundamental
 Fundamental rights
 Fundamental rules
 Furnishings

 Furnished quarters

இருவார அலுவல் நாள் குறிப்பு
 இருவார முன்னேற்ற அறிக்கை
 இருவார அறிக்கை
 தமிழ்நாடு அரசிதழ்
 அடிக்கல்
 மையூற்றெழுத்து கோல்: மையூற்றுப் பேனா
 முறிவு : எலும்பு முறிவு
 வாக்குரிமை
 மோசடியான உரிமைக் கோரிக்கை

 இலவசக் கட்டாயக் கல்வி
 விடுதலை வீரர் ஓய்வூதியத் தொகை
 சமய உரிமை ; மத சுதந்திரம்
 பேச்சுரிமை ; பேச்சுச் சுதந்திரம்
 எழுத்துரிமை
 இலவச அனுமதிச் சீட்டு ; கட்டணமற்ற
 நுழைவுச் சீட்டு
 சுங்க வரியில்லாத துறைமுகம்; சுங்கம்
 அல்லது தீர்வையில்லாத துறைமுகம்
 இலவசப் படிப்பகம்
 தடையிலா வணிகம்; வரிக்கட்டுப்பாடற்ற
 வணிகம்
 கட்டுக் கூலியும் அனுப்புக் கட்டணமும்
 புதிய வரி விதிப்பு
 பழப் பதனச்சாலை
 எண்ணக் குலைவு; செயற் குலைவு
 தப்பியோடிய குற்றம் புரிந்தவர்
 முழுக் கூடுதல் பொறுப்பு
 முழு நேரப்பணியாளர்
 முழுநேர வேலை; முழு நேரப் பணி
 நிதி
 அடிப்படையான
 அடிப்படை உரிமைகள்
 அடிப்படை விதிகள்
 வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள் :
 வீட்டுச் சாமான்கள்
 அறைகலனுடன் அமைந்த குடியிருப்பு ;
 வாரடங்களுடன் அமைந்த குடியிருப்பு

[G]

Gallery Gurd	படிமேடைக்காவல்
Gallows	தூக்குமேடை : தூக்குத் தண்டனை
Game licence	வேட்டை உரிமம்
Game Rules	வேட்டை விதிகள்
Gaming House	சூதாடு களரி : சூதாடுமிடம்
Gang Mazdoors	தொகுதி வேலையாட்கள்
Gaol	சிறைச்சாலை
Garden Land	தோட்டக்கால் : தோட்ட நிலம்
Gardener	தோட்டக்காரர்
Garden Maistry	தோட்ட மேலாள்
Gas Light	ஆவி விளக்கு
Gate	வாயில்
Gazette	அரசிதழ்
Gazette Extraordinary	சிறப்பு அரசிதழ்
Gazetted Assistant	அரசிதழ்ப் பதிவு பெற்ற உதவியாளர்
Gazetted Officer	அரசிதழ்ப் பதிவு பெற்ற அலுவலர்
Gazetteer	விவரச் சுவடி
Genealogical Table	குடிமரபு அட்டவணை ; வம்சாவழிப் பட்டியல்; வமிசாவழிப் பட்டியல்
Genealogy	குடிமரபு; கால்வழி; வம்சாவழி ; வமிசாவழிப் பட்டியல்
General Administration	பொது ஆட்சி ; பொது நிர்வாகம்
General Allowance	பொதுப்படி
General Body	பொதுக் குழு
General Clauses Act	பொதுக் கூறுகள் சட்டம்
General Description	பொது விவரிப்பு
General Education	பொதுக் கல்வி
General Fund Account	பொதுநிதிக் கணக்கு
General Hospital	பொது மருத்துவமனை
General Information Register	பொது விவரக் குறிப்பேடு
General Knowledge	பொது அறிவு
General Order	பொது ஆணை
General orders about fines	தண்டம் பற்றிய பொது ஆணைகள்

General Power of Attorney	பொது அதிகார அளிப்பு ஆவணம்
General Principles and Rules	பொதுக் கொள்கைகளும் விதிகளும்
General Principles of Law	சட்டத்தின் பொதுக் கோட்பாடுகள்
General Provident Fund	பொது வருங்கால வைப்பு நிதி
General Survey	பொது நோட்டம்
Generation	தலைமுறை
Generator	மின் ஆக்கி
Genuine	மெய்யான
Geographical Divisions	நிலவியற் பிரிவுகள்
Geography	நிலவியல்
Geology	புவியியல்
Geometry	வடிவியல்
Germination	முளைத்தல்; அரும்புதல்
Germ	நோய் நுண்மங்கள்
Ghat road	மலைச் சாலை
Gift	பரிசில் ; கொடை
Gift Deed	கொடை ஒப்பாவணம்
Glossary	சொல் விளக்கத் திரட்டு ; அருஞ்சொல் அகரமுதலி
Godown	கிடங்கு
Godown keeper	கிடங்குப் பொறுப்பாளர்
Golden Jubilee	பொன்விழா
Goldsmith	பொற்கொல்லர்
Good Behaviour	நல்லொழுக்கம்
Good Dept	வருங்கடன்
Goods Train	சரக்கு இருப்புர்தி ; சரக்கு இரயில்
Goods Vehicle	சரக்கு ஊர்தி
Covering Body	ஆட்சிக்குழு ; ஆளுகைக் குழு
Government	அரசு ; அரசாங்கம்
Government Building	அரசுக் கட்டடம் ; அரசாங்கக் கட்டடம்
Government Contribution	அரசு பங்களிப்புத் தொகை
Government Estate	அரசினர் தோட்டம்
Government Farm	அரசுப் பண்ணை
Government Guarantee	அரசுப் பொறுப்புர்தி ; அரசு உத்தரவாதம்
Government Grant	அரசு மானியம்
Government Loan	அரசுக் கடன்
Government Maternity	

Hospital	அரசு மகப்பேறு மருத்துவமனை
Government Museum	அரசு அருட்காட்சியம்
Government of India Gazette	இந்திய அரசிதழ்
Government order	அரசாணை
Government Pleader	மாநில அரசு உரிமையியல் வழக்குரைஞர்
Government Press	அரசு அச்சகம்
Government Promissory Note	அரசுக் கடனுறுதி ஆவணம் ; அரசுக் கடனுறுதிச் சீட்டு ; அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு
Government Securities	அரசுப் பிணையம்
Government Servants'	
Conduct Rules	அரசுப் பணியாளர் நடத்தை விதிகள்
Government service	அரசுப்பணி ; அரசாங்கப் பணி
Government Subsidy	அரசு உதவித்தொகை
Government suits Register	அரசு வழக்குப் பதிவேடு
Government Technical Examination	அரசுத் தொழில் நுட்பத் தேர்வுகள்
Governor	ஆளுநர்
Grace Period	நயப்புக் கால அளவு
Grade	தரம் ; நிலை
Graduate	பட்டம் பெற்றவர்
Graduate Constituency	பட்டதாரி தொகுதி
Graft Instructor	கைத்திறத் தொழில் ஆசிரியர்
Grafting overseer	ஓட்டுச்செடி பார்வையாளர்
Grand Trunk Road	நீள் பெருஞ்சாலை ; நீண்ட பெருஞ்சாலை
Grant	மானியம்
Grants in Aid	உதவி மானியம்
Graph Paper	வரை கட்டத்தாள்
Graphics	வரைவியல்
Gratuitous Relief	கூட்டுதவி
Gratuity	பணிக்கொடை
Gravel Road	சரளைச்சாலை
Grave yard	கூடுகாடு
Grazing Fees	மேய்ச்சல் கட்டணம்
Grazing Forest	மேய்ச்சல் காடு

Grazing Rules	மேய்ச்சல் விதிகள்
Grievous injury	கொடுங்காயம்.
Gross income	மொத்த வருமானம்
Gross Negligence	கடுங்கவனமின்மை
Gross Profit	மொத்த ஊதியம்
Gross Receipt	மொத்த வரவு
Ground Rent	மனைத் தீர்வை
Ground Rent Assessment	மனைவரி விதிப்பு : இடவரி விதிப்பு
Group Discussion	குழுக் கலந்தாய்வு
Growth pole	வளர்ச்சி மையம்
Guarantee	பொறுப்புறுதி: உத்தரவாதம்
Guard	காவல் ; காவலர் ; காவல் செய்தல்
Guardian and wards	காப்பாளரும் குழந்தைகளும்.
Guardian of Minor	காப்பாளரும் சிறுவர்களும்
Guard of honour	இளவரின் காப்பாளர்
Guest House	மரியாதை அணிவகுப்பு
Guide Book	விருந்தினர் மாளிகை; விருந்தினர்
Guide lines	இல்லை; புலவிருந்தகம்
Guide-Post	வழிகாட்டு ஏடு : கையேடு
Guild of Service	பின்பற்றத்தக்க வழிமுறைகள்
Gum - Bottle	வழிகாட்டி
Gun Licence	பொதுப்பணிச் சங்கம்; நற்பணிக் கழகம்
Gymnasium	கோந்துக் குப்பி; பசைக் குப்பி; கோந்துப்
Gynaecology	புட்டி
	துப்பாக்கி உரிமம்
	உடற்பயிற்சிக் கூடம்; உடற்பயிற்சிக்
	களர்
	மகளிர் நோய் மருத்துவ இயல்

[H]

Half yearly	அரையாண்டு இதழ்
Half yearly return	அரையாண்டு விவர அறிக்கை
Hall	மண்டபம்; மன்றம்; கூடம்
Hall mark	தரக்குறியீடு

Hall Superintendent	தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர்
Hall Tickets	தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு
Halt and go	நின்று செல்க
Halting Allowance	இடைத் தங்கற் படி
Hand bill	துண்டறிக்கை; துண்டு வெளியீடு
Hand Book	கையேடு : கைச் சுவடி
Hand Compositor	கையச்சுக் கோர்ப்பவர்
Hand cuff	கைவிலங்கு
Handing over charge	பொறுப்பு ஒப்புவித்தல்
Hand-receipt	கைச்சாற்று
Handwriting expert	கையெழுத்து (இயல்) வல்லுநர்
Harbour	துறைமுகம்
Harbouring the accused	குற்றவாளிக்குப் புகலிடமளித்தல் ; குற்றவாளியை ஒளித்துவைத்தல் கோடாவிதி ; நேர்மைவிதி
Hard and fast Rule	வன்வட்டு
Hard Disk	வன்வட்டு இயக்கி
Hard Disk Drive	வருந்தி ஈட்டிய பணம் ; உழைத்துச் சம்பாதித்த பணம்
Hard earned money	வன்பொருள் : இரும்புப் பொருள்
Hardware	வன்பொருள் உருவமைப்பு
Hardware configuration	கண்டன வேலை நிறுத்தம் ; கண்டன ஆர்ப்பாட்டம்
Hartal	கூவி விற்பவர் ; தலைமை எழுத்தர்
Hawker	கணக்குத் தலைப்பு
Head clerk	தலைமை அலுவலகம்
Head of Account	பணித் தலைமையிடம் ; பணியகம்
Head office	துறைத் தலைவர்கள்
Head quarters	நல்வாழ்வு மற்றும் ஓய்வுப் புகலிடம்
Heads of departments	நல நிலையங்கள்
Health and holiday resort	நலவாழ்வுச் செய்தி பரப்பலும்
Health centres	விளம்பரமும்
Health propaganda and publicity	நலக்கோட்பாடு பரப்புச் சொற்பொழிவு
Health propaḡanda lecture	வழக்கு விசாரணை; கேட்புரை
Hearing	

Heaving industry	கனரகத் தொழில்
Heir	மரபுவழி உரிமையர் ; வாரிசு
Heir apparent	உறுதிநிலை மரபுரிமையாளர்; உறுதிநிலை வாரிசு
Heir presumptive	இற்றை நிலை மரபுரிமையர்; இற்றைநிலை வாரிசு
Helper	உதவியாளர்
Hereditary office	மரபுரிமையான பதவி
High commission	தூதரகம்; உயர் ஆணையர் பணியகம்
High Commissioner	(காமன்வெல்த்) நாட்டுப்பேராளர்; உயர் ஆணையர்
High Court Judge	உயர்நீதிமன்ற நீதியரசர்
High level co-ordination Committee	உயர்மட்ட ஒத்திசைவுக் குழு ; உயர்நிலை ஒருங்கிணைப்புக் குழு
High level Language	உயர்நிலை மொழி
High Road	நெடுஞ்சாலை
High School	உயர்நிலைப் பள்ளி
High School Education	உயர்நிலைப் பள்ளிக் கல்வி
High Seas	ஆழ்கடல்
High tide	கடல் ஏற்றம்
Highways	பெருவழி; நெடுஞ்சாலை
Highways Department	நெடுஞ்சாலைத் துறை
Highways Research Advisory Council	நெடுஞ்சாலை ஆராய்ச்சி அறிவுரை மன்றம் ; நெடுஞ்சாலை ஆராய்ச்சி ஆலோசனைக் கழகம்
Hill Allowance	மலையிடப் பணிப்படி
Hill Station	மலைவாழிடம்; மலை ஊர்; மலைப்பகுதி
Hill tribes	மலைவாழ் பழங்குடியினர்
Hindu Religious and Charitable Endowment (Administration) Department	இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
Hire purchase scheme	தவணைக் கொள்முதல் திட்டம்
His Excellency	மேதகு
Historical Documents	வரலாற்று ஆவணங்கள்
Historical Monuments and	

Records	வரலாற்றுச் சின்னங்களும் பதிவுருக்களும்
Historical research	வரலாற்று ஆராய்ச்சி
Home computer	இல்லைக் கணிப்பொறி
Home Department	உள்துறை
Home guard	ஊர்க்காவலர்
Homeopathy	இனமுறை மருத்துவம்
Homicide	மரணம் விளைவித்தல்
Homogeneous	ஒரினமான; ஒரு சீரான; ஒரே விதமான
Honesty	நேர்மை; கண்ணியம்; வாய்மை
Honorarium	மதிப்பூதியம்
Honorary	மதிப்புறு; சம்பளம் பெறா; மதிப்பியலான
Honorary adviser	மதிப்புறு அறிவுரையாளர் ;
	மதிப்புறு ஆலோசகர்
Honorary Magistrate	குற்றவியல் மதிப்புறு நீதிபதி ;
	கௌரவ நடுவர் ; மதிப்பியல் நடுவர்
Honourable	மாண்புமிகு; மாண்பமை ; கௌரவ
Honour and title	விருதுகளும் பட்டங்களும்
Hospital	மருத்துவமனை
Hospital and Dispensary	மருத்துவமனையும் மருந்தகமும்
Hospital stoppages	மருத்துவமனை தங்கு செலவினங்கள்
Hostel	விடுதி ; மாணவர் இல்லை ; மாணவர்
	விடுதி
Hostel Superintendent	மாணவர் இல்லைக் கண்காணிப்பாளர்
House Building Society	வீடு கட்டும் சங்கம்
Housed in a rented building	வாடகைக் கட்டடத்தில் அமைந்துள்ள
House of people	மக்கள் அவை ; மக்களவை
House rent	வீட்டு வாடகை ; குடிக்கூலி
House rent allowance	வீட்டு வாடகைப் படி
Housing Board	வீட்டு வசதி வாரியம்
Housing Board Colony	வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு
Housing Scheme	வீட்டு வசதித் திட்டம்; குடியிருப்பு வசதித்
	திட்டம்
Hulling agent	குற்றுகை முகவர்
Hundi stamps	உண்டியல் வில்லைகள்
Hunger strike	உண்ணா நோன்பு ; பட்டினிப்
	போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம்

Huzur Treasury
Hydro-electric scheme
Hydrologist
Hypothecation Bond

மாவட்டக் கருவலம்
நீர்மின் திட்டம்
நீரகம்
அடைமானப் பிணைமுறி

[I]

Identical Post
Identical scale of pay
Identification Card ;
Identity card
Identification Certificate
Identification Marks
Identification Parade

ஒத்தநிலைப் பணியிடம்
ஒத்த சம்பள ஏற்றமுறை

Identification Slip
Illicit liquor
Illustration
Immigration Act
Immigration into India
Immoral Traffic

அடையாள அட்டை
அடையாளச் சான்றிதழ்
அடையாளக் குறி
அடையாளம் காண் அணிவகுப்பு ;
அடையாள அணிவகுப்பு
அடையாளச் சீட்டு
கள்ளச் சாராயம்
விளக்கம் ; எடுத்துக்காட்டு
குடிபுகு சட்டம் ; குடியமர்தல் சட்டம்
இந்தியாவில் குடிபுகுதல்
பரத்தமைத் தொழில் ; வேசித் தொழில் ;
தாசித் தொழில் ; விபசாரம்
பிரிக்க முடியா உடைமை
முக்கியக் கோப்பு
ஆண்மையற்ற ; ஆற்றவற்ற ; மலடு
பட்டியில் அடை ; சிறைப்படுத்து ; பிடித்து
வை; பற்றி வை
நேரில் வராமல்
தொடக்க உரை
பொறுப்பினுள்ள
இடைநிகழ் செலவு
இடைநிகழ் செலவினம்
வருமான வரி (வ.வ)
வருமான வரி மேல்முறையீடு
வருமான வரி விதிப்பு. வருமான வரி
மதிப்பீடு

Impartible Estate
Important File
Impotent
Impound
In Absentia
Inaugural Address
Incharge
Incidental charges
Incidental Expenditure (Charges)
Income Tax (I.T)
Income Tax Appeals
Income Tax Assessment

Income Tax Auditor
Income Tax Collection
Income Tax Composition
Income Tax Deduction
Income Tax Exemption
Income Tax Officer

வருமான வாரித் தணிக்கையர்
வருமான வாரித் தண்டல்
வருமான இணக்க வரி விதிப்பு
வருமான வாரிப் பிடித்தம்
வருமான வரி விலக்கு
வருமான வரி அலுவலர் :
வருமான வரி அதிகாரி
வருமான வரி தீர்ப்பிக் கொடுத்தல்
வருமான வரி மறு ஆய்வு மனு
வருமான வரி சீர் ஆய்வு மனு
வருமான வரி மேல்வரி
வரப்பெறும் நினைவூட்டு
வரப்பெறும் விவர அறிக்கை
முரணான வாக்குமூலம்: முரணான
அறிக்கை

Income Tax Refund
Income Tax Review Position
Income Tax Revision Petition
Income Tax Surcharge
Incoming Reminder
Incoming Return
Inconsistent Statement

ஈட்டுறுதிப் பிணைமுறி
தேவைக் கோரிக்கைப் பதிவேடு
அட்டவணை அட்டை
குறியீட்டெண்கள்; அட்டவணை எண்கள்
அட்டவணைப் பதிவேடு
அட்டவணைச் சீட்டுகள்
சுட்டுக்கோப்பு
இந்திய விவரச் சுவடி

Indemnity Bond
Indent Book
Index Card
Index Numbers
Index Register
Index Slips
Indexed File
India Gazetteer
Indian Administrative Service
(I.A.S.)

இந்திய ஆட்சிப் பணி (இ.ஆ.ப.)

Indian Audit and Accounts
Service

இந்தியத் தணிக்கை - கணக்குப் பணி

Indian Christian Marriage Acts

இந்தியக் கிறித்துவர் திருமணச் சட்டம்

Indian Civil Service (I.C.S.)

இந்தியக் குடிமுறை ஆட்சிப்பணி

Indian Companies Acts

இந்திய நிறுவனச் சட்டம்

Indian Companies Registration
Act

இந்திய நிறுவனப் பதிவுச் சட்டம்

Indian Emigration Act

இந்தியக் குடியேற்றச் சட்டம்

Indian Industrial Conference

இந்தியத் தொழில் மாநாடு

Indian Family Pension Fund

இந்தியக் குடும்ப ஓய்வூதிய நிதி

Indian Forest Service (I.F.S)

இந்தியக் காளைப் பணி: இந்திய வனப்பணி

Indian Penal Code (I.P.C.)	இந்தியத் தண்டனைச் சட்டம்
Indian Police Service (I.P.S.)	இந்தியக் காவல் பணி (இ.கா.ப.)
Indian Revenue Service	இந்திய வருவாய்ப் பணி
Indian Registration Act	இந்தியப் பதிவுச் சட்டம்
Indian Science Congress	இந்திய அறிவியல் பேரவை
Indian Standard Time	இந்திய நேரம்
Indigeneous Medicines	நாட்டு மருந்துகள்
Indigeneous System of Medicines	நாட்டு முறை மருந்து
Indirect Tax	மறைமுக வரி
Individual Order	தனிப்பட்ட ஆணை
Indoor Games	மனையக விளையாட்டு ; உள்ளக விளையாட்டு
In Due course	உரிய காலத்தில் ; நாளடைவில்
In Due course of Time	நாளடைவில் ; காலப்போக்கில்
Industrial Area	தொழிற்சாலைப் பகுதி
Industrial Centre	தொழில் மையம்
Industrial Company	தொழில் நிறுவனம்
Industrial Conference	தொழில் மாநாடு
Industrial Co-operative Society	தொழில் கூட்டுறவுக் கழகம்
Industrial Co-operative	தொழில் கூட்டுறவுச் சங்கங்கள்
Industrial Disputes	தொழில் தகராறுகள்
Industrial Engineer	தொழில் பொறியாளர்
Industrial Engineering Workshop	தொழில் பொறியியல் பட்டறை
Industrial Estates and Colonies	தொழில் பேட்டைகளும் குடியிருப்புகளும்
Industrial Monopolies	தொழில் தனி உரிமைகள்
Industrial School	தொழில் பள்ளி
Industrial Training Institute	தொழில் பயிற்சி நிலையம்
Industrial Tribunal	தொழில் தீர்ப்பாயம்
Industrial Trust	தொழில் பொறுப்பாட்சிக் குழுமம்
Industrialisation	தொழில் மயமாக்கல்
Industry	தொழில்
Information Technology	தகவல் தொழில் நுட்பம்
Information Officer	செய்தி அலுவலர்
Inherent Power	இயல்பான அதிகாரம்
Ink Pad	மையொற்றி

Inland Letter	உள்நாட்டு அஞ்சல் மடல்
Inland Waterways	உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து வழி
In lieu of	மாற்றாக ; பதிலாக
In Patient	உள்ளுறை நோயாளர் ; உள் நோயாளர்
Input Data	உள்ளீட்டுத் தகவல்
Input Divice	உள்ளீட்டுச் சாதனம்
Inquest Report	இறப்பு விசாரணை அறிக்கை ; பிரேத விசாரணை அறிக்கை
Inquiry	உசாவல் ; விசாரணை ; தகவல் அறிதல்
Insane Asylum	மனநோயாளர் காப்பு இல்லம் ; மனநோயாளர் காப்பகம்
Inspecting Agency	ஆய்வு முகமை ; ஆய்வு முகவர்நிலை
Inspecting Officer	ஆய்வு அலுவலர்
Inspection Bungalow	ஆய்வாளர் மாளிகை ; ஆய்வு மாளிகை
Inspection Notes	ஆய்வுக் குறிப்பு
Inspection Report	ஆய்வறிக்கை
Inspection staff	ஆய்வுப் பணியாளர்
Inspector	ஆய்வாளர்
Inspectorate	ஆய்வாளர் அலுவலகம்
Inspector of Municipal Councils and Local Boards	நகராட்சிமன்ற உள்ளாட்சிக் கழக ஆய்வாளர்
Inspector of Municipality Institution	நகராட்சி ஆய்வாளர் நிலையம் ; நிறுவனம்
Instruction	அறிவுரை ; கற்பித்தல் ; நெறிமுறைக் கட்டளை ஆணை
Instructor in stenography	சுருக்கெழுத்துத் தட்டச்சு ஆசிரியர் பயிற்றுநர்
Instructor	பயிற்றுநர்
Instruments Mechine	கருவிக்கம்மியர்
Insurance Company	ஈட்டுறுதி நிறுவனம் ; காப்பீட்டு நிறுவனம்
Insurance Corporation	ஈட்டுறுதிக் கழகம் ; காப்பீட்டுக் கழகம்
Insurance Policy	ஈட்டுறுதி ஆவணம்
Insurance Premium	ஈட்டுறுதித் தவணைத் தொகை
Insured Post	ஈட்டுறுதி அஞ்சல் ; காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல்
Interim Stay	இடைக்காலத் தடுப்பாணை ;

Internal Audit
Internal Audit Superintendent
Internal Security
International Agreement

International Conference

International Law

International Peace and
Security

Internet

Intimation slip

Investigation Department

Investment Register

Iron Industries

Iron Mines

Iron Rack

Irrecoverable Tax

Irrelevant

Irrigation Accounts

Irrigation Cess Fund

Irrigation Channel

Irrigation Dispute

Irrigation Project

இடைக்கால தடையாணை

உள் தணிக்கை: துறைத் தணிக்கை

உள்தணிக்கைக் கண்காணிப்பாளர்

உள்நாட்டுப் பாதுகாப்பு

நாட்டிடை உடன்படிக்கை; அனைத்து

நாட்டு உடன்படிக்கை

நாட்டிடை மாநாடு; அனைத்து நாட்டு

மாநாடு

உலகநாடுகள் சட்டம்; நாட்டிடைச் சட்டம்;

உலகச் சட்டம்; அனைத்து நாட்டுச் சட்டம்

நாட்டிடை அமைதியும் பாதுகாப்பும்;

உலக அமைதியும்

இணையதளம்

தகவல் அளிப்புச் சீட்டு

புலனாய்வுத் துறை

முதலீட்டுப் பதிவேடு

இரும்புத் தொழில்கள்

இரும்புச் சுரங்கங்கள்

இரும்பு நிலையடுக்கம்

தண்ட இயலா வரிப்பணம்

தொடர்பற்ற

பாசனக் கணக்குகள்

பாசன மேல்வரி நிதி

பாசன வாய்க்கால்

பாசனத் தகராறு; பாசன வழக்கு

பாசனத் திட்டம்

[J]

Jacket Sheet

Jail Corps

Jail manufacture

Jailor

Joint Account

Joint Committee

Joint Director of Harijan

உறைத்தாள்

சிறைக் காவற்படை

சிறையில் செய்பொருள்

சிறை அலுவலர்

கூட்டுக் கணக்கு

கூட்டுக் குழு

Welfare
 Joint Family
 Joint Farming Society
 Joint Inspection
 Joint patta
 Joint responsibility
 Joint Sector
 Joint Session
 Joint Sitting
 Joint Stock Company
 Journalism
 Journalist
 Joystick
 Judicial Service
 Junior Account officer
 Junior Electrical Inspector
 Junior Red Cross society
 Jurisdiction and Powers of
 Courts
 Jurisprudence
 Jurist

அரிசன நல இணை இயக்குநர்
 கூட்டுக் குடும்பம்
 கூட்டுப் பண்ணைச் சங்கம்
 கூட்டாய்வு
 கூட்டுப் பட்டா
 கூட்டுப் பொறுப்பு
 கூட்டுத் துறை
 கூட்டமர்வு ; கூட்டுக் கூட்டம்
 கூட்டுக் கூட்டம்
 கூட்டுப் பங்கு முதலீட்டு நிறுவனம்
 இதழியல்; பத்திரிகையியல்
 இதழாளர்
 இயக்கப்படி
 நீதித்துறை பணித் தொகுதி
 இளநிலைக் கணக்கு அலுவலர்
 இளநிலை மின் ஆய்வாளர்
 இளநிலை செஞ்சிலுவைச் சங்கம்

நீதிமன்றங்களின் ஆட்சி எல்லையும்,
 அதிகாரங்களும்
 சட்டஇயல்
 சட்ட இயலர்; வழக்கறிஞர்; சட்டப் புலவர்;
 சட்ட வல்லுநர்

[K]

Keep Disposal (K.Dis.)
 Keep the Ball rolling
 Key industries
 Keyboard
 Keyword
 Khadi Advance

முன்றாண்டு முடிவு (மு.மு.)
 செயல்கள் தொடர்ந்து நடக்கும்படி செய்
 அடிப்படைத் தொழில்கள்;
 இன்றியமையாத தொழில்கள்
 விசைப்பலகை
 முக்கியச் சொல்
 கதர் முன்பணம்

[L]

Label	முகப்புச் சீட்டு; பெயர்ச் சீட்டு
Laboratory Assistant	ஆய்வக உதவியாளர்
Laboratory Technician	ஆய்வகத் தொழில் நுட்பப் பணியாளர்
Labour Act	தொழிலாளர் சட்டம்
Labour charges	தொழிலாளர் கூலிச் செலவு
Labour Colony	தொழிலாளர் குடியிருப்பு
Labour Contract	வேலை வீதத் தொகை ஒப்பந்தம்
Labour Department	தொழிலாளர் துறை
Labour Disputes	தொழிலாளர் வழக்குகள்; தொழிலாளர் தகராறுகள்
Labour	தொழிலாளர்
Labour Movement	தொழிலாளர் இயக்கம்
Labour Problem	தொழிலாளர் சிக்கல்; தொழிலாளர் பிரச்சினை
Labour Room	நன் அறை ; குழந்தை பெறு அறை ; பிரசவ அறை
Labour Union	தொழிலாளர் சங்கம்
Land Acquisition	நில எடுப்பு ; நில கையகப்படுத்துகை
Land Act	நிலச் சட்டம்
Land Alienation	நில உரிமை மாற்றம்
Land Assignment	நில ஒப்படைப்பு
Land Ceiling	நில உச்சவரம்பு
Land Development Bank	நிலவள வங்கி
Landed Property	நிலச் சொத்து
Landed Property Statement	இடம் பெயராச் சொத்து விவர அறிக்கை
Land Holder	நில உரிமையாளர்
Land Improvement	நில மேம்பாடு
Land improvement Loans Act	நில மேம்பாட்டுக் கடன் சட்டம்
Landing and Shipping Fees Committee	இறக்குமதி ஏற்றுமதிக் கட்டணக்குழு
Land Legislation	நிலச் சட்டம்
Land Mark	நில எல்லைக் குறி : திருப்புமுனை
Land Records	நிலப் பதிவுருக்கள்

Land Reform	நிலச் சீர்திருத்தம்
Land Revenue	நில வருவாய்
Land Survey	நில அளவை
Land Tax	நில வரி
Language Instructor	மொழி ஆசிரியர்
Last Grade - Servant	கடைநிலைப் பணியாளர் ; கடைநிலை ஊழியர்
Last Pay Certificate (I.P.C.)	முன் சம்பளச் சான்றிதழ் (மு.ச.சா.)
Laundry	சலவையகம்
Law Abiding	சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற
Law and Justice	சட்டமும் நீதியும்
Law and Order	சட்டமும் ஒழுங்கும்
Law College	சட்டக் கல்லூரி
Law Journal	சட்டச் செய்தியிதழ்
Law Officer	சட்ட அலுவலர்
Law Report	சட்ட இதழ்
Leading Note	வழிகாட்டுங் குறிப்பு
Leading Question	விடை அமை வினா; விடை கொள் வினா
Leap year	மிகுநாள் ஆண்டு
Learned	கற்றறிந்த
Leave	விடுப்பு ; இசைவாணை
Leave Account	விடுப்புக் கணக்கு
Leave Account Form	விடுப்புக் கணக்குப் படிவம்
Leave Not Due	உரிமையில்லா விடுப்பு
Leave on Loss of Pay	சம்பளமில்லா விடுப்பு
Leave on Medical Certificate	மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் விடுப்பு
Lecturer	சொற்பொழிவாளர் ; விரிவுரையாளர்
Ledger	பேரேடு
Legal Adviser	சட்ட இயல் அறிவுரையாளர்
Legal Duty	சட்டக் கடமை
Legal Heir	சட்டப்படியான வழிமுறையர் ; சட்டப்படியான வாரிசுதாரர்
Legal Opinion	சட்டக் கருத்து
Legal Practitioner	வழக்குரைஞர்; சட்டத் தொழிலாற்றுகிற
Legal Proceedings	சட்ட நடவடிக்கைகள்

Legal Remedy
 Legal Representative
 Legal Studies
 Legal Tender
 Legislative Assembly
 Legislative Council
 Legislature
 Legislature Hostel
 Lenient sentence

Lenient View
 Leper Asylum
 Leprosy Clinic
 Lethal Weapon
 Letter Box
 Letter of Administration
 Letter of Authority
 Letter Pad
 Level Crossing
 Lexicon
 Liaison Officer
 Librarian
 Library
 Licence
 Licence Fee
 License
 Licensing Authority
 Licensing File
 Licentious
 Lien
 Lieutenant Governor
 Life assurance
 Life Insurance
 Life insurance policy
 Light House
 Lightning strike

சட்டத் தீர்வுழி; சட்டத் தீர்வு
 சட்ட முறைச்சார்பாளர்
 சட்டக் கல்வி
 சட்டமுறைச் செலாவணிப் பணம்
 சட்டப் பேரவை
 சட்ட மேலவை
 சட்ட மன்றம்
 சட்டமன்ற உறுப்பினர் விடுதி
 கடுமையில்லாத தண்டனை ;
 எளிய தண்டனை ; குறைந்த தண்டனை
 கணிவு நோக்கு
 தொழு நோயாளர் புகலிடம்
 தொழுநோய் மருத்துவமனை
 அபாயகரமான ஆயுதம்
 அஞ்சல் பெட்டி
 ஆட்சி உரிமை ஆவணம்
 உரிமை ஆவணம்
 பெயர் விவரத்தாள் கற்றை
 இருப்புப்பாதை சந்திக்கடவு
 சொற்களஞ்சியம்; அகராதி
 தொடர்பு அலுவலர்
 நூலகர்
 நூலகம்
 உரிமம்
 உரிமக் கட்டணம்
 உரிமம் பெற்றவர்
 உரிமம் வழங்கும் அதிகாரி
 உரிமக் கோப்பு
 கட்டுப்பாடற்ற
 மீள் உரிமை
 துணைநிலை ஆளுநர்
 வாழ்க்கைக் காப்பீடு ; ஆயுள் காப்பீடு
 ஆயுள் ஈட்டுறுதி
 ஆயுள் ஈட்டுறுதி ஆவணம்
 கலங்கரை விளக்கம்
 திடீர் வேலை நிறுத்தம்

Limited Company

Limited Liability

Linguistic Minorities

Linked file

Link language

Literary Association

Livestock farm

Loan certificate

Local Administration

Local Allowance

Local Board

Local Body

Local call charges

Local Delivery

Local Delivery Register

Local fund Accounts

Local Fund Deposit

Local Fund Hospital

Local inquiry

Local inspection

Local investigation

Local Library Authority

Local Tax

Locker

Lock-out

Lock-up

Locus-Standi

Lorry cleaner

Lottery

Loudspeaker

Lower Division Inspector

Lumpsum Grant

வரையறுக்கப்பட்ட நிறுவனம்

வரையறுக்கப்பட்ட பொறுப்பு

மொழிச் சிறுபான்மையினர்

இணைப்புக் கோப்பு

இணைப்பு மொழி ; தொடர்பு மொழி

இலக்கிய மன்றம் ; இலக்கியக் கழகம்

கால்நடைப் பண்ணை

கடன் சான்றிதழ்

உள்ளாட்சி

உள்ளூர்ப் படி ; வட்டாரப் படி

உள்ளாட்சிக் கழகம்

உள்ளாட்சி மன்றம்

உள்ளூர்த் தொழிலேசி பேச்சுக்

கட்டணம்

உள்ளூர் அஞ்சல் சேர்ப்பிப்பு

உள்ளூர் அஞ்சல் அனுப்புகைப் பதிவேடு

உள்ளாட்சி நிதிக் கணக்கு

உள்ளாட்சி நிதிவைப்புத் தொகை

உள்ளாட்சி நிதி மருத்துவமனை

நிகழ்விட உசாவல் ; நிகழ்விட

விசாரணை

உள்ளூர் ஆய்வு

நிகழ்விடப் புலனாய்வு

வட்டார நூலக ஆணைக் குழு

வட்டார வரி

நிறைப்பெட்டி ; பூட்டுடன் கூடிய நிறை

அடுக்கு

கதவடைப்பு

காவல் சிறை

தலையீட்டுரிமை ; வழக்குரை உரிமை ;

தகுதி

சுமையுந்து சீராளர்

குலுக்குச் சீட்டு

ஒலிபரப்பி

கீழ்ப்பிரிவு ஆய்வாளர்

ஒரே மொத்த மானியம் ; ஒட்டு மொத்த

மானியம்

Lumpsum Provision

ஒரே மொத்த ஒதுக்கீடு ; ஒட்டுமொத்த ஒதுக்கீடு

Lunacy and Mental Deficiency

பித்து நிலையும் மன ஊனமும்

Luxury Articles

உயர்விலைப் பொருள்கள்; ஆடம்பரப் பொருள்கள்

Luxury Coach

மிசு வசதி உந்து; மிசு வசதி இருப்புர்திப் பெட்டி : சொகுசு ஊர்தி

[M]

Machine Mender

இயந்திரம் செப்பணிடுபவர்

Madras Port Fund

சென்னைத் துறைமுக நீதி

Madras Port Trust

சென்னைத் துறைமுகப் பொறுப்பாட்சிக் கழகம்

Magazine

பருவ இதழ் ; பருவ வெளியீடு

Magisterial

குற்ற இயல் நீதி பற்றிய ; குற்ற இயல் நடுவர்க்குரிய

Maideen Speech

கன்னிப் பேச்சு ; முதற் பேச்சு

Mail

அஞ்சல் தொகுதி

Mail Box

அஞ்சல் பெட்டி

Major Head of account

கணக்குப் பெருந்தலைப்பு

Major Irrigation Scheme

பெரும் பாசனத் திட்டம்

Majority Communities

பெரும்பான்மை இனங்கள்

Major Ports

பெருந்துறைமுகங்கள்

Management

மேலாண்மை

Managing Agent

மேலாண்மை முகவர்

Managing Body

மேலாண் குழு

Managing Director

மேலாண் இயக்குநர்

Managing Trustee

மேலாண் பொறுப்பாட்சியர்

Mandatory Functions

தவிர்க்கலாகாத செய்கடமைகள்

Mandatory Order

தவிர்க்கலாகாத ஆணை

Manifesto

கொள்கை விளக்க அறிக்கை

Manifolding Paper

படிளடு தாள்

Manpower

மனித ஆற்றல்; ஆள் வலிமை

Mantle Lamp

வெண்தழல் விளக்கு

Manual

கையேடு; நடைமுறை நூல்

Manual Labour	உடலுழைப்பு
Manual Training	உடலுழைப்புப் பயிற்சி
Manufacturing Chemist	தயாரிப்பு வேதிக்கர்
Manufacturing Plant	ஆக்கத் தொழிற்சாலை
Manuscript	கையெழுத்துப்படி
Map	நிலப்படம்
March	அணிவகுத்துச் செல் ; முன்னேறு ; ஆங்கில ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர்
March Past	படை அணிவகுப்பு
Marine Department	கடல்துறை
Marine Engineer	கடல்துறைப் பொறியாளர்
Marine Fishery Development	கடல்மீன் வளப்பெருக்கம்
Marine Insurance	கடல்துறை ஈட்டுறுதி
Maritime Law	கடலாண்மைச் சட்டம்
Marketing Scheme	விற்பனைத் திட்டம்
Market Price	நிலவர விலை
Market Rate	நிலவர விலை விகிதம்
Markets and Fairs	அங்காடியும் சந்தையும்
Market Value	நிலவர மதிப்பு ; நடப்பு மதிப்பு ; சந்தை மதிப்பு
Marriage Act	திருமணச் சட்டம்
Mass Meeting	மார்பெரும் பொதுக்கூட்டம்
Master Plan	பெருந் திட்டம்
Matching Grant	ஈடான மானியம்
Maternity and Child Welfare	தாய், சேய் நலம்
Maternity Assistant	மகப்பேறு உதவியாளர்
Maternity Benefit Act	பேறுகாலச் சலுகைச் சட்டம்
Maternity Home	மகப்பேறு இல்லம்
Maternity Hospital	மகப்பேறு மருத்துவமனை
Maternity leave	மகப்பேறு விடுப்பு
Maternity Relief	பேறுகால உதவி
Maternity ward	மகப்பேற்றுப் பிரிவு
Matriculation	பக்கலைக்கழக நுழைவுத் தேர்வு
Mayor	மாநகரத் தந்தை
Means of Communication	போக்குவரத்து
Measurement book	அளவைக் குறிப்பீடு

Measuring Officer	அளவெடுக்கும் அலுவலர்
Measuring Tape	அளவை நாடா
Mechanic	கம்மியர் ; இயந்திரக் கம்மியர் ; இயந்திரப் பழுது பார்ப்பவர்
Mechanical Engineer	இயந்திரப் பொறியாளர்
Mechanical Expert	இயந்திர வல்லுநர்
Medical Board	மருத்துவக் குழுமம் ; மருத்துவக்கழகம்
Medical Certificate	மருத்துவச் சான்றிதழ்
Medical College	மருத்துவக் கல்லூரி
Medical Concession	மருத்துவச் சலுகை
Medical Institution	மருத்துவ நிலையம்
Medical Officer	மருத்துவ அலுவலர் ; மருத்துவ அதிகாரி
Medical Practitioners	மருத்துவத் தொழில் புரிபவர்கள்
Medical Registration	மருத்துவப் பதிவு
Medical service	மருத்துவப் பணித்தொகுதி
Medical Store	மருத்துவப் பண்டகம்
Medical Treatment	மருத்துவச் சிகிச்சை
Medicine Chest	மருத்துவப் பெட்டி
Medium of Instruction	பயிற்றுமொழி
Meeting Clerk	கூட்ட எழுத்தர்
Meeting Hall	கூட்டமன்றம் ; கூட்டக் கூடம்
Megaphone	குரல் பெருக்கி
Memorandum	குறிப்பாணை ; கோரிக்கை மனு
Memorandum of Evidence	சான்றுக் குறிப்பு
Memorial	நினைவுச் சின்னம்
Mender	செப்பனிடுபவர்
Menial	சிற்பந்தி
Mental Depression	மனச்சோர்வு
Mental Hospital	மனநோய் மருத்துவமனை
Menu	உணவுவகைப் பட்டியல்
Mercantile Marine,	
Mercantile Shipping	வணிகக் கப்பல்
Merchant	வணிகர்
Merchant Ship	வணிகச் சரக்குக் கப்பல்
Mercy Petition	கருணை மனு
Merit	தகுதி ; மதிப்பு ; சிறப்பு

Merits and De-merits	நற்கூறுகளும் தீய கூறுகளும்
Message	செய்தி; தகவல்
Messenger	செய்தியாள்
Meteorology	வானிலை ஆய்வியல்
Meter	அளவுக் கருவி; அளவி
Metre gauge	குறுகிய கிருப்புப் பாதை; குறுகிய கிரயிப்பாதை
Metric System	மெட்ரிக் அளவை முறை; பதின்மான அடுக்களவை முறை
Microfilming Operator	நுண்மை நீழற்படம் எடுப்பவர்
Microphone (Mike)	ஒலிபெருக்கி
Microscope	நுண்ணோக்காடி
Mid-day Meals Scheme	நண்பகல் உணவுத் திட்டம்
Midwife	பேறுகால உதவியாளர்
Midwifery	பேறுகால மருத்துவப் பணியியல்
Migrants	புலம் பெயர்ந்தோர்; இடம் மாறியவர்கள்; புலம் பெயர் மக்கள்
Migrants Citizenship	புலம் பெயர்ந்தோர் குடியரிமை
Military Administration	படைத்துறையாட்சி
Military Camp	படைப் பாசறை
Military Camping Grounds	பாசறை; படை தங்குமிடம்
Military Cantonment	பாளையம்
Military Engineer	படைத்துறைப் பொறியாளர்
Military Estate Officer	படைத்துறை உடைமை அலுவலர்
Military Pensioner	படைத்துறை ஓய்வூதியர்
Military Service	படைத்துறைப் பணி
Military Service Family	படைத்துறைப் பணியாளர் குடும்ப
Pension Fund	ஓய்வூதிய நிதி
Mill	ஆலை
Minimum age	குறைம வயது; குறைந்தபட்ச வயது
Minimum General Educational Qualification	குறைமப் பொதுக் கல்வித் தகுதி; குறைந்த பட்ச பொதுக் கல்வித் தகுதி
Minimum wage	குறைமக் கூலி; குறைந்தபட்சக் கூலி
Minister	அமைச்சர்

Minister for Agriculture	வேளாண் துறை அமைச்சர்
Minister for Co-operation	கூட்டுறவுத்துறை அமைச்சர்
Minister for Education	கல்வி அமைச்சர்
Minister for External Affairs	அயல்நாட்டு அலுவல் அமைச்சர்
Minister for Finance	நிதி அமைச்சர்
Minister for Home Affairs	உள்துறை அமைச்சர்
Minister for Industry	தொழில் அமைச்சர்
Minister for Information and Broadcasting	தகவல் ஒலிபரப்பு அமைச்சர்
Minister for Local Administration	உள்ளாட்சித்துறை அமைச்சர்
Minister for Health	நல்வாழ்வுத்துறை அமைச்சர்
Minister for Public Works	பொதுப்பணித்துறை அமைச்சர்
Minister for Revenue	வருவாய்த்துறை அமைச்சர்
Minister for Transport	போக்குவரத்துத் துறை அமைச்சர்
Ministerial Service	அலுவலகப் பணித் தொகுதி
Minister of State Ministry	சார் அமைச்சர் ; இராசாங்க அமைச்சர்
Minor	அமைச்சகம்
Minor Head of Account	இளவர்
Minor Irrigation	கணக்குச் சிறு தலைப்பு
Minor Irrigation Oversear	சிறு பாசனம்
Minor Irrigation Scheme	சிறுபாசன மேற்பார்வையாளர்
Minute Book	சிறுபாசனத் திட்டம்
Minutes	நிகழ்ச்சிக் குறிப்பேடு
Minutes Circulation Book	நடவடிக்கைக் குறிப்பு
Miscellaneous Appeal	கூட்ட நடவடிக்கை சுற்றுக் குறிப்பேடு
Miscellaneous Bill	பல்பொருள் சார்ந்த மேல் முறையீடு
Miscellaneous Dues	பலவகைச் செலவுப் பட்டி
Miscellaneous Expenditure	பலவகை நிணுவைகள்
Miscellaneous Loans and Advances	பலவகைச் செலவுகள்
Miscellaneous Receipts	பல்வகைக் கடன்களும், முன்பணங்களும்
Misjoinder	பலவகை வரவுகள்
Mislead	தவறான சேர்ப்பு
Mission	தவறான வழிப்படுத்து
Missionary	சமயக் குழு ; தூதுக் குழு

Mistress	திருவாட்டி ; தலைவி ; திருமதி
Mobile Medical Unit	நடமாடும் மருத்துவப் பிரிவு
Mobile Unit Staff	நடமாடும் பிரிவுப் பணியாளர்
Mobile Unit Van	நடமாடும் பிரிவு ஊர்தி
Money Bill	பணச் சட்டமுன் வரைவு
Money Order	பண அஞ்சல்
Money Value forms	விற்பனைப் படிவங்கள்
Monthly Abstract	மாதச் சுருக்கக் குறிப்பு
Monthly Account	மாதக் கணக்கு
Monthly Journal	மாத இதழ் ; திங்களிதழ்
Monthly Narrative Report	மாத விவரிப்பு அறிக்கை
Monthly Return	மாத விவர அறிக்கை
Moral Obligation	அறமுறைக் கடமை
Mortgage Bonds	அடைமானப் பிணை முறிகள்
Mortuary	பிணைவறை ; பிணக்கிடங்கு
Mosaic Floor	பல்வண்ண மெருகுத் தளம்
Motor Bus Warrant	பேருந்து பயண ஆணைச் சீட்டு
Motor Car	சீருந்து
Motor Cycle	மிதி இயக்கி
Motor Vehicles	இயக்கூர்திகள்
Motor Vehicles Taxation Act	இயக்கூர்தி வரி விதிப்புச் சட்டம்
Mouse	சுட்டு நுண்பொறி ; சுட்டுக்கருவி
Multimedia	பன் ஊடகம்
Mufti	அலுவல் சாரா பொது உடை
Multipoint Taxation	பலமுனை வரி விதிப்பு
Multipurpose Co-operative Society	பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
Municipal Commissioner	நகராட்சி ஆணையர்
Municipal Corporation	மாநகராட்சி மன்றம்
Municipal Council	நகராட்சி மன்றம்
Municipal Hospital	நகராட்சி மருத்துவமனை
Munsif's Court	உரிமை இயல் நீதி மன்றம்
Museum	அருங்காட்சியகம்
Muster Roll	பணியாளர் வருகைப் பட்டியல்
Muttadar, Muthavalli	இசுலாமிய அறச்சொத்து மேலாளர்
Muttas	முத்தவல்லி
Mutual	இசுலாமிய அறநீையைம்
	ஒருவருக்கு ஒருவர் ; ஒன்றுக்கொன்று

[N]

Name Board	பெயர்ப் பலகை
Narcotic Drugs; Narcotics	மயக்க மருந்துகள்
National Cadet Corps	தேசிய மாணவர் படை
National Education	தேசியக் கல்வி
National Employment Service	தேசிய வேலை வாய்ப்புப் பணி
National Extension Service	தேசிய விரிவாக்கப் பணி
National Highways	தேசியப் பெருவழி ; தேசிய நெடுஞ்சாலை
National Institutions	தேசிய நிலையங்கள்
Nationalisation	நாட்டுடைமையாக்கல்
Nationalist	நாடர் ; நாட்டினப் பற்றார்வனர் ; நாட்டுப் பற்றாளர்
Nationality	நாட்டினம்
National Savings Certificate	தேசிய சேமிப்புச் சான்றிதழ்
National Water Supply and Sanitation Programme	தேசியக் குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் திட்டம்
Nativity Certificate	பிறப்பிடச் சான்றிதழ் ; சொந்த ஊர் சான்றிதழ்
Nature of Document	ஆவணத்தின் தன்மை
Nautical	கப்பல் துறை சார்ந்த ; கடலோடிகளுக்கூரிய ; கடல்மைல்
Network	வலையமைப்பு ; கட்டமைப்பு
New Case Register	புதுக் கடிதப் பதிவேடு
News letter	செய்தி மடல் ; செய்திக் கதிர்
News Paper	செய்தித்தாளர் ; நாளிதழ்
Newsprint	இதழ் அச்சிடும் தாளர்
News Real	செய்தித் திரைப்படம்
Night Round	இரவுச் சுற்றுமை ; இரவு நேரக் காவல்
Night Soil Depot	மலக்கிடங்கு
Nil Balance	இருப்பின்மை
Node	மைய முனை ; கணுமுனையம்
Nomination Paper	வேட்பு மனு
Nominee	நியமிக்கப்பட்டவர் ; பெயர் குறிப்பிடப்பட்டவர்

Non-Judicial Stamp Paper	நீதித்துறைச் சாரா முத்திரைத்தாள்
Non-Official	அலுவல் சார்பற்ற
Non-Plan Expenditure	திட்டத்தில் சேராச் செலவினம்
Non-Plan Scheme	திட்டம் சாராப் பணி
Non-Recurring Expenditure	தொடராச் செலவினம்
Non-Teaching Staff	கற்பிப்புப் பணி சாராப் பணியாளர்
Non-Technical	தொழில் நுட்பமற்ற
No Objection Certificate	மறுப்பின்மைச் சான்றிதழ் ; இசைவுச் சான்றிதழ்
No Parking	நிறுத்தி வைக்கக்கூடாத இடம் ; நிறுத்தக் கூடாத இடம் ; வாகனங்களை நிறுத்தக்கூடாது
Note Book	குறிப்பேடு
Note File	குறிப்புக் கோப்பு
Notes and Drafts	குறிப்புகளும் வரைவுகளும்
Notice	அறிவிப்பு
Notice Board	அறிவிப்புப் பலகை
Notification	அறிவிக்கை
Not payable form	பணம் பெற இயலாப் படிவம்
Numerals	எண்கள்
Nursery	நாற்றங்கால் ; வளர்ப்பிடம்
Nursery School	செவிலியர் பள்ளி ; குழந்தைகள் பள்ளி
Nursing Home	மருத்துவ இல்லம்

[O]

Oath of Allegiance ; Oath of Office	பதவியேற்பு உறுதிமொழி
Oath of Office and Secrecy	பதவி மற்றும் இரகசிய காப்பு உறுதிமொழி
Oath of Secrecy	மறைக்காப்பு உறுதிமொழி ; இரகசிய உறுதிமொழி
Objectionable Publications	மறுப்புக்குரிய வெளியீடுகள்
Objection Book	மறுப்புரைக் குறிப்பேடு
Objection Book Advance	மறுப்புரைக் குறிப்பேட்டு முன்பணம்

Objection Memo	மறுப்புரைக் குறிப்பாணை
Objection Petition	மறுப்பு மனு ; எதிர்ப்பு மனு
Objection Slip	மறுப்புச் சீட்டு
Objection Statement	மறுப்பு அறிக்கை
Occupancy Right	குடியிருக்கை உரிமை ; உடைமையாட்சி உரிமை
Off duty	அலுவல்முறை ஓய்வு
Office	அலுவலகம் ; பதவி
Office Assistant	அலுவலக உதவியாளர்
Office Superintendent	அலுவலகக் கண்காணிப்பாளர்
Office Contingencies	அலுவலகச் சில்லறைச் செலவினம்
Office Copy	அலுவலகப் படி ; அலுவலக நகல்
Office Manual	அலுவலக நடைமுறை நூல்
Office Note	அலுவலகக் குறிப்பு
Office Order	அலுவலக ஆணை
Office Order Book	அலுவலக ஆணைக் குறிப்பேடு
Office Procedure	அலுவலக நடைமுறை
Office Proceedigns	அலுவலக நடவடிக்கைகள்
Officer (Under Joining time)	பணி பெற்ற இடைக் காலத்திலுள்ள அலுவலர்
Officer (Under Promotion)	பதவி உயர்வு பெறும் அலுவலர்
Officer (Under Reservation)	முன் பதவிக்குத் தீரும்பும் அலுவலர்
Officer (Under Suspension)	தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்
Officer (Under Training)	பயிற்சி பெறும் அலுவலர்
Officer (Under Transfer)	மாற்றலாகியுள்ள அலுவலர்
Officer (Under Transit)	பயணக்காலத்திலுள்ள அலுவலர்
Officer-in-charge	பொறுப்பிலுள்ள அலுவலர்
Officer on probation	தகுதிகாண் பருவநிலை அலுவலர்
Official Capacity	அலுவல் முறையில்
Official Conduct	அலுவல்முறை நடத்தை
Official Dress	அலுவல்முறை உடை
Official Language	ஆட்சி மொழி
Official Language (Legislative)	
Commission	சட்ட ஆட்சி மொழி ஆணையம்
Official Language Committee	ஆட்சி மொழிக்குழு

Official Letter	அலுவல் முறைக் கடிதம்
Official Misconduct	அலுவல்முறை சார்ந்த தவறான நடத்தை
Official Publications	அலுவல்முறை சார்ந்த ஒழுக்கக் கேடு
Official Secret	அதிகாரம் பெற்ற வெளியீடுகள்
Officiating Service	அலுவல் சார் மறையம்; அலுவலை
Oil Refinery	இரகசியம்
Old age pension	நீலைபேறில்லாப் பணி
Omni Bus	எண்ணெய் கசடகற்றாலை; எண்ணெய்
On India Government	சுத்திகாரிப்புச் சாலை
Service (On I.G.S.)	முதியோர் உதவிப்பணம் ; முதியோர்
Opening Address	ஓய்வூதியம்
Opening Balance	ஒப்பந்தப் பேருந்து
Opening Ceremony	இந்திய அரசுப் பணிக்குரியது (இ.அ.ப.)
Opening of Register	திறப்புரை
Open Market	தொடக்க இருப்பு
Operating System (O.S.)	திறப்பு விழா
Operation Theatre	பதிவேடு தொடங்கல்
Operator	(கட்டுப்பாடற்ற) வெளிச்சந்தை
Ophthalmic Hospital	செயற்படு பொறியமைவு; இயக்க அமைப்பு
Opinion	அறுவை அரங்கு ; அறுவைச் சிகிச்சை
Optional Holiday	அரங்கு
Oral Admission	இயக்குபவர்
Oral Agreement	கண் மருத்துவமனை
Oral Order	கருத்து ; கருத்துரை ; எண்ணம்
Ordinance	விருப்ப விடுமுறை
Organisation	வாய்மொழி ஒப்புதல்
Organisation and Staff	வாய்மொழி உடன்படிக்கை
Organisation of the Office	வாய்மொழி ஆணை
Organiser	அவசரச் சட்டம்
Original Pay Bill	அமைப்பு ; சங்கம் ; நிறுவனம்
Original Side (Court)	நிறுவனமும் பணியாளர்களும்
	அலுவலை அமைப்பு
	அமைப்பாளர்
	சம்பள மூலப்படி
	முதலேற்பு நீதிமன்றம்

Orphanage	அனாதை இல்லம்
Outgoing Reminder	அனுப்பு நினைவுட்டு
Outgoing Return	அனுப்பு விவர அறிக்கை
Out-house	புறக்கட்டுச் சிற்றில்
Outline Development Plan	சுற்றுப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்
Out of pocket expense	செலவீட்டுப்படி
Out-patient	புற நோயாளர் ; புறநோயாளி
Out-Post	புறக்காவல் நிலையம்
Outskirts	நகர்ப்புற எல்லை
Over payment	மீகைக் கொடுப்பு
Over Production	மீட்டுமீறிய உற்பத்தி
Over rule	ஒதுக்கீத் தள்ளு ; மறுத்துவிடல்
Overseer	பணிப் பார்வையாளர்
Overtime Allowance	மிகை நேரப் பணிப்படி
Overtime Wages or Allowances	மிகை நேர வேலைக் கூலி அல்லது
	மிகை நேர வேலைப்படி
Overvalue	மிகை மதிப்பு

[P]

Packing and Forwarding	சிப்பமாத்கீ அனுப்பும் செலவுகள்
Charges	சிப்பங்கட்டுதல் மேற்பார்வையாளர்
Packing Supervisor	சிப்பம் கட்டுபவர்
Packer	உடன்படிக்கை
Pact	சம்பளம் பெறும் பணியாளர்
Paid staff	சிறு வெளியீடு ; துண்டு வெளியீடு ;
Pamphlet	துண்டு பிரசுரம்
Panchayat	ஊராட்சி
Panchayat Board	ஊராட்சி மன்றம்
Panchayat Irrigation	ஊராட்சி பாசனம்
Panchayat Road	ஊராட்சிச் சாலை
Panchayat Radio	
Maintenance Organisation	ஊராட்சி வானொலிப் பராமரிப்பு
Panchayat Union	நிறுவனம்
	ஊராட்சி ஒன்றியம்

Panchayat Union Dispensary	ஊராட்சி ஒன்றிய மருந்தகம்
Panchayat Union Road	ஊராட்சி ஒன்றியச் சாலை
Pandemonium	பெருங்குழப்பம்
Panel	தோர்ந்த பெயர்ப் படடியல் ; பெயர்ப் படடியல்
Paper	தாள் ; காகிதம்
Paper Control	காகிதக் கட்டுப்பாடு
Paper Currency	தாள் நாணயம்
Parcel Post	சிப்ப அஞ்சல்
Partition deed	பாகப் பிரிவினை ஆவணம் ; பாகப் பிரிவினைப் பத்திரம்
Partner	கூட்டாளி ; துணைவர்
Part time employee,	
Part-time servant	பகுதி நேரப் பணியாளர்
Part-time work	பகுதி நேர வேலை
Party Government	கட்சி அரசு
Pass book	பற்று வரவுக் கைச்சாத்து
Password	அனுமதிச் சொல்
Passenger	பயணர் ; பயணி
Passer-by	வழிச்செல்வோர்
Passport	கடவுச்சீட்டு
Patriotism	நாட்டுப்பற்று
Patrol	சுற்றுக்காவல் ; சுற்றுக் காவலர்
Patron	காப்பாளர் ; புரவலர்
Pawn broker	அடகு பிடிப்பவர்
Pay	சம்பளம்
Pay advance	சம்பள முன்பணம்
Pay and Accounts Office	சம்பளக் கணக்கு அலுவலகம்
Pay bill	சம்பளப் பட்டி
Pay Disbursing Officer	சம்பளம் வழங்கும் அலுவலர்
Pay Drawing Officer	சம்பளம் எடுக்கும் அலுவலர்
Payee	பணம் பெறுபவர்
Pay master	சம்பளம் வழங்கும் அலுவலர்
Pay of establishment	பணியாளர் சம்பளம்
Pay of Officers	அலுவலர்கள் சம்பளம்
Pay order	பணக் கொடுப்பாணை

Pay slip	சம்பளச் சீட்டு
Peak hour	உச்ச நேரம்
Peak hour travel	மிகு நெரிசல் நேரப் பயணம்
Pecuniary	பணஞ்சார்ந்த
Pending enquiry	விசாரணை முடிவடையா நிலை
Pending files	முடிவாகாக் கோப்புகள்
Pen-name	புனை பெயர்
Pension	ஓய்வூதியம்
Pension alienation	ஓய்வூதியம் உரிமை மாற்றம்
Pension application	ஓய்வூதிய விண்ணப்பம்
Pension arrears	ஓய்வூதிய நிலுவை
Pension contribution	ஓய்வூதியப் பங்குத் தொகை
Pensioner	ஓய்வூதியர்
Pension fund	ஓய்வூதிய நிதி
Peon	ஏவலர் ; பணியாளர்
Periodically	காலமுறை தோறும்
Periodical register	காலமுறை அறிக்கைப் பதிவேடு
Periodical reports	காலமுறை அறிக்கைகள்
Periodical returns	காலமுறை விவர அறிக்கைகள்
Periodicals	பருவ வெளியீடுகள்
Permanent Advance	நிலை முன்பணம்
Permanent Officer	நிலை அலுவலர் ; நிரந்தர அலுவலர் ; நிரந்தர அதிகாரி
Permanent Retention	நிலை நிறுத்திக் கொள்ளல்
Permanent Settlement	நிலையான நிலவரித் திட்டம்
Personal Allowance	தனிப்பட்ட படி
Personal Assistant	நேர்முக உதவியாளர்
Personal Assistant to the commission of Agricultural Income Tax	வேளாண்மை வருமானவரி ஆணையரின் நேர்முக உதவியாளர்
Personal Attendance	நேர்முக வருகை
Personal Attention	நேர்முகக் கவனம்
Personal Clerk	நேர்முக எழுத்தர்
Personal custody	நேர்முக பொறுப்பு ; சொந்தப் பொறுப்பு
Personal deposit Account	பதவிய் பெயர் வைப்புத்தொகைக் கணக்கு

Personal deposit	பதவிப்பெயர் வைப்புத் தொகை
Personal file	பணியாளர் மந்தணக் கோப்பு ; பணியாளர் இரகசிய கோப்பு
Personal Inspection	நேர்முக ஆய்வு
Personal Pay	தனிப்பட்ட சம்பளம்
Personal Register	தனிப் பதிவேடு
Personal Surety	ஆள் பிணையம்
Personation	ஆள் மாறாட்டம் செய்தல்
Perspective Plan	தொலை நோக்குத் திட்டம்
Petition	மனு
Petitioner	மனுச் செய்பவர்
Pharmacy	மருந்தாக்ககம் ; மருந்துக் கடை
Pharmacist	மருந்தாக்குநர்
Photo	நிழற்படம்
Phtographer	நிழற்படக் கலைஞர்
Physical fitness certificate	உடல்தகு நிலைச் சான்றிதழ் ; உடல் தகுதிச் சான்றிதழ்
Physical disability	உடல் ஊனம் ; உடல் இயலாமை
Physical fitness	உடல் நலத் தகுதி
Pilgrim tax	புனிதப் பயணர் வரி ; புனிதப் பயணவரி
Pilot	வானூர்தி ஓட்டுநர் ; வலவர் ; விமானி
Pioneer	வழிமுனைவர் ; முதலில் செயற்படுபவர்
Planning and Development	திட்டமிடுதலும் வளர்ச்சியும்
Planning Officer	திட்ட அலுவலர்
Planning Schemes	திட்ட வேலைகள்
Plant and Machinery	இயந்திரத் தொகுதியும் இயந்திர நிலையமும்
Platinum Jubilee	பவள விழா
Playground	விளையாட்டுத் திடல்
Plea	வழக்கு ; வாதம் ; வேண்டுகல்
Plea of Alibi	பிறிதிடமிருப்பு வாதம் ; வேற்றிட வாதம் ; அயலிட வாதம்
Plotted sketch	மனையமைப்பு வரைபடம்
Plumber	குழாய்ப் பணியர்
Poet Laureate	அவைப் புலவர் ; அரசவைக் கவிஞர் ; அவைக்களப் புலவர்

Point of Law
 Point of order
 Police
 Police constable
 Police force
 Police Gazette
 Police guard
 Policeman
 Police orderly
 Police quarter (lines)
 Police recruit schools
 Police Station
 Police Torture
 Policies and plans
 Policy Holder
 Political agitation
 Political detenu
 Political meetings
 Political pension

Political Prisoners
 Political sufferers
 Political suspects
 Politician
 Poll
 Polling agent
 Polling arrangements
 Polling Assistant
 Polling Booth
 Polling day
 Polling duty
 Polling materials
 Polling Station
 Poll Tax
 Poor home
 Population

சட்டக் கூறு : சட்டக் கருத்து
 ஒழுங்குச் சிக்கல்: ஒழுங்குப் பிரச்சனை
 காவல்துறை
 காவலர்
 காவல் படை
 காவல் துறை அரசிதழ்
 காவல் துறைக் காப்பு
 காவலர்
 காவல் ஏவலர்
 காவலர் குடியிருப்பு
 காவலர் பயிற்சிப் பள்ளிகள்
 காவல் நிலையம்
 காவல் துறை வதை
 கோட்பாடுகளும் திட்டங்களும்
 ஈட்டுறுதியாளர்
 அரசியல் கிளர்ச்சி
 தடுப்புக் காவல் அரசியல் கைதி
 அரசியல் கூட்டங்கள்
 அரசியல் தொண்டு ஓய்வு
 உதவியத்தொகை
 அரசியல் கைதிகள்
 அரசியல் தியாகிகள்
 ஐயத்திற்குரிய அரசியல் சார்பினர்
 அரசியலாளன்
 வாக்கெடு : வாக்கெடுப்பு
 வாக்குச்சாவடி முகவர்
 வாக்குப் பதிவு ஏற்பாடுகள்
 வாக்குச் சாவடி முகவர்
 வாக்குச் சாவடி
 வாக்குப் பதிவு நாள்
 வாக்குப் பதிவு பணி
 வாக்குப் பதிவுக்கான பொருள்கள்
 வாக்குச் சாவடி
 தலைவரி
 ஏழையர் இல்லை
 மக்கள் தொகை

Population Explosion	மக்கள் தொகை வெடிப்பு
Port dues	துறைமுகத் தீர்வை
Porter	எடு கூலியாள் ; சுமை கூலியாள் ; சுமையாள்
Port folio	அமைச்சர் அலுவல்துறை ; அலுவல் சார்ந்த ; நிர்வாகம் சார்ந்த
Port fund	துறைமுக நிதி
Port Trust Board	துறைமுகப் பொறுப்பாட்சிக் கழகம்
Possibility	நிகழக்கூடியது ; ஒல்லுவது
Post	அஞ்சல் : பணியிடம் ; கம்பம்
Postage	அஞ்சற் கட்டணம்
Postage stamp	அஞ்சல் வில்லை
Postal order	அஞ்சல் காசோலை
Post and Telegraphic Office	அஞ்சல் - தந்தி அலுவலகம்
Post approval	பின் ஏற்பு
Post audit	பின் தணிக்கை
Post card	அஞ்சல் அட்டை
Post dated cheque	பின் நாளிட்ட காசோலை
Post Graduate Course	பட்ட மேற்படிப்பு
Posthumous	இறந்த பின்னான ; மரணத்திற்குப் பிந்தைய
Posthumous award	மரணத்திற்கு பிந்தைய விருது
Posting list	நியமனப் பட்டியல்
Postings	நியமன ஆணை
Postman	அஞ்சலாள்
Postmaster	அஞ்சலகத் தலைவர்
Post Natal	பேறுகாலத்திற்குப் பிந்திய
Post Office	அஞ்சலகம் ; அஞ்சல் நிலையம்
Post Sanction	பின் ஒப்பளிப்பு
Post-script	பின் குறிப்பு
Poverty Certificate	வறுமைச் சான்றிதழ்
Power sprayer	விசைத் தெளிப்பான்
Practical Experience	நடைமுறை அனுபவம்
Practitioner	தொழில் புரிபவர் ; முகுத்துவர் ; வழக்குரைஞர்
Pre audit	முன் தணிக்கை

Predecessor	மூதாதை : பதவியில் முன்னிருந்தவர்
Pre-historic	வரலாற்றுக்கு முந்திய : தொல் பழங்காலத்திய்
Pre-judice	தப்பெண்ணம் ; முற்கோள் : குந்தகம்
Preliminary enquiry	முதனிலை விசாரணை ; முதனிலை உசாவல்
Preliminary list of amendments	முதனிலைத் திருத்தப் பட்டியல்
Preliminary test	முதனிலைத் தேர்வு
Premature disposal	முதிரா முடிவு
Premier	தலைமையமைச்சர்
Premises	வளாகம்
Premium	தவணைக் கட்டணம் ; பரிசில் ; ஊக்க ஊதியம்
Presidency	மாகாணம்
President	தலைவர்
Presiding Officer	தலைமை ஏற்பவர் ; தலைவர்
Press	அச்சுப்பொறி ; அச்சகம் ; இதழ் ; வற்புறுத்து அழுத்து ; அழுக்கு ; பத்திரிகைத்துறை அச்சகச் சட்டம்
Press Act	
Press Communique	இதழ்களுக்கான ஏற்பு பெற்ற அறிவிப்பு
Press Gallery	செய்தியாளர் மாடம்
Press release	இதழ்ச் செய்திக் குறிப்பு
Press reporter	செய்தியாளர்
Presumption of fact	பொருண்மைத் துணியு
Presumption of law	சட்டத் துணியு
Prevention of cruelty to animals	விலங்குவதைத் தடுப்பு
Preventive Detention	தடுப்புக் காவல்
Preventive Measures	தடுப்பு நடவடிக்கைகள்
Preventive Medicine	காப்பு மருந்து
Price control	விலைக் கட்டுப்பாடு
Priced inventory	விலை விவரப்பட்டியல்
Price list	விலைப்பட்டியல்
Prima facie	முதல் நோக்கில்
Primary duty	முதற் கடமை
Primary education	தொடக்கக் கல்வி

Primary Health Centre	தொடக்க நல நிலையம்
Prime Minister	தலைமை அமைச்சர் ; பிரதமர்
Principal	அசல் ; முதல் ; முதல்வர்
Printing Press	அச்சகம் ; அச்சுப்பொறி
Prison	சிறை ; சிறைச்சாலை ; காவற்கூடம்
Prisoner	கைதி
Prisoners of War (POWS)	போர்க் கைதிகள்
Prisoner's testimony	கைதிச் சான்று
Private correspondence	தனிமுறைக் கடிதத் தொடர்பு
Private Limited Company	வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்
Private property	தனியார் சொத்து
Private School	தனியார் பள்ளி
Private sector	தனியார் துறை
Privilege leave	உரிமை வீடுப்பு
Probation	தகுதிகாண் பருவம்
Probation Officer	நன்னடத்தைப் பொறுப்பு அலுவலர் ; நன்னடத்தைக் கண்காணிப்பு அலுவலர்
Probation period	தகுதிகாண் பருவ காலம்
Proceedings in open Court	நீதிமன்ற வெளிப்படை விசாரணை
Process Memo	நீதிமுறைக் கட்டளைக் குறிப்பு
Processing	பதனீடுதல் ; செயலாக்கம் ; செயல்முறைப் படுத்தல் குறியீடு
Pro-Chancellor of University	பல்கலைக்கழக இணைவேந்தர்
Proclamations	அரசுச்சாற்றாணை ; அரசுப் பொது அறிவிப்பு ; பிரகடனம்
Production of document	ஆவணம் தாக்கல் செய்தல்
Professional College	தொழில் கல்லூரி
Professional misconduct	தொழில் முறை ஒழுக்கக் கேடு
Professor	பேராசிரியர்
Proforma	முறையான படிவம் 1
Proforma account	ஒப்படைப்புக் கணக்கு
Proforma invoice	ஒப்படைப்புப் பொருள் விவரப் பட்டி
Programme	நிகழ்ச்சி நிரல் ; திட்டம் ; செயல்முறைத் திட்டம் ; கட்டளைத் தொடர் ; செயல்முறை முன்னேற்ற அறிக்கை
Progress report	தடையாணை
Prohibitory Order	

Project method	செயல் திட்டமுறை
Proof Reader	ஒப்பச்சர் : மெய்ப்புத் திருத்துபவர்
Propoganda Officer	கொள்கை பரப்பு அலுவலர்
Property surety	சொத்துப் பிணையம்
Property tax	சொத்து வரி
Prophylactic Medicine	நோய்த் தடுப்பு மருந்து
Prophylactic Vaccine	தடுப்பு ஊசி மருந்து
Prospectus	தகவல் தொகுப்பேடு
Protective Clause	காப்பீட்டுக் கூறு
Protective endorsement	காப்பீட்டு மேற்குறிப்பு
Protective measures	காப்பீட்டு நடவடிக்கைகள்
Protector of Emigrants	குடிபெயர்வோர் காப்பாளர்
Protector of Immigrants	குடிபுகுவோர் காப்பாளர்
Protocol	உடன்படிக்கை மூல வரைவு ; அரசு விழா குறித்து மரபுச் சீர்முறை ; மரபுச் சீர்முறை அலுவலர்
Provident Fund	வருங்கால வைப்பு நிதி
Provident Fund Deposits	வருங்கால வைப்பு நிதித் தொகை
Provident Fund Subscriptions	வருங்கால வைப்பு நிதி செலுத்து தொகை
Provincialised Staff	மாநிலப் பணியில் சேர்க்கப்பட்ட பணியாளர்
Provision	வகையம், ஏற்பாடு ; ஒதுக்கீடு
Provision of funds	வழிவகை ; காப்புரை ; மளிகைப்பொருள் நிதி ஒதுக்கீடு
Proxy	அதிகாரமளிக்கப்பெற்ற மாற்றாளர் ; பதிலாள
Psychology	உளவியல்
Public Accounts	பொதுக் கணக்கு
Public Accounts Committee	பொதுக் கணக்குக் குழு
Publications	வெளியீடுகள்
Public carrier	வாடகைச் சுவை உந்து ; வாடகைச் சுவை ஊர்தி
Public Debt	அரசுக் கடன்
Public Document	அரசு ஆவணம்
Public Endowment	பொது அறக்கட்டளை
Public Examination	அரசுத் தேர்வு

Public Health	மக்கள் நல்வாழ்வு
Public Health and sanitation	மக்கள் நல்வாழ்வும் துப்புரவும்
Public instruction	பொதுக்கல்வி
Public Interest	பொது நலன்
Public Library	பொது நூலகம்
Public Limited Company	வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம்
Public Notification	பொது அறிவிக்கை
Public record	அரசுப் பதிவுரு
Public relations	மக்கள் தொடர்பு
Public Relations Officer	மக்கள் தொடர்பு அதிகாரி
Public resort	பொதுமக்கள் கூடுமிடம்
Public sector	பொதுத்துறை
Public servants	அரசுப் பணியாளர்
Public Service	பொதுநலப் பணி ; அரசுப் பணி
Punching of stamps	முத்திரை வில்லைகளைத் துளையிடுதல்
Punishment roll	தண்டனைப் பட்டியல்
Punitive police	தண்டக் காவல் பிரிவு
Purchase ledger	கொள்முதல் பேரேடு
Purchase price	வாங்கிய விலை ; கொள்முதல் விலை
Purse	பணப் பை

[Q]

Quadrennial	நான்காண்டுகளுக்கு ஒருமுறையான ; நான்காண்டுகள் நீடிக்கிற
Quadruplicate	நான்குமடியான படிக்கையுடைய
Qualifying service	தகுதிபெறு பணிக்காலம்
Quarterly	காலாண்டுதோறும்
Quarterly Journal	காலாண்டு இதழ்
Quarterly Report	காலாண்டு அறிக்கை
Quasi-Government Employee	அரசுச்சார்பு நிறுவனப் பணியாளர்
Questionnaire form	வினாப் பட்டியல் படிவம்

[R]

Rader
 Radiologist
 Radiosupervisor
 Raid
 RailBorne Trade
 Railway
 Railway Accident,
 Train Accident
 Railway Board
 Railway consignment
 Railway Contracts and
 Agreements

 Railway Credit notes
 Railway Debentures and loans

 Railway level Crossing
 Railway Line Crossing
 Railway Lines
 Railway Overbridge
 Railway Parcel
 Railway Police
 Railway Protection Force
 Railway Rates and Fates

 Railway Reservation
 Railway Rolling Stock

 Railway Station

 Railway Ticket

 Railway Warrant

தொலை நிலை இயக்க அறிகருவி
 கதிரியலர் ; நுண்கதிர்ப்படம் எடுத்தவர்
 வானொலி மேற்பார்வையாளர்
 திடர்ச்சோதனை; திடர்த் தாக்குதல்; கூறை
 இருப்பூர்தி வழி வணிகம்
 இருப்பூப்பாதை : இரயில் பாதை

 இருப்பூர்தி விபத்து ; இரயில் விபத்து
 இருப்பூர்தி வாரியம்; இரயில் பாதை வாரியம்
 இருப்பூர்தி அனுப்புச் சரக்கு

 இருப்பூர்தித் துறை ஒப்பந்தங்களும்
 உடன்படிக்கைகளும் ; இரயில்வே
 ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும்
 இருப்பூர்தித்துறை வரவுச் சீட்டுகள்
 இருப்பூர்தித் துறைக் கடன் ஈட்டு
 ஆவணங்களும் கடன்களும்
 இருப்புப் பாதை சந்திக் கடவு
 இருப்புப் பாதைக் கடப்பு
 இருப்புப் பாதைகள்
 இருப்புப் பாதை மேம்பாலம்
 இருப்பூர்தி வழி அனுப்பு சிப்பம்
 இருப்பூர்திக் காவலர்
 இருப்பூர்தித் துறைப் பாதுகாப்புப்படை
 இருப்பூர்தித் துறை வீதங்களும்
 கட்டணங்களும்
 இருப்பூர்தியில் இட ஒதுக்கீடு
 இருப்பூர்தித் துறை உருள் இருப்புச்
 சரக்குத் தொகுதி
 இருப்பூர்தி நிலையம்; புகைவண்டி
 நிலையம் : இரயில்வே நிலையம்
 இருப்பூர்திப் பயணச் சீட்டு; இரயில்
 பயணச்சீட்டு
 இருப்பூர்திப் பயண ஆணைச் சீட்டு

RAM	நேரணுகு நினைவகம்
Rationing Officer	பங்கீட்டு அலுவலர்
Reading Room	படிப்பகம் : படிப்பறை
Ready Reckoner	உடன் கணிப்புக்குதவு சுவடி ; உடன் கணிப்புப் பட்டி : கணிப்புச் சுவடி
Ready Reference	உடனடிப் பார்வைக்கு
Real Estate	வீடு, நில உடைமைகள்; சொத்து
Reallotment	விற்பனையகம்
Reappropriation of Fund	மறு ஒதுக்கீடு
Reboot	நிதி மறு ஒதுக்கம்
Receipt	புத்தியக்கம், மறு தொடக்கம்
Receipts and charges	பற்றுச்சீட்டு : பெறுபொருள் வரவு; இரசீது
Receptionist	வரவுகளும் செலவுகளும்
Recipient	வரவேற்பாளர்
Reciprocal Arrangement	பெற்றுக் கொள்பவர்
Recognised School	பரிமாற்ற ஏற்பாடு : எதிரீட்டு ஏற்பாடு
Reconciliation	ஏற்புப் பெற்ற பள்ளி
Record	இணக்கம் ; ஒத்திசைவு ; சமரசம்
Record Box	பதிவுரு
Record Clerk	பதிவுருப் பெட்டி
Recording of Vote	பதிவுரு எழுத்தர்
Record Issue Register	வாக்குப் பதிவு
Record Keeper	பதிவுரு வழங்கு பதிவேடு
Record Office	பதிவுருப் பொறுப்பாளர்
Record Room	ஆவணக் காப்பகம்
Recoupment of Permanent Advance	பதிவு அறை
Recovery of Rent	நிலை முன்பண நிறைவாக்கம்
Recreation Centre	வாடகைப் பிடித்தம் : குத்தகைப் பிடித்தம்
Recreation Club	பொழுது போக்கு நிலையம்
Recreation Club	மனமகிழ் மன்றம்
Recreation Club	எதிர்க் குற்றச்சாட்டு
Recreation Club	(படைக்கு) ஆள் எடுக்கும் அலுவலர்
Recreation Club	தொடர் வைப்புத் தொகை
Recreation Club	தொடர் செலவினம்
Recreation Club	செஞ்சிலுவைச் சங்கம்

Re-election	மறு தேர்தல்
Re-examination	மறு ஆராய்வு : மறு தேர்வு
Reference Library	மேற்கோள் நூலகம்
Reference Number	பார்வைக் கடித எண்
Referencer	ஆதாரங்குறிப்பவர்
Referendum	பொதுவாக்கெடுப்பு
Reformatory	சீர்திருத்த நிலையம்
Reform Schemes	சீர்திருத்தத் திட்டங்கள்
Refresher Course	புத்தாக்கப் பயிற்சி ; மறு பயிற்சி ; புத்தொளிப் பயிற்சி
Refrigerator, Frigidaire	குளிர்ப்பதனப் பெட்டி
Refugee	அகதி
Refused leave	மறுக்கப்பெற்ற விடுப்பு
Regional Inspector	வட்டார ஆய்வாளர்
Regional Language	வட்டார மொழி
Regional Office	மண்டல அலுவலகம்
Regional Radio Officer	வட்டார வானொலி அலுவலர்
Register	பதிவேடு
Registered Holder	பதிவுபெற்ற உடைமையாளர்
Registered Letter ;Registered Post ; Registered Tapal	பதிவு அஞ்சல்
Registered Post acknowledgement Due	ஒப்புக்கை பெறத்தக்க பதிவு அஞ்சல்
Registered Medical Practitioner	பதிவுபெற்ற மருத்துவர்
Register Number	பதிவு எண்
Registrar	பதிவாளர்
Registrar of Births and Deaths	பிறப்பு, இறப்புப் பதிவாளர்
Registrar of Books	நூற் பதிவாளர்
Registration Gazette	பதிவுத்துறை அரசிதழ்
Registration of Books	நூற் பதிவு
Registration of Marriages	திருமணப் பதிவு
Registration of Security Bonds	பிணை முறிப் பதிவு
Regulated Market	முறையறு அங்காடி : ஒழுங்கு முறை அங்காடி
Regulation	ஒழுங்குமுறை விதிகள்

Remarks	குறிப்புரை
Reminder Diary	நினைவூட்டுக் குறிப்பு
Remission	மன்னிப்பு ; குறைப்பு
Remission of sentence	தண்டனைக் குறைப்பு
Remission of Tax	வரிக் குறைப்பு
Remittance Transfer Certificate	செலுத்துத்தொகை மாற்றுச் சான்றிதழ்
Remote	சேய்மை : தொலைவு ; நெடுந்தொலை வினாள் : ஒதுக்கமாயுள்ள : தொடர்பற்ற பணிநீக்கம்
Removal from Service	கைம்மாறு ; உழைப்பூதியம் ; கட்டணம்
Remuneration	புதுப்பிப்பு விண்ணப்பம்
Renewal application	வாடகைக் கட்டுப்பாட்டு அலுவலர்
Rent Controller	வாடகை மதிப்பு ; குத்தகை மதிப்பு
Rental Value	வாடகைக் கட்டடம்
Rented Building	வாடகையில்லாக் கட்டடம்
Rent Free Building	வாடகைக் கட்டுப்பாடு
Rent Restriction	தீர்வை வழக்கு ; வாடகை வழக்கு ; குத்தகை வழக்கு
Rent suit	தாயகத்துக்கு மீளல் ; தாயகத்துக்கு அனுப்புதல்
Repatriation	அறிக்கைகளும் காலமுறை அறிக்கைகளும்
Reports and Returns	சார்பாளர் : பிரதிநிதி
Representative	குடியரசு
Republic	மீட்பு நடவடிக்கை
Rescue operation	ஆராய்ச்சி
Research	ஆராய்ச்சி உதவியாளர்
Research Assistant	ஆராய்ச்சி அலுவலர்
Research Officer	ஆராய்ச்சித் திட்டம்
Research Scheme	ஒதுக்கீடு
Reservation	நியமன ஒதுக்கீடு
Reservation of Appointment	கிந்தியச் சேம வாங்கி
Reserve Bank of India	காப்புக் காடுகள்
Reserved Forests	ஒதுக்கிய நிலம்
Reserved Land	காப்பு நிதி
Reserve Fund	சேமக் காவலர் ; சேமக் காவல் பிரிவு
Reserve Police	

Resident Director	உள்ளுறை இயக்குநர்
Resignation	பதவி விலகல்
Rest House	ஓய்வில்லை : ஓய்வகம் ; ஓய்வு இல்லம்
Rest Shed Watcher	ஓய்வுக் கொட்டகைக் காவலர்
Resumption of Funds	நீதியைத் திரும்பக் கைக்கொள்ளுதல்
Retailer	சில்லறை விற்பனையாளர்
Retired Officer	ஓய்வுபெற்ற அலுவலர்
Retirement	(பணி) ஓய்வு
Retranslation	மறுமொழி பெயர்ப்பு
Retreading	உருளிப்படடை புதுப்பிப்பு
Returning Officer	தேர்தல் பொறுப்பு அலுவலர்
Return ticket	பயண மீள்வுச் சீட்டு
Revenue	வருவாய்
Revenue Board's Standing Orders	வருவாய் வாரிய நிலை ஆணைகள்
Revenue department	வருவாய்த் துறை
Revenue Deposit	வருவாய் வைப்புத் தொகை
Revenue Division	வருவாய்க் கோட்டம்
Revenue Receipts	வருவாய்த் துறை வரவினம்
Revenue Recovery	வரித்தண்டல் ; வருவாய்ப் பிடித்
Revenue Stamp	வரி வில்லை
Revenue Summons	வருவாய்த் துறை அழைப்பாணை
Reversion	பணியிறக்கம் ; முந்தைய பணிக்குத்
Revised Estimate	திரும்பல்
Ring Leader	தீருத்திய மதிப்பீடு
Riparian Right	கரைத் தலைவன்
Road Roller	ஆற்றங்கரை நிலம் சார் உரிமை
Rocket	சாலை உருளை
Roll call	ஏவுகணை
Roll of honour	வருகைப்பதிவு
ROM (Read Only Memory)	சிறப்புற்றார் பட்டியல்
Root Directory	வாசிப்பு நினைவுகம்
Ropeway	மூலச் சேமிப்பகம்
Roster	கயிற்றுப் பாதை
Rostrum	வேலை முறைப் பட்டியல்
	சொற்பொழிவு மாடம்

Rotation of Crops	சுழல்முறைப் பயிர்
Rough Copy	செப்பமற்ற படி
Rough Draft	செப்பமற்ற வரைவு
Rough Estimate	தோராய மதிப்பீடு
Rough Paper	முரட்டுத் தாள்
Rough Sketch	தோராய வரைபடம்
Route Map	வழிகாட்டு குறிப்புப் படம்
Routine Clerk	வாலாய எழுத்தர்
Routine File	வாலாயக் கோப்பு
Rowdyism	போக்கிரித்தனம்
Rubber Stamps	இரப்பர் முத்திரை : கைப்பொறிப்பு
Ruled Paper	கோடிட்ட தாள்
Rule out	தகுதியற்றதெனத் தள்ளு
Rules of games	விளையாட்டு விதிகள்
Running Commentary	நிகழ்ச்சித் தொடர் விளக்கவுரை
Running Current	நடப்புக் கடிதம்
Running Note File	தொடர் குறிப்புக் கோப்பு
Rural Development	ஊரக வளர்ச்சி
Rural Housing Scheme	ஊரக வீட்டு வசதித் திட்டம்
Rural Manpower Scheme	ஊரக மனித ஆற்றல் திட்டம்
Rural Water Supply Scheme	ஊரகக் குடிநீர் வழங்கு திட்டம்
Rush of Expenditure	திரள்வேகச் செலவினம்

[S]

Safety Locker	காப்புப் பெட்டகம்
Salaries and Allowances	சம்பளங்களும் படிகளும்
Salary	சம்பளம் : ஊதியம்
Sale deed	விற்பனை ஆவணம்
Sale Price	விற்பனை விலை
Sales Attendant	விற்பனைப் பணியாளர்
Sales Assistant	விற்பனை உதவியாளர்
Sales Depot	விற்பனைக் கிடங்கு
Sales Ledger	விற்பனைப் பேரேடு
Sales Man	விற்பனையாளன் : விற்பனையாளர்
Sales Manager	விற்பனை மேலாளர்

Sales Tax	விற்பனை வரி
Sanitary Inspector	துப்புரவு ஆய்வாளர்
Savings Account	சேமிப்புக் கணக்கு
Savings Bank	சேமிப்பு வங்கி
Savings Deposit	சேமிப்பு வைப்புத் தொகை
Scale of Pay	சம்பள ஏற்ற முறை
Scavenging Tax	துப்புரவு வரி
Schedule	அட்டவணை
Scheduled Banks	அட்டவணையிடப்பட்ட வங்கிகள்
Scheme	திட்டம் ; ஏற்பாடு
Scheming	சதி செய்கிற ; வழிவகை செய்கிற
Scholarship	படிப்புதவித் தொகை ; புலமை
Science Association ;	
Scientific Association	அறிவியற் கழகம்
Scientific Knowledge	அறிவியல் அறிவு
Scout Master	சாரண ஆசிரியர்
Sealed Cover	முத்திரையிட்ட உறை
Sealed Tender	முத்திரையிட ஒப்பந்தப்புகள்
Search Fee	தேடு கட்டணம்
Search warrant	சோதனையிடுவதற்கான ஆணை
Search without Warrant	ஆணையற்ற சோதனை
Seconder	வழி மொழிபவர்
Second Grade Draftsman	இரண்டாம் தர வரைவாளர்
Secretariat	செயலகம்
Secretariat Department	செயலகத் துறை
Secretarial Course	செயலகப் பணிக் கல்வி
Secretary	செயலாளர்
Secretary to the Development	
Commissioner	வளர்ச்சி ஆணையரின் செயலாளர்
Section Head	பிரிவுத் தலைவர்
Section Officers	பிரிவு அலுவலர்கள்
Section Writer	பிரிவு எழுத்தர்
Secular State	உலகியல் சார்பரசு
Securities	கடனீட்டு ஆவணங்கள்
Security	கடனீடு ; பிணையம் ; பிணை ; பாதுகாப்பு
Security Officer	மெய்க்காப்பு அலுவலர் ; காப்பு அலுவலர்

Security Bond
Security Deposit
Security of the State
Security Proceedings

Security Register
Select Committee
Selection Grade
Self Appraisal
Self Cheque

Self Government
Seminar
Senior Electrical Inspector
Senior Accounts Officer
Septic tank (Latrine)
Servant

Service Home
Service Postage Stamps
Service of Summons
Service Roll

Sheet
Sheriff
Shipping Fees
Shipping Rules
Ship yard
Short hand Allowance
Show - Case
Show Cause Notice

Show Room
Signature
Sign Board
Site Plan
Sitting Fees
Skeleton Indent

பிணை முறி
பிணை வைப்புத் தொகை
நாட்டுப் பாதுகாப்பு
காப்பு நடவடிக்கைகள் ; பாதுகாப்பு
நடவடிக்கைகள்
பிணையப் பதிவேடு
பொறுக்குக் குழு ; தேர்வுக்குழு
தெரிவு நிலை
தன் மதிப்பீடு
தானே பணம் பெறக்கூடிய காசோலை ;
தானே மாற்றக்கூடிய காசோலை
தன்னாட்சி
கருத்தராங்கு
முதுநிலை மின் ஆய்வாளர்
முதுநிலைக் கணக்கலுவலர்
நச்சுத்தடை ; மலக்குழி
பணியாளர் ; வேலையாளர்
தொண்டு இல்லம் ; பணி இல்லம்
அரசுப் பணி அஞ்சல் வில்லைகள்
அழைப்பாணை சேர்ப்பித்தல்
பணிப் படடியல்
தாள் ; தகடு (படுக்கை) மேல் விரிப்பு
மாநகரண்ணல் ; மாநகர அண்ணல்
கப்பற் கட்டணம்
நாவாய் விதிகள் ; கப்பல் விதிகள்
கப்பல் கட்டும் துறை
சுருக்கமுத்தூய் படி
காட்சிய் பெட்டி
காரணம் கேட்கும் குறிப்பாணை ;
விளக்கம் கேட்கும் அறிவிப்பு
காட்சி அறை
ஒப்பம்
வழிகாட்டிய் பலகை
மனை அமைப்புப் படம்
அமர்வுக் கட்டணம்
அடைப்படைத் தேவைப் படடியல்

Skeleton Staff

Sketch

Skilled Labour

Slaughter House

Sleeper

Slum Clearance Board

Slum Clearance Scheme

Small Savings Scheme

Small Scale Industries

Social Justice

Social Service

Social Service League

Social Welfare

Software

Sovereignty

Spare Copies

Speaker (Legislative Assembly)

Special Additional Personal

Assistant

Special Allowance

Special Armed Police

Special bylaws

Special Clerk

Special Duty

Special Deputy Collector

Special File

Special Funds

Specialist

Special Localities Allowance

Special Officer

Special Officer for

Municipality

Special Pay

Special Provision

இன்றியமையாப் பணியாளர்

மாதிரிப் படம் : திட்ட உருவரை

தனித்திறம் வாய்ந்த வேலையாளர்

இறைச்சிக் கொட்டில்

இருப்பூர்தித் துயில் பெட்டி ; குறுக்குக்

கட்டை ; தூங்கும் வசதிப் பெட்டி

குடிசைப் பகுதி மாற்று வாரியம்

குடிசைப் பகுதி மாற்றுத் திட்டம்

சிறு சேமிப்புத் திட்டம்

சிறு தொழில் நிறுவனங்கள்

சமூக நீதி

சமூகத் தொண்டு ; சமூகப் பணி

சமூக நலச் சங்கம்

சமூக நலன்

மென்பொருள்

இறைமை ; இறையாண்மை

உதிரிப் படிக்கல்

சட்டப் பேரவைத் தலைவர் ; பேரவைத்

தலைவர்

தனிக்கூட்டு நேர் உதவியாளர்

சிறப்புப் படி

தனிப்படைக்கலக் காவல் பிரிவு

தனித் துணை விதிகள்

தனி எழுத்தர்

தனிப் பணி

தனித்துணை மாவட்ட ஆட்சியர்

தனி விரைவுக் கோப்பு

தனி நிதிகள்

துறை வல்லாளர் ; சிறப்பு நிலையாளர்

தனிப் பகுதிகளுக்கான படி

தனி அலுவலர் ; தனி அதிகாரி

நகராட்சித் தனி அலுவலர் ; நகராட்சித்

தனி அதிகாரி

தனி ஏற்பாடு ; தனி ஒதுக்கம்

Special Staff
 Special Tests
 Special reports
 Specific Relief
 Specimen
 Specimen Signature
 Spirit Lamp
 Sports
 Spray Painting
 Stadium
 Staff
 Staff-Subordinate
 Stainless Steel
 Stall
 Stamp

Date Stamp
 Revenue Stamp
 Service Postage Stamp

Stamp Account
 Stamp Act
 Stamp Duty
 Stamp Papers
 Stamp fees
 Stamping Party
 Stamp, Judicial
 Stamp, non-Judicial
 Stamp vendor

Stand

Bus-stand
 Cart - stand
 Cycle-stand
 Rickshaw stand
 Traffic stand

தனிப் பணியாளர்கள்
 தனித் தேர்வுகள்
 தனி அறிக்கை
 குறித்தவகைத் தீர்வு
 மாதிரி
 மாதிரிக் கையொப்பம்
 சாராய விளக்கு
 விளையாட்டு
 தெளிப்புப் பூச்சு
 விளையாட்டரங்கு
 பணியாளர் தொகுதி
 சார்நிலைப் பணியாளர்
 துருவுறா எஃகு : துருப்பிடிக்காத இரும்பு
 விற்பனைச் சாவடி
 முத்திரை வில்லை : முத்திரை வரித்தாள்;
 முத்திரை
 தேதி முத்திரை
 வரி வில்லை
 அரசுப்பணி அஞ்சல் வில்லை .
 அஞ்சல் வில்லைக் கணக்கு
 முத்திரை வரிச் சட்டம்
 முத்திரை வரி
 முத்திரைத் தாள்கள் : பத்திரங்கள்
 முத்திரை இடு கட்டணம்
 முத்திரை இடும் பணியாளர்
 நீதித்துறை முத்திரைத்தாள்
 நீதித்துறை சாரா முத்திரைத்தாள்
 முத்திரை வரித்தாள் விற்பவர் :
 முத்திரை வில்லை விற்பவர் :
 முத்திரைத்தாள் விற்பனையாளர்
 நிலையம்

பேருந்து நிலையம்
 வண்டிப்பேட்டை
 மிதி வண்டி நிலையம்
 மூவுருளி நிலையம்
 போக்குவரவு நிலையம்

Standard measurement	மூல அளவு
Standardized List	நிலையுற்ற பட்டி
Standard of Life ; Standard of Living	வாழ்க்கைத் தரம்
Standing Committee	நிலைக்குழு
Standing Counsel	நிலைச் சட்ட அறிவுரையாளர்
Standing Order	நிலை ஆணை
Board's Standing Orders	வருவாய் வாரிய நிலை ஆணைகள்
Starred Question	தொடர் கேள்வி ; தொடர் வினா
State	அரசு ; மாநிலம் ; நிலைமை
Presidency	மாகாணம்
Foreign State	அயல்நாடு
State Administration	மாநில ஆட்சி
State Aid	அரசு உதவி
State Bank	அரசு வங்கி
State Editor	மாநிலப் பதிப்பாசிரியர்
State Government	மாநில அரசாங்கம்
State List	மாநில அதிகாரப்பட்டி ; மாநிலப் பட்டியல்
State Loan	மாநிலக் கடன்
Statement	அறிக்கை, வாக்குமூலம், விவரப்பட்டி, விளக்க உரை
Absentee Statement	வராதவர் விவரம்
Data Statement	அடிப்படை விவரப்பட்டி
Inconsistent Statement	முரணான வாக்குமூலம்
Incriminating Statement	குற்றத்திற்கு உட்படுத்தும் வர்க்குமூலம்
State Prisoners	அரசுக் கைதிகள்
State Services	மாநிலப் பணியாளர் தொகுதி
Statesmanship	அரசியல் வல்லமை
State Trading Scheme	அரசு வணிகத் திட்டம்
Station	இடம், நிலையம்
Experimental Station	சோதனை நிலையம், செய்முறை நிலையம்
Police Station	காவல் நிலையம்
Polling Station	வாக்கெடுப்பு நிலையம்
Pumping Station	நீர் இறைக்கும் நிலையம்

Railway Station	இருப்புப்பாதை நிலையம் ; இரயில் நிலையம்
Stationery	எழுதுபொருள்கள்
Covers	உறைகள்
Flat Files	கோப்பு அட்டைகள்
Forms	படிவங்கள்
Ink	மை
Paper	தாள்
Straw Board	அட்டைத் தாள் அட்டை
Statistics	புள்ளி விவரங்கள்
Agricultural Statistics	வேளாண்மைப் புள்ளி விவரங்கள்
Criminal Statistics	குற்றப்புள்ளி விவரங்கள்
Vital Statistics	மக்கள் பிறப்பு இறப்பு புள்ளி விவரங்கள் : முக்கியப்புள்ளி விவரங்கள்
Statistics of pendency	நிலுவைப் புள்ளி விவரங்கள்
Statutory Committee	சட்டப்படி அமைந்த குழு
Statutory Powers	சட்ட வழிப் பெற்ற அதிகாரங்கள்
Statutory Rules	சட்ட விதிகள்
Stay Order	தடுப்பு ஆணை, தடை ஆணை
Interim Stay	இடைக்காலத் தடுப்பு ஆணை ; இடைக்காலத் தடையாணை
Steam Engine	நீராவிப் பொறி
Stencil Paper	படியெடுத்தாள்
Stenographer ; Steno-Typist	சுருக்கெழுத்துத் தட்டச்சர்
Still Birth	செத்துப் பிறத்தல் : குழந்தை இறந்து பிறத்தல்
Stipend	பயிற்சி உதவிப் பணம்
Stipendiaries	பயிற்சி உதவிப் பணம் பெறுபவர்
Stock	இருப்புச் சரக்கு
Stock Account	இருப்புச் சரக்குக் கணக்கு
Stock Exchange, Stock market	பங்கு விற்பனைக் களம்
Stock Exchanges	பங்கு ஆவண மாற்று நிலையங்கள்
Stock File	முதன்மை ஆணைத் தொகுப்பு
Stock Verification	இருப்பு சரிபார்த்தல்
Stolen Property	தீருடிய சொத்து
Stop	நிற்கும் இடம்
Bus Stop	பேருந்து நிற்குமிடம்

Store	சரக்கு அறை, கிடங்கு, பண்டகசாலை, பண்டகம்
Store-keeper	பண்டகக் காப்பாளர்
Structure	அமைப்பு, கட்டுக்கோப்பு
Students' Advisory Committee	மாணவர் அறிவுரைக் குழு
Students' Committee	மாணவர் குழு
Study	கல்வியறிவு, கல்விப் புலம்
Board of Studies	பாடத்திட்டக் குழு
Study Leave	கல்வி விடுப்பு
Study Room	படிப்பறை
Sub-Centre	சார்பு நிலையம்
Sub-Clause	உட்கூறு
Sub-Committee	உட்குழு
Sub-Court	சார்பு நீதிமன்றம்
Sub-Division	உட்கோட்டம்
Sub-Heads	உள் தலைப்புகள்
Submission of Files ;	
Submission of Papers	கோப்புகளைப் பணிந்தனுப்பல்
Submitted for orders ;	
For orders	ஆணைக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது
Subordinate Officers	சார் நிலை அலுவலர்கள்
Subscription	கொடுப்பு, சந்தா
Subsidiary Company	கிளை நிறுவனம்
Subsidiary industry	துணைத் தொழில்
Subsidiary occupation	துணை வாழ்வுத் தொழில்
Subsidy	உதவித் தொகை, ஆதரவுத் தொகை ; மானியம்
Subsistence allowance	பிழைப்பு ஊதியம் ; உணவுப்படி
Substituted Service	மாற்றுச் சார்வு
Sub-taluk	சார் வட்டம் ; துணை வட்டம்
Sub-treasury	சார்நிலைக் கருவூலம், கிளைக்கருவூலம்
Succession to Assets	சொத்துக்கு வழி உரிமையர்
Succession to Liabilities	பொறுப்புக்கு வழி உரிமையர்
Succession to obligation	கடப்பாடுகளுக்கு வழி உரிமையர்
Succession to Properties	உடைமைகளுக்கு வழியுரிமை
Succession to rights	உரிமைகளுக்கு வழியுரிமை

Suggestion	கருத்து எடுத்துக் கூறல்
Suit	உரிமையியல் வழக்கு
Acquisition Reference	நிலை எடுப்பு பற்றிய வழக்கு
Summary Rejection	உடன் தள்ளுபடி செய்தல்
Summary Recovery	உடன் தண்டல்
Summary Trials	சுருக்கு விசாரணை
Summing Up	தொகுத்துரைத்தல்
Summoning	அழைப்பாணை அனுப்புதல்
Sunshade	வெயில் மறைப்பு, நிழல் தட்டி
Superannuation Pension	வயது முதிர்வு ஓய்வூதியம், வயது முதிர்வுக் கொடுவை
Superintendent	கண்காணிப்பாளர்
Building Superintendent	கட்டிடக் கண்காணிப்பாளர்
Junior Superintendent	இளநிலைக் கண்காணிப்பாளர்
Senior Superintendent	முதுநிலைக் கண்காணிப்பாளர்
Superintendent of Post Office	அஞ்சலகக் கண்காணிப்பாளர்
Supertax	மிகை வரி
Supervisor Instructors	மேற்பார்வையாளர் பயிற்சி ஆசிரியர்கள்
Supplementary	துணை, தொடர்பான
Supplementary Grants	துணை மானியம்
Supplementary Speaker	துணைப் பேச்சாளர்
Supplies to Troops	படைகளுக்கான வழங்கு பொருள்
Surcharge	மேல்வரி ; தண்டத் தீர்வை
Surgeon	அறுவை மருத்துவர்
Surrender of leave	விடுப்பு ஒப்புவிப்பு
Surrender of funds	நிதி ஒப்புவிப்பு
Surveillance	கடுங்கண்காணிப்பு
Survey	நில அளவை
Survey and Boundaries Act	நில அளவை எல்லைச் சட்டம்
Survey excess	நில அளவையில் மிகை
Survey Marks	நில அளவைக் குறிகள்
Surveyor	நில அளவையர்
Survivorship	எஞ்சியவர் உரிமை
Suspense Account	தனிக்கணக்கு
Suspend from an office	தற்காலிகமாக நீக்கு
Suspension of work	வேலையை நிறுத்தி வைத்தல்

Suspension of Revenue
Sweeper
Switch
Sworn statement
Sympathetic remark
Syndicate (University)

தீர்வைத் தண்டல் நிறுத்தல்
பெருக்குபவர் ; துப்புரவுப் பணியாளர்
பொருத்தி, மின் பொத்தான்
ஆணையறுதி வாக்குமூலம்
பரிவுக் குறிப்பு
பல்கலைக்கழக ஆட்சிக்குழு

[T]

Taluk

வட்டம்

Accounts
Avenue Committee
Office

வட்டக் கணக்குகள்
வட்ட நிழற்சாலைக் குழு
வட்ட அலுவலகம்; வட்டாட்சி
அலுவலகம்

Tamper with Witnesses
Tank Restoration Scheme
Tariff
Tax

சாட்சிகளைக் கலைத்தல்
ஏரி புதுப்பிக்கும் திட்டம்
சுங்க வரி, வீதப்படி
வரி

Capitation Tax
Cart Tax
Commercial Tax
Corporation Tax
Direct Tax
Double Taxation

தலைக்கட்டு வரி
வண்டி வரி
வணிக வரி
மாநகராட்சி வரி, இணையவரி
நேர்முக வரி
இருமுறை வரி விதிப்பு ;
இரட்டை வரிவிதிப்பு

Entertainment Tax
Excess Profit Tax
Incidence of
Income-tax
Indirect-Tax
On Advertisements in
Newspapers
On Agricultural Income
On Animals and Boats
On Entry of Goods into
Local Areas

கேளிக்கை வரி
மிகை ஆதாய வரி
வரி நிலைப்பாடு
வருமான வரி
மறைமுக வரி
செய்தித்தாள் விளம்பர வரி
வேளாண்மை வருமான வரி
விவங்குகள் தோணிகள் வரி
உள்ளூர்ப் பகுதிகளுக்கு வரும்
பொருள்கள் மேல் வரி

On Luxuries including
Taxes on Amusements
Entertainments Betting
and Gambling

வேடிக்கை, கேளிக்கை, பந்தயம்
கூதாட்டம் உள்ளிட்ட
ஆடம்பரங்களின் மீது வரி

On Mineral Rights
On Professions, Trades,
Callings and Employments

கனிப்பொருள் உரிமை வரி

தொழில், வணிகம், வேலை,
அலுவல் ஆகியவற்றின்மீது வரி

On Railway Fares and
Freights

கூடுப்புப்பாதைப் பயணக்
கட்டணம், சரக்குக் கட்டணம்
மீது வரி

On Sale or Purchase of Goods

சரக்கு விற்பனை அல்லது
கொள்முதல் மீது வரி

Pilgrim Tax

சமயக் செல்கை வரி

Poll Tax

தலைவரி

Profession Tax

தொழில் வரி

Property Tax

சொத்து வரி

Sales Tax

விற்பனை வரி

Scavenging Tax

துப்புரவு வரி

Super Tax

மிகை வரி

Vehicles and Animals Tax

வண்டிகள், விலங்குகள் வரி

Taxation

வரி விதிப்பு

Tax Superintendent

வரிக் கண்காணிப்பாளர்

Tea Party

தேநீர் விருந்து

Teachers' College

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

Teaching Grant

ஆசிரியர்களுக்கான மானியம்

Tear off Block

கிழிதாள் அட்டை

Technical Assistant

தொழில்நுட்ப உதவியாளர்

Technical Education

தொழில் நுட்பக் கல்வி

Technical Examination

தொழில் நுட்பத் தேர்வு

Technical Institute

தொழில் நுட்பப் பயிலகம்

Technical Officer

தொழில் நுட்ப அலுவலர்

Technical Sanction
 Technical Supervisor
 Technical Terms
 Technician
 Technique
 Technology
 College of Technology
 Telecommunication
 Telegram
 Telegraph
 Telephone
 Telephone Clerk
 Telephone Operator
 Telescope
 Telex
 Temple Committee
 Temporary
 Temporary Establishment
 Temporary Officer
 Temporary Order
 Tenancy Act
 Tenant
 Co-Tenant
 Tender
 Tendered Vote
 Tentage Allowance
 Tenure
 Term of Office
 Terminal
 Termination of Service
 (without stigma)
 Termination of Service
 (with stigma)

தொழில் நுட்ப ஒப்பளிப்பு
 தொழில் நுட்ப மேற்பார்வையாளர்
 தொழில் நுட்பச் சொற்கள்
 தொழில் நுட்பப் பணியாளர்
 நுட்பச் செயல்முறை
 தொழில் நுட்பவியல்
 தொழில் நுட்பக் கல்லூரி
 தொலைச் செய்திப் போக்குவரத்து
 தந்திச் செய்தி
 தந்தி
 தொலைபேசி
 தொலைபேசி எழுத்தர்
 தொலைபேசி இயக்குபவர்
 தொலைநோக்கி
 தொலை எழுதி
 கோவில் ஆட்சிக்குழு
 தற்காலிக, நிலையற்ற
 தற்காலிகப் பணியாளர் அமைப்பு
 தற்காலிக அலுவலர்
 தற்காலிக ஆணை
 குடிவாரச் சட்டம், பயிரிடுபவர்
 உரிமைச் சட்டம்
 குடி, பயிரிடுபவர், குடியிருப்பவர்,
 குடியானவர், குடிவாரதாரர்
 உடன்குடி, ஒட்டுக்குடி, கூட்டுக்குடி,
 சக வாடகையாளர்
 ஒப்ப அறிவிப்பு, ஒப்பந்தப் புள்ளி
 ஆய்வுக்குரிய வாக்கு
 கூடாரப்படி
 உரிமை முறை, நீடிப்புக் காலம்,
 உரிமைக்காலம்
 பணிபுரி காலம்
 முனையம்
 வேலை முடிவுறுதல் (பழிப்பின்றி)
 வேலை முடிவுறுதல் (பழிப்புடன்)

Terrace cultivation
Territorial Waters
Test

படித்தளச் சாகுபடி
நாடு சேர்ந்த கடற் பகுதிகள்
தேர்வு, சோதனை செய்,
போட்டியாட்டம், சோதனை
சோதனைத் தணிக்கை
சாட்சி சொல், சான்று கூறு
பரிசோதகர்

Test Audit
Testify

சாட்சியம், சான்று

Tester

பாட நூற் குழு

Testimony

துணி நூல் கட்டுப்பாடு, நெசவுக்
கட்டுப்பாடு

Text-Book Committee

Textile Control

நெசவுத் தொழில்

Textile Industry

Theatre

அரங்கு, அரங்கம்

Cinema Theatre

திரைப்பட அரங்கம்

Dance Theatre

ஆடரைங்கு

Drama Theatre

நாடக அரங்கு

Operation Theatre

அறுவையரங்கு

Theatre and Dramatic

Performance

நாடக அரங்குகளும், நாடக நிகழ்ச்சிகளும்

Therapeutics

நோய்த் தீர்ப்பு இயல்

Third Grade Draftsman

மூன்றாம் தர வரைவாளர்

Through Proper channel

முறை வழி ; சரியான வழியில்

Thumb Impression

பெருவிரல் அடையாளம்

Demand Ticket

சீட்டு கேட்க

Entrance Ticket

நுழைவுச் சீட்டு

Ticket Examiner

சீட்டு ஆராய்வாளர்

Tidiness and cleanliness of the
office

அலுவலகத்தின் சீரும் தூய்மையும்

Time-table

கால அட்டவணை

Title - head

பெயர்த் தலைப்பு

Title Deed

உரிமை, ஒப்பாவணம், உரிமைப்
பட்டயம்

Titles and Title Holders

பட்டங்களும், பட்டம் பெற்றவர்களும்
கள்

Toddy

Token coin

அடையாள நாணயம்

Token grant

அடையாள மானியம்

Toll compensation
 Toll contribution
 Tool Palatte
 Topographical Survey
 Top Senior Foreman
 Tour Journal
 Touring Cinema
 Town Panchayat
 Town Hall
 Town Planning
 Town Planning Committee
 Town Survey Number
 Tractor
 Tractor Driver
 Tracing paper
 Trade
 Trade and Commerce
 Trade Corporation
 Trade Disputes
 Free Trade
 Trade mark
 Trading Corporation
 Traffic
 Traffic Census
 Traffic Control
 Traffic Island
 Traffic point
 Traffic Stand
 Train
 Electric Train
 Goods Train
 Trained Teacher
 Training
 Trainee
 Training School

சாலைச் சாங்க ஈடு
 சாலைச் சாங்க உதவித் தொகை
 கருவி வண்ணத்தட்டு
 இட அமைப்பு நில அளவை
 தலைமை முதுநிலை முதலாளி
 பயணக் குறிப்பேடு
 இடம் பெயர் திரைப்படம்
 பேரூராட்சி மன்றம்
 நகர மண்டபம் ; நகர்மன்றம்
 நகர அமைப்பு
 நகர அமைப்புக்குழு
 நகர அளவை எண்
 இயந்திரக் கலப்பை, உழுவை
 இயந்திரக் கலப்பை ஓட்டுநர்
 வரைபடி நகல்தாளி
 தொழில் வணிகம்
 தொழில் வணிகமும், வாணிகமும்
 தொழில் வணிக இணையம்
 தொழில் தகராறுகள், தொழில்
 வழக்குகள்,
 சாங்க வாரியலா வணிகம்
 வணிகக் குறி
 வணிக இணையம்
 போக்குவரவு
 போக்குவரவுக் கணக்கெடுப்பு
 போக்குவரவுக் கட்டுப்பாடு
 சாலைத் தீட்டு
 சாலையில் காவலர் நிற்பிடம்
 சாலையில் வண்டி நிற்பிடம்
 தொடர் வண்டி
 மின் தொடர் வண்டி; மின்சார இரயில்
 சரக்குத் தொடர் வண்டி
 பயிற்சி பெற்ற ஆசிரியர்
 பயிற்சி
 பயிற்சி பெறுபவர்
 பயிற்சிப் பள்ளி

Transaction	நடவடிக்கை
Transferee	மாற்றப் பெறுபவர்
Transferer	மாற்றுபவர்
Transfer of Charge	அலுவல் பொறுப்பு மாற்றல்
Transfer of Registry	பட்டா மாற்றல்
Translation	மொழி பெயர்ப்பு, மொழியாக்கம்
Transmitter	ஒலி அனுப்பி
Transport	போக்குவரத்து ஏற்றுச் செல்லுதல்
Transportation	கிடப்பெயர்வு, கொண்டு செல்லை, அனுப்புதல்
Transport Supervisor	போக்குவரத்து மேற்பார்வையாளர்
Traveller	பயணர்
Travelling Allowance	பயணப்படி
Travellers' Bungalow	பயணியர் மாளிகை
Treasury	கருவூலம்
Tree Tax Assessment	மர வரி விதிப்பு
Tribes	பழங்குடிகள்
Criminal	குற்ற மரபினர்
Triennial	மூன்றாண்டுக்கொரு முறை
Triplicate	முப்படியாக, மூன்றாம்படி
Triune Officer	முப்பணி அலுவலர்
Troops	படைகள்
True copy	உறுதி நகல், உண்மைப்படி
Trunk - Call	நெடுந்தொலைப் பேச்சு
Trust	நம்பிக்கை, நம்பகம், அறக்கட்டளை, பொறுப்பணம்
Tube Light	குழல் விளக்கு
Turn Over	விற்று முதல், மொத்த விற்பனை
Tutor	உதவி ஆசிரியர்
Typed Copy	தட்டச்சுப்படி, தட்டச்சு நகல்
Typewriter	தட்டச்சு
Typhoid	குடற்புண் காய்ச்சல்
Typist	தட்டச்சர்
Tyre, Tire (Rubber)	உருளிப்பட்டை

[U]

Umpire	நடுவர்
Un-aided School	உதவி பெறாப்பள்ளி
Unallotted Funds	ஒதுக்கப்படாத நிதிகள்
Unclaimed Property	உரிமை கோரப்படாத சொத்து
Underground Drainage	புதை வழிகால் ; பாதாள சாக்கடை
Unauthorised expenditure	ஒப்பளிக்கப்பெறாத செலவினம்
Unauthorised Occupation	முறைகேடான குடியிருக்கை ; உரிமையற்ற ஆளுகை
Unauthorised Register	ஏற்புறா பதிவேடு
Unblemished Record	மாசற்ற பதிவுரு
Unclaimed Deposit	உரிமை கோரப்படா வைப்புத் தொகை
Unclaimed Property	உரிமை கோரப்படாத சொத்து ; கோரிக்கையற்ற சொத்து
Unconstitutional	அரசியமைப்புச் சட்டத்திற்கு முரணான
Union Public Service Commission	மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ; மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
United Nations Organisation	ஐக்கிய நாடுகள் சங்கம்
Unlicenced	உரிமம் பெறாத
Unlimited Company	வரையிடா நிறுவனம்
Unlimited Liability	வரையிடாப் பொறுப்பு
Unofficial Note (U.O. Note)	அலுவல்முறை சாராக் குறிப்பு
Unpaid Expenses	கொடுபடா செலவுகள்
Unregistered Firm	பதிவுறா நிறுமம்
Unregistered Parcel	பதிவு செய்யப்படாத சிப்ப அஞ்சல்
Unreserved Forest	காப்பற்ற காடு
Unreserved Land	ஒதுக்கப்பெறாத நிலம்
Unskilled Labour	பயிற்சித்திறன் வேண்டா உழைப்பு
Upper Division Inspector	மேற்பிரிவு ஆய்வாளர்
Urgent File	விரைவுக் கோப்பு ; அவசரக் கோப்பு
Usual Allowances	வழக்கமான படிகள்
Utilisation Certificate	பயன்பாட்டுச் சான்றிதழ்

[V]

Vacancy	காலியிடம்
Vacancy position	காலியிட நிலைமை
Vacancy Remission	குடியினமைக்கான வரிக்குறைப்பு
Valuation	விலை மதிப்பு ; மதிப்பீடு
Value Payable Post (V.P.P.)	பணம் செலுத்திப் பெறும் அஞ்சல்
Van	கூண்டு உந்து
Van Driver	கூண்டு உந்து ஓட்டுநர்
Verification Officer	சரிபார்க்கும் அலுவலர்
Very Urgent File	மிக விரைவுக் கோப்பு ; மிக அவசரத்
	தன்மைக் கோப்பு
Veterinary	கால்நடை மருத்துவம்
Veterinary College	கால்நடை மருத்துவக் கல்லூரி
Veterinary Dispensary	கால்நடை மருந்தகம்
Veterinary Hospital	கால்நடை மருத்துவமனை
Vice-Chancellor of University	பல்கலைக்கழக துணைவேந்தர்
Video Tape	ஒளி நாடா
Vigilance Committee	கண்காணிப்புக் குழு
Vigilance Home	கண்காணிப்பு இல்லம்
Vigilance Service	கண்காணிப்புப் பணி
Village Accounts	ஊர் கணக்குகள்
Village Boundary	ஊர் எல்லை
Village Establishments	ஊர்ப் பணியாளர்த் தொகுதி
Village Headman	வருவாய்த்துறை ஊர் அலுவலர்
Village Industries	ஊர்த்தொழில்கள்
Visitor's Book	பார்வையாளர் குறிப்பேடு
Visitor's Room	பார்வையாளர் அறை
Visual Education	காட்சிக் கல்வி
Viva Voce	வாய்மொழித் தேர்வு
Vocational Education	வாழ்க்கைத் தொழிற் கல்வி
Voter	வாக்காளர்
Voucher	செலவுச்சீட்டு

[W]

Wages	கூலி
Wagon	சரக்கு இருப்புர்திப் பெட்டி
Waiting list	காத்திருப்பவர் பட்டியல்
Waiting Room	காத்திருக்கும் அறை
Wakf	இசுலாமிய அறக்கட்டளை
Wakf board	இசுலாமிய அறக்கட்டளைக் குழுமம்
Wall Clock	சுவர்க் கழகாரம்
War Allowance	போர்ப்படி
Ward	தொகுதி ; பிரிவு ; அறை
Warden	விடுதிக் காப்பாளர்
Warder	சிறைக் காவலர்
Wards	காப்பில் உள்ளவர் ; காப்புளார்
Warehouse	கிடங்கு ; பண்டகசாலை
Warehousing Corporation	பண்டகசாலைக் கழகம்
War loan	போர்க் கடன்
Warm clothing advance	வெப்ப உடை முன்பணம்
Warrant of precedence	வரிசை முறைமை ஆணை
War time Allowance	போர்க்காலப் படி
Wash basin	கழுவு தொட்டி
Waste paper basket	கழிவுத்தாள் கூடை
Watch and ward duties	காவல் பணி
Watch Dog	காத்துப் பேணுநர்
Watch man	காவல்காரர்
Water diviner, Water finder	உல்லியர் ; ஊற்று உணர்பவர் ; ஊற்றுக் கண்டறிபவர்
Water ways	நீர் வழிகள்
Water words	நீர் வழங்கும் நிலையம்
Wax light	மெழுகுவர்த்தி
Weapon	படைக்கலம் ; ஆயுதம்
Weather report	வானிலை அறிக்கை
Weekly Journal	வார இதழ்
Weekly return	வார விவர அறிக்கை
Welcome address	வரவேற்புரை
Witness Allowance	சான்றுரைஞர் படி ; சாட்சி படி

Work Assistant	பணி உதவியாளர்
Working Capital	நடைமுதல்
Working Class	தொழிலாளர் இனம்
Working committee	செயற்குழு
Working Group	பணிக்குழு
Working expenses	நடைமுறைச் செலவுகள்
Working day	அலுவல் நாள் : வேலை நாள்
Working hours	அலுவல் நேரம் : வேலை நேரம் : பணி நேரம்
Working journalist	பணியாற்றும் இதழாளர் ; பணியாற்றும் பத்திரிகையாளர்
Working Partner	பணிபுரியும் பங்காளர்
Worked Shed	தொழிற் கொட்டில்
Workman's breach of contract	வேலையாள ஒப்பந்த முறிவு
Workman's compensation	வேலையாள இழப்பீடு
Workmanship	வேலைப்பாடு : வேலைத்திறன்
Works Committee	பணிக் குழு
Workshop Attendants	பட்டறைப் பணியாட்கள்
Worldwide Wab (www)	உலகளாவிய தகவல் தளம்
Worshipful Mayor	வணக்கத்திற்குரிய மேயர்
Wound Pension	ஊனமடைந்தோர் ஓய்வுச் சம்பளம்
Wrapper	உறைத்தாள்
Writing Pad	எழுது அட்டை
Written test	எழுதும் தேர்வு

[X]

X- Ray	ஊடுகதிர் : நுண்கதிர்
X - Ray Flim	நுண்கதிர்ப் படம்
X-Ray report	நுண்கதிர்ப்பட அறிக்கை

[Y]

Year book	ஆண்டுத் தகவல் வெளியீடு
Yearly digest	ஆண்டுச் செய்தித் தொகுப்பு

Yours faithfully

தங்கள் நம்பிக்கைக்குரிய :

Yours Sincerely

தங்கள் உண்மையுள்ள

Yours Truly

தங்கள் உண்மையுள்ள :

தங்கள் உள்ளமார்ந்த

தங்கள் உண்மையான

துறைசார்ந்த கலைச்சொற்கள்
தமிழ்நாடு அரசாங்கம்
தலைமைச் செயலகத் துறைகளின் பெயர்கள்

Agriculture Department	வேளாண்மைத் துறை
Education Department	கல்வித் துறை
Health and Family Planning Department	உடல்நல மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை
Finance Department	நிதித்துறை
Food Department	உணவுத் துறை
Home Department	உள் துறை
Industries, Labour and Housing Department	தொழில், தொழிலாளர் மற்றும் வீட்டு வசதித் துறை
Law Department	சட்டத் துறை
Legislative Assembly Department	சட்டமன்றப் பேரவைத் துறை
Legislative council Department	சட்டமன்ற மேலவைத் துறை
Public (Civil Defence) Department	பொது (குடிமுறைப் பாதுகாப்புத்) துறை
Public (Elections) Department	பொது (தேர்தல்) துறை
Public (General-Miscellaneous) Department	பொது (பொது-பல்வகைத்) துறை
Social Welfare (Information and Publicity) Department	சமூக நல (செய்தி விளம்பரத்) துறை
Public (Inspection-cell) Department	பொது (ஆய்வு-தனிப்பிரிவு) துறை

Public (Military) Department	பொது (படைத்) துறை
Public (Political) Department	பொது (அரசியல்) துறை
Public (Services) Department	பொது (பணியாளர் தொகுதித்) துறை
Public (Special) Department	பொது (தனித்) துறை
Public (Tamil Development) Department	பொது (தமிழ் வளர்ச்சித்) துறை
public Works Department	பொதுப் பணித்துறை
Revenue Department	வருவாய்த் துறை
Rural Development and Local Administration Department	ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை

வேறுதுறைகளின் பெயர்கள்

Accommodation Controller's Office	இடவசதிக்கட்டுப்பாடுஅதிகாரி அலுவலகம்
Agricultural Income-tax Department	வேளாண்மை வருமான வரித்துறை
Animal Husbandry Department	கால் நடைப் பராமரிப்புத் துறை
Approved Schools and Vigilance Department	சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் கண்காணிப்புத்துறை
Archaeology Department	தொல்பொருளியல் துறை
Board of Revenue -	வருவாய் வாரியம் -
(i) Land Revenue	(i)நில வருவாய்
(ii) Settlement (Land)	(ii)நிலவரித் திட்டம்
(iii) Survey and Land Records	(iii)நில அளவை, நிலப் பதிவுருக்கள்
Commercial Taxes Department	வணிக வரித் துறை
Co-operative Department	கூட்டுறவுத் துறை
Directorate of Collegiate Education	கல்லூரிக் கல்வி இயக்ககம்
Directorate of School Education	பள்ளிக் கல்வி இயக்ககம்
Directorate of Technical Education	தொழில் நுட்ப கல்வி இயக்ககம்
Fisheries Department	மீன் துறை
Forest Department	வனத் துறை

Handloom Department	கைத்தறித் துறை
Harijan Welfare Department	ஆதி தீராவிடர் நலத் துறை
Highways and Rural Works Department	நெடுஞ்சாலை, ஊரகப் பணித் துறை
Hindu Religious and Charitable Endowments (Administration) Department	இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
Industries and Commerce Department	தொழில் வணிகத் துறை
Jail Department	சிறைத் துறை
khadi Department	கதர்த் துறை
Labour Department	தொழிலாளர் துறை
Local Administration Department	உள்ளாட்சித் துறை
Local Fund Audit Department	உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை
Dairy and Milk Project	பால் பண்ணைத் திட்டம்
Joint Director of Agriculture (Planning and Administration)	இணை வேளாண்மை இயக்குநர் (திட்டம் மற்றும் நிர்வாகம்)
State Seed Farm	அரசு விதைப்பண்ணை
Joint Director of Agriculture (Inspection and General)	இணை வேளாண்மை இயக்குநர் (ஆய்வு மற்றும் பொதுப்பிரிவு)
Joint Director of Agriculture (I.A.A. Programme)	இணை வேளாண்மை இயக்குநர் (செறிவு வேளாண்மைப் பகுதித் திட்டம்)
Deputy Director of Agriculture	துணை வேளாண்மை அலுவலர்
Regional Deputy Director	வட்டாரத் துணை இயக்குநர்
District Agricultural Officer	மாவட்ட வேளாண்மை அலுவலர்
State Compost Development Officer	மாநில மக்கு உர வளர்ச்சி அலுவலர்
Assistant Agricultural Engineer (S.C.S)	உதவி வேளாண்மைப் பொறியாளர் (முன்வளப் பாதுகாப்பு திட்டம்)
Assistant Agriculture Engineer (Inspection)	உதவி வேளாண்மைப் பொறியாளர் (ஆய்வு)
Assistant Agriculture Engineer (Tractor Worksshop)	உதவி வேளாண்மைப் பொறியாளர் (உழுவைப் பட்டறை)
State Sugarcane Development	மாநிலக் கரும்பு வளர்ச்சி அலுவலர்

Officer

Cane Development Officer
Sugarcane Specialist
State Marketing Officer
Assistant Marketing Officer
Rice Research Station
Agricultural Research Station
Assistant Direction (Drilling)
Assistant Oil Seeds Specialist
Assistant Paddy Specialist
Field Manure Officer
Assistant Cotton Specialist
Cotton Extension Officer
Oil Seeds Development Officer
Banana Research Officer
Cashewnut Development Officer

Cocount Development Officer
Agricultural Engineer
(Crash Programme)
Assistant Agricultural Engineer
(Soil Conservation) (Maintenance)
Assistant Agricultural Engineer
(Soil Conservation) (Investigation)
Special District Agricultural
Officer (cotton Package)
Special District Agricultural
Officer (Vegetables)
Special District Agricultural
Officer (Tobacco Package)
Special District Agricultural
Officer (Potato)
Special District Agricultural
Officer (Groundnut Package)
Special District Agricultural
Officer (Banana Package)

கரும்பு வளர்ச்சி அலுவலர்
கரும்புச் சிறப்பாய்வாளர்
மாநில விற்பனை அலுவலர்
உதவி விற்பனை அலுவலர்
நெற்பயிர் ஆராய்ச்சி நிலையம்
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
உதவி இயக்குநர் (துளையிடும் பிரிவு)
எண்ணெய் வித்து உதவிச் சிறப்பறிஞர்
நெற்பயிர் ஆராய்ச்சி நிலையம்
இயற்கை உர அலுவலர்
உதவிப் பருத்திச் சிறப்பாளர்
பருத்தி விரிவாக்க அலுவலர்
எண்ணெய் வித்து வளர்ச்சி அலுவலர்
வாழை ஆராய்ச்சி அலுவலர்
முந்திரிப் பெருக்கு அலுவலர் :
முந்திரி வளர்ச்சி அதிகாரி
தென்னை வளர்ச்சி அலுவலர்
வேளாண்மைப் பொறியாளர்
(கடுவிரைவுத் திட்டம்)
உதவி வேளாண்மைப் பொறியாளர்
(மண்வளப் பாதுகாப்பு), (பராமரிப்பு)
உதவி வேளாண்மைப் பொறியாளர்
(மண்வளப் பாதுகாப்பு), (ஆராய்வு)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(பருத்தித் தீவிரச் சாகுபடித் திட்டம்)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(காய்கறி உற்பத்தி)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(புகையிலைத் தீவிரச் சாகுபடித் திட்டம்)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(உருளைக் கீழங்கு)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(நீக்ககடலைத் தீவிரச் சாகுபடித் திட்டம்)
மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர்
(வாழைப்பழத் தீவிரச் சாகுபடித் திட்டம்)

Special District Agricultural Officer (dry Farming)	மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர் (புன்செய் வேளாண்மை)
Assistant Agricultural Engineer (Sand Dune Investigation Scheme)	உதவி வேளாண்மைப் பொறியாளர் (மணல்மேடு ஆராய்வுத் திட்டம்)
Principal, Agricultural College	முதல்வர், வேளாண்மைக் கல்லூரி
Assistant Nematologist	உதவி நூற்புழுவியல் ஆராய்ச்சியாளர்
Research Engineer	ஆராய்ச்சிப் பொறியாளர்
State Cotton Development Officer	மாநிலப் பருத்தி வளர்ச்சி அலுவலர்
Assistant Cotton Development Officer	உதவி பருத்தி வளர்ச்சி அலுவலர்
Tobacco Development Officer	புகையிலை வளர்ச்சி அலுவலர்
Assistant Agricultural Engineer (Reclamation of Waste Lands)	உதவி வேளாண்மைப் பொறியாளர் (தரிசு நிலச் சீர்திருத்தம்)
Special District Agricultural Officer (seed Multiplication)	மாவட்ட வேளாண்மைத் தனி அலுவலர் (விதைப் பெருக்கம்)

கால்நடைப் பராமரிப்புத் துறை

Superintendent, Livestock Research Station	கண்காணிப்பாளர், கால்நடை ஆராய்ச்சி நிலையம்
Superintendent, District Livestock Farm	கண்காணிப்பாளர், மாவட்டக் கால்நடைப் பண்ணை
Assistant Research Officer Hatchery Officer	உதவி ஆராய்ச்சி அலுவலர் பொரிப்புப் பொறி அலுவலர்
Feed Development Officer	தீவன வளர்ச்சி அலுவலர்
Superintendent, Poultry Research Station	கண்காணிப்பாளர், கோழியின ஆராச்சி நிலையம்
Officer, I/c., Central Semen Collection	அலுவலர், விந்து சேகரிப்பு மைய நிலையம்
Cattle Development Specialist	கால்நடை வளர்ச்சிச் சிறப்பாய்வாளர்
Special District Agriculture Dairy Extension Officer	மாவட்ட வளர்ச்சித் சிறப்பாய்வாளர்
Village Level Worker	பாற்பத விரிவாக்க உதவியாளர்
Superintendent, Sheep Farm	கீராம நிலைப் பணியாளர்
Supervisor, sheep and Wool Extension Centre	கண்காணிப்பாளர், ஆட்டுப் பண்ணை மேற்பார்வையாளர், ஆடு கம்பள உற்பத்தி விரிவாக்க நிலையம்

Veterinary Assistant Surgeon	கால்நடை உதவி அறுவை மருத்துவர்
Veterinary Assistant Surgeon Sheep	கால்நடை உதவி அறுவை மருத்துவர், ஆடு
Demonstration Unit	வளர்ப்புச் செய்முறை விளக்கப் பிரிவு
Rinderpest Officer	வெக்கை நோய் அலுவலர்
Grain Purchase Officer	தானியக் கொள்முதல் அலுவலர்
Poultry Marketing Officer	கோழியின விற்பனை அலுவலர்.
Project Poultry Officer	கோழியினத் திட்ட அலுவலர்
Principal Investigator	முதன்மை ஆராய்ச்சியாளர்
Nutrition Officer, State	ஊட்டச் சத்து அலுவலர், மாநிலக்
Livestock Research Station	கால்நடை ஆராய்ச்சி நிலையம்
Research Officer (Bact)	ஆராய்ச்சி அலுவலர், (நுண்ணுயிர்)
Geneticist	மரபியலறிஞர்
Assistant Research Officer, Scheme on Calf Starter with Spacial Reference to economic Calf feeding	உதவி ஆராய்ச்சி அலுவலர் (கன்றுகள் தீவன ஆராய்ச்சி)
Superintendent Salvage of Dry Cows Farm	கண்காணிப்பாளர், பால் வற்றிய பசுக்கள் பராமரிப்புப் பண்ணை
Mixed Farming Officer	கலப்பு வேளாண்மை அலுவலர்
Pig Breeding Officer	பன்றி இனப்பெருக்கு அலுவலர்
Field officer for Meat Production	இறைச்சி உற்பத்திக் களப்பணி அலுவலர்
Project Operator	படக் கருவி இயக்குபவர்
Ciné Operator	திரைப்படம் இயக்குபவர்
Publicity Assistant	விளம்பர உதவியாளர்
Agricultural Engineering Maistry	வேளாண்மை பொறியில் மேலாளர்
Agricultural Engineering Supervisor	வேளாண்மைப் பொறியியல் மேற்பார்வையாளர்
Agricultural Farm Manager	வேளாண்மைப் பண்ணை மேலாளர்
Extension officer (Agriculture)	வரிவாக்க அலுவலர் (வேளாண்மை)
Extension Officer (Animal Husbandry)	வரிவாக்க அலுவலர் (கால்நடைப் பராமரிப்பு)
Agriculture Upper Subordinate	வேளாண்மை மேல் சார்நிலைப் பணியாளர்
Laboratory Assistant	ஆய்வக உதவியாளர்

Laboratory Attender	ஆய்வக பணியாளர்
Radiographer	கதிர்ப்படம் எடுப்பவர்
Refrigerator Mechanic	குளிர்ப்பத இயந்திரக் கம்மியர்
Master Flayer	தலைமைத் தோல் உரிப்பவர்
Stockman Compounder	கால்நடை மருந்து கலப்பவர்; கால்நடை மருந்துகலவையர்
Boilerman	கொதிகலப் பணியாளர்

**சீர்திருத்தப் பள்ளிகள், விழிப்புப் பணி
(DEPARTMENT OF APPROVED SCHOOLS AND
VIGILANCE SERVICE)**

Chief Inspector of Approved Schools and Vigilance Service	சீர்திருத்தப் பள்ளிகள், விழிப்புப் பணித் தலைமை ஆய்வாளர்
Assistant Chief Inspector of Approved Schools	சீர்திருத்தப் பள்ளிகள் உதவித் தலைமை ஆய்வாளர்
Inspector of Vigilance Service Superintendent	விழிப்புப் பணி ஆய்வாளர் கண்காணிப்பாளர்
Medical Officer	மருத்துவ அலுவலர்
Honorary Medical Officer	மதிப்புறு மருத்துவ அலுவலர்
Psychologist	மனவியலறிஞர்
Supervisor	மேற்பார்வையாளர்
Junior Supervisor	இளநிலை மேற்பார்வையாளர்
Assistant Superintendent (Administration)	உதவிக் கண்காணிப்பாளர் (ஆட்சி)
Assistant Superintendent (Character Training)	உதவிக் கண்காணிப்பாளர் (நடத்தைப் பயிற்சி)
Personal Assistant	நேர்முக உதவியாளர்
Secondary Grade Teacher	முதுநிலை ஆசிரியர்
Higher Elementary Grade Teacher	இளநிலை ஆசிரியர்
Tamil Pandit	தமிழாசிரியர்
Hindi Instructor	இந்தி ஆசிரியர்
Spinning Instructor	நூற்பு ஆசிரியர்
Weaving Instructor	நெசவு ஆசிரியர்
Mat Weaving Instructor	பாய் நெசவு ஆசிரியர்

Tailoring Instructor	தையல் ஆசிரியர்
Carpentry Instructor	தச்சு ஆசிரியர்
Blacksmithy Instructor	கருமார்த் தொழில் ஆசிரியர்
Metal work Instructor	உலோகத் தொழில் ஆசிரியர்
Embroidery Mistress	பூத்தையல் ஆசிரியை
Music Mistress	இசை ஆசிரியை
Book Binding Instructor	புத்தகங் கட்டுதல் ஆசிரியர்
Workshop Assistant	பட்டறை உதவியாளர்
Master Cutter (Garments)	தலைமை வெட்டுநர் (உடைகள்)
Women's Welfare Officer	மகளிர் நல அலுவலர்
Physical Training Instructor	உடற்பயிற்சி ஆசிரியர்
Poultry Attendant	கோழிப் பண்ணைப் பணியாளர்
Dairy Attendant	பால்பதப் பணியாளர்
House Master	இல்லத்து ஆசிரியர்
Band Master	வாத்தியக்குழு ஆசிரியர்
Mason Instructor	கொத்துவேலை ஆசிரியர்
Drawing Master.	ஓவிய ஆசிரியர்
Chief Guard	தலைமைக் காப்பாளர்
Guard	காப்பாளர்
Gateman	வாயிற் காவலர்
Remand Peon	காவல் சேவகர்
Escort Peon	வழித் துணைச் சேவகர்
Wireman	மின்கம்பியாளர்
Watchman	காவற்காரர்
Bank Chairman	வங்கீத் தலைவர்
Nurse-cum-Matron	செவிலிப் பணி மூதாய்
Chief Matron	தலைமை மூதாய்
Work Mistress	தொழில் ஆசிரியை
Senior Reception Home Assistant	முதுநிலை வரவேற்பு இல்ல உதவியாளர்
Junior Reception Home Assistant	இளநிலை வரவேற்பு இல்ல உதவியாளர்
Head Gardener	தலைமைத் தோட்டக்காரர்
Gardener	தோட்டக்காரர்
Sanitary Worker	துப்புரவுப் பணியாளர்
Pharmacist	மருந்தாக்குநர்
Nursing Orderly	செவிலிப் பணியாளர்
Warden	காப்பாளர்

Part-time Mechanic	பகுதி நேர இயந்திரக் கம்மியர்
Assistant Cutter (Garments)	உதவி வெட்டுநர் (உடைகள்)
Gutter (Holdall)	வெட்டுநர் (உள்ளடக்கி)
Peon	சேவகர் ; பணியாளர்
Woman Patroller	காவற் பெண்டிர்
Attendant	பணியாளர்
Sewing Mistress	தையல் ஆசிரியை
Hindustani Munshi	இந்துஸ்தானி ஆசிரியர்
Washerman	சலவையாளர்
Woman Guard	பெண் காப்பாளர்

வருவாய் வாரியம்
(BOARD OF REVENUE)
நிலவருவாய்
(LAND REVENUE)

Commissioner, Land Revenue and Food Production	நில வருவாய், உணவு உற்பத்தி ஆணையாளர்
Secretary (L.R.)	செயலாளர் (நில வருவாய்)
Additional Secretary (Loans)	கூட்டுச் செயலாளர் (கடன்கள்)
Additional Secretary (L.R.)	கூட்டுச் செயலாளர் (நில வருவாய்)
Assistant Secretary (L.R.)	உதவிச் செயலாளர் (நில வருவாய்)
Assistant Secretary (Irrigation)	உதவிச் செயலாளர் (பாசனம்)
Assistant Secretary (Land Acquisition)	உதவிச் செயலாளர் (நில எடுப்பு)
Assistant Secretary (Loans)	உதவிச் செயலாளர் (கடன்கள்)
Assistant Secretary (Assignment)	உதவிச் செயலாளர் (நில ஒப்படைவு)
State Road Transport Officer	அரசு சாலைப் போக்குவரத்து அலுவலர்
First Assistant	முதல் உதவியாளர்
Collector, Collector - Additional	மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர்
District Magistrate	கூடுதல் மாவட்ட நடுவர்
District Revenue Officer	மாவட்ட வருவாய் அலுவலர்
Sub-Collector, I Class Magistrate	சார் மாவட்ட ஆட்சியர், முதல் வகுப்பு நடுவர்
Assistant Collector	உதவி மாவட்ட ஆட்சியாளர்
Personal Assistant to Collector	மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
Revenue Divisional Officer,	வருவாய்க் கோட்ட அலுவலர்,

I Class Magistrate	முதல் வகுப்பு நடுவர்
Deputy Collector, I Class Magistrate	துணை மாவட்ட ஆட்சியர், முதல் வகுப்பு நடுவர்
Tahsildar,	வட்டாட்சியர்
Headquarters Tahsildar	தலைமையிட வட்டாட்சியர்
Headquarters Deputy Tahsildar	தலைமையிடத் துணை வட்டாட்சியர்
Estate Manager	உடைமை மேலாளர்
Taluk Head Accountant	வட்டத் தலைமைக் கணக்கர்
Revenue Inspector	வருவாய் ஆய்வாளர்
District Welfare Officer	மாவட்ட நல அலுவலர்
Block Development Officer	வட்டார வளர்ச்சி அலுவலர்
Extension Officer for Agriculture	வேளாண்மை விரிவாக்க அலுவலர்
Extension Officer for Panchayats	ஊராட்சிகள் விரிவாக்க அலுவலர்
Extension Officer for Animal Husbandry	கால்நடைப் பராமரிப்பு விரிவாக்க அலுவலர்
Extension Officer for Khadi	கதர் விரிவாக்க அலுவலர்
Extension Officer for Industries	தொழில் விரிவாக்க அலுவலர்
Extension officer for Statistics	புள்ளியியல் விரிவாக்க அலுவலர்
Extension Officer for Co-operation	கூட்டுறவு விரிவாக்க அலுவலர்
Social Education Organiser(W)	சமூகக் கல்வி அமைப்பாளர் (பெண்)
Social Education Organiser(M)	சமூகக் கல்வி அமைப்பாளர் (ஆண்)
Union Engineer	ஒன்றியப் பொறியாளர்
Compost Development Inspector	மக்குளருப் பெருக்கு ஆய்வாளர்
District Surveyer	மாவட்ட அளவையர்
Minor Irrigation Supervisor	சிறு பாசன மேற்பார்வையாளர்
Special Deputy Collector (Land Acquisition)	தனித் துணை மாவட்ட ஆட்சியர் (நில எடுப்பு)
Special Deputy Collector (Inams)	தனித்துணை மாவட்ட ஆட்சியர் (இனாம்கள்)
Special Tahsildar (Loans)	தனி வட்டாட்சியர் (கடன்கள்)
Special Deputy Tahsildar (Loans)	தனித் துணை வட்டாட்சியர் (கடன்கள்)
Special Deputy Tahsildar (Azmoish)	தனித் துணை வட்டாட்சியர் (பயிர்ப்பார்வை)
Special Deputy Tahsildar (Assignment)	தனித் துணை வட்டாட்சியர் (ஒப்படை)
Special Deputy Tahsildar (New Well Subsidy Scheme)	தனித்துணை வட்டாட்சியர் (புதுக்கிணறு உதவித் திட்டம்)

Special Deputy Collector (Food Production)	தனித் துணை மாவட்ட ஆட்சியர் (உணவு உற்பத்தி)
Secretary (Food Production)	செயலாளர் (உணவு உற்பத்தி)
Assistant Secretary (Food Production)	உதவிச் செயலாளர் (உணவு உற்பத்தி)
Senior Accounts Officer (Food Production)	முதுநிலைக் கணக்கு அலுவலர் (உணவு உற்பத்தி)
Additional Assistant Secretary (Food Production)	கூட்டு உதவிச் செயலாளர் (உணவு உற்பத்தி)

நிலவரித் திட்டம் (SETTLEMENT)

Settlement Commissioner	நிலவரித் திட்ட ஆணையர்
Director of Settlements	நிலவரித் திட்ட இயக்குநர்
Personal Assistant to the Director of Settlements	நிலவரித் திட்ட இயக்குநரின் நேர்முக உதவியாளர்
Additional Personal Assistant to the Director of Settlements	நிலவரித் திட்ட இயக்குநரின் கூட்டு நேர்முக உதவியாளர்
Settlement Officer	நிலவரித் திட்ட அலுவலர்
Assistant Settlement Officer	நிலவரித் திட்ட உதவி அலுவலர்
Settlement Tahsildar	நிலவரித் திட்ட வட்டாட்சியர்
Final Settlement Enquiry Tahsildar	நிலவரித் திட்ட இறுதி விசாரணை வட்டாட்சியர்
Settlement Deputy Tahsildar	நிலவரித் திட்டத் துணை வட்டாட்சியர்
Settlement Inspector	நிலவரித் திட்ட ஆய்வாளர்

நில அளவை, நிலப் பதிவுருக்கள் (SURVEY AND LAND RECORDS)

Deputy Director of Survey and Land Records	நில அளவை, நிலப் பதிவுருக்கள் துணை இயக்குநர்
Assistant Director of Survey and Land Records	நில அளவை, நிலப் பதிவுருக்கள் உதவி இயக்குநர்
Photographic and Printing Expert	நிழற்பட அச்சுத்தொழில் வல்லுநர்

Manager (Technical)
 Head Draftsman
 Head Computer
 Senior Computer Draftsman
 Senior Computer
 Junior Computer Draftsman
 Junior Computer
 Head Compositor
 Senior Compositor
 Junior Compositor
 Assistant Manager
 Technical Assistant
 Reproduction Assistant
 Map Mounter
 Mechanic

Assistant Mechanic
 Inspector of Survey and
 Land Records
 District Surveyor
 Deputy Surveyor
 Taluk Surveyor
 Town Surveyor
 Panchayat Surveyor
 Field Surveyor

மேலாளர் (தொழில் நுட்பம்)
 தலைமை வரைவாளர்
 தலைமைக் கணியர்
 முதுநிலைக் கணிப்பு வரைவாளர்
 முதுநிலைக் கணியர்
 இளநிலைக் கணிப்பு வரைவாளர்
 இளநிலைக் கணியர்
 தலைமை அச்சுக்கோப்பாளர்
 முதுநிலை அச்சுக்கோப்பாளர்
 இளநிலை அச்சுக்கோப்பாளர்
 உதவி மேலாளர்
 தொழில் நுட்ப உதவியாளர்
 படி எடுப்பு உதவியாளர்
 நிலப்படம் ஓட்டுபவர்
 இயந்திரக் கம்பியர் ; இயந்திரப் பழுது
 பார்ப்பவர்
 உதவி இயந்திரப் பழுதுபார்ப்பவர்
 நில அளவை, நிலப்பதிவுருக்கள் ஆய்வாளர்
 மாவட்ட நில அளவையர்
 துணை நில அளவையர்
 வட்ட நில அளவையர்
 நகர நில அளவையர்
 ஊராட்சி நில அளவையர்
 புல அளவையர்

குடிமைப் பொருள் வழங்கல் (CIVIL SUPPLIES)

Commissioner, Civil Supplies
 Joint Commissioner, Civil
 Supplies (Procurement)
 Joint Commissioner, Civil
 Supplies (Distribution)
 Secretary to the Commissioner
 of Civil Supplies

குடிமைப்பொருள் வழங்கல் ஆணையர்
 குடிமைப்பொருள் வழங்கல் இணை
 ஆணையர் (கொள்முதல்)
 குடிமைப்பொருள் வழங்கல் இணை
 ஆணையர் (பகிர்மானம்)
 குடிமைப்பொருள் வழங்கல்
 ஆணையரின் செயலாளர்

Assistant Secretary to the Commissioner of Civil Supplies	குடிமைப்பொருள் வழங்கல் ஆணையரின் உதவிச் செயலாளர்
Deputy Commissioner of Civil Supplies (Rationing)	குடிமைப்பொருள் வழங்கல் துணை ஆணையர் (பங்கீடு)
Deputy Commissioner of Civil Supplies (Transport)	குடிமைப்பொருள் வழங்கல் துணை ஆணையர் (போக்குவரத்து)
Special Deputy Collector (Movement)	தனித்துணை மாவட்ட ஆட்சியர் (அனுப்புப் பணி)
Personal Assistant to the Deputy Commissioner of Civil Supplies (Rationing)	குடிமைப்பொருள் வழங்கல் துணை ஆணையரின் நேர்முக உதவியாளர் (பங்கீடு)
Regional Storage Officer	வட்டாரச் சேமிப்பு அலுவலர்
Regional Officer	பங்கீட்டு அலுவலர்
District Supply Officer	மாவட்ட வழங்கல் அலுவலர்
Taluk Supply Officer	வட்ட வழங்கல் அலுவலர்
City Storage Officer	மாநகரச் சேமிப்பு அலுவலர்
Godown Superintendent	கிடங்குக் கண்காணிப்பாளர்
Godown Keeper	கிடங்குக் காப்பாளர்
Godown Clerk	கிடங்கு எழுத்தர்
Enquiry Officer	விசாரணை அலுவலர்
Special Revenue Inspector (Civil Supplies)	தனி வருவாய் ஆய்வாளர் (குடிமைப் பொருள்)
Personal Assistant to the District Officer	மாவட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்
Chief Controller of Accounts	கணக்குக் கட்டுப்பாட்டுத் தலைவர்
Deputy Chief Controller of Accounts	கணக்குக் கட்டுப்பாட்டுத் துணைத் தலைவர்
Statistical Officer	புள்ளி விவர அலுவலர்
Statistical Inspector	புள்ளி விவர ஆய்வாளர்
Special Tahsildar (Procurement)	தனி வட்டாட்சியர் (கொள்முதல்)
Special Tahsildar (Movement)	தனி வட்டாட்சியர் (அனுப்புப் பணி)

வணிக வரித்துறை
(COMMERCIAL TAXES DEPARTMENT)

Commissioner (Commercial Taxes)	ஆணையர் (வணிக வரி)
Secretary	செயலாளர்
Assistant Secretary	உதவிச் செயலாளர்
Deputy Commissioner	துணை ஆணையர்
Deputy Commissioner (Intelligence)	துணை ஆணையர் (புலனாய்வு)
Chartered Accountant	பட்டயக் கணக்கர்
Special Government Pleader	அரசுச் சிறப்பு வழக்கறிஞர்
Chairman, Sales Tax Appellate Tribunal	தலைவர், விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
Member, Sales Tax Appellate Tribunal	உறுப்பினர், விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
State Representative	அரசுச் சார்பாளர்
Deputy State Representative	அரசுத் துணைச் சார்பாளர்
Additional State Representative	அரசுக் கூட்டுச் சார்பாளர்
Assistant State Representative	அரசு உதவிச் சார்பாளர்
Commercial Tax Officer	வணிக வரி அலுவலர்
Commercial Tax Officer (Intelligence)	வணிக வரி அலுவலர் (புலனாய்வு)
Commercial Tax Officer (Central Intelligence Wing)	வணிக வரி அலுவலர் (மையப் புலனாய்வு பிரிவு)
Joint Commercial Tax Officer	வணிக வரி இணை அலுவலர்
Joint Commercial Tax Officer (Intelligence)	வணிக வரி இணை அலுவலர் (புலனாய்வு)
Commercial Tax Officer (Central Intelligence Wing)	வணிக வரி அலுவலர் (மையப் புலனாய்வு பிரிவு)
Joint Commercial Tax Officer (Audit)	வணிகவரி இணை அலுவலர் (குணிக்கை)
Joint Commercial Tax Officer (Check Post)	வணிக வரி இணை அலுவலர் (சோதனைச் சாவடி)
Deputy Commercial Tax Officer	வணிக வரித் துணை அலுவலர்
Deputy Commercial Tax Officer (Central Intelligence Wing)	வணிக வரி துணை அலுவலர் (மையப் புலனாய்வுப் பிரிவு)

Special Deputy Commercial Tax Officer (Detections)	வணிக வரித் துணை அலுவலர் (துப்பறிதல்)
Deputy Commercial Tax Officer (Check Post)	வணிக வரித்துணை அலுவலர் (சோதனைச் சாவடி)
Assistant Commercial Tax Officer	வணிக வரி உதவி அலுவலர்
Special Assistant Commercial Tax Officer	வணிக வரித் தனி உதவி அலுவலர்
Assistant Commercial Tax Officer (Central Intelligence Wing)	வணிக வரி உதவி அலுவலர் (மையப் புலனாய்வுப் பிரிவு)
Assistant Commercial Tax Officer (Sales Tax Collections)	வணிக வரி உதவி அலுவலர் (விற்பனை வரித் தண்டல்)
Upper Division Inspector of Sales Tax Collections	விற்பனை வரித் தண்டல் மேற்பிரிவு ஆய்வாளர்

கூட்டுறவுத் துறை (CO-OPERATIVE DEPARTMENT)

Registrar of Co-operative Societies	கூட்டுறவுச் சங்கப் பதிவாளர்
Joint Registrar of Co-operative Societies	கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர்
Joint Registrar of Co-operative Societies(Intensive agricultural Area Programme)	கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் (செறிவு வேளாண்மைப் பகுதித் திட்டம்)
Joint Registrar of Co-operative Societies (Consumers Cooperation)	கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் (நுகர்வோர் கூட்டுறவு)
Deputy Registrar of Co-operative Societies (Consumers Co-operation)	கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளர் (நுகர்வோர் கூட்டுறவு)
Deputy Chief Audit Officer	துணைத் தலைமைத் தணிக்கை அலுவலர்
Deputy Registrar (Intensive Agricultural Area Programme)	கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளர் (செறிவு வேளாண்மைப் பகுதித் திட்டம்)
Regional Joint Registrars of Co-operative	வட்டாரக் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர்கள்
Statistical Assistant	புள்ளியியல் உதவியாளர்
Draughtsman	வரைவாளர்
Computer	கணியர்

Chief Co-operative Audit Officer	தலைமைக் கூட்டுறவுத் தணிக்கை அலுவலர்
Deputy Registrar of Co-operative Societies	கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளர்
District Co-operative Audit Officer	மாவட்டக் கூட்டுறவுத் தணிக்கை அலுவலர்
Deputy Registrar (Land Mortgage Banks)	துணைப் பதிவாளர் (நில அடைமான வங்கிகள்)
Special Deputy Registrar (Farming)	தனித் துணைப் பதிவாளர் (வேளாண்மைப் பண்ணை)
Personal Assistant to the Registrar	கூட்டுறவுச் சங்கப் பதிவாளரின் நேர்முக உதவியாளர்
Deputy Registrar Principal	துணைப் பதிவாளர் முதல்வர்
Deputy Registrar Lecturer	துணைப் பதிவாளர் விரிவுரையாளர்
Co-operative Sub-Registrar	கூட்டுறவுச் சார் பதிவாளர்
Co-operative Sub-Registrar Lecturer	கூட்டுறவுச் சார் பதிவாளர் விரிவுரையாளர்
Senior Inspector of Co-operative Societies	கூட்டுறவுச்சங்க முதுநிலை ஆய்வாளர்
Senior Inspector Lecturer	முதுநிலை ஆய்வாளர் விரிவுரையாளர்
Sales Officer	விற்பனை அலுவலர்
Liquidation Inspector	கலைப்புச் சங்க ஆய்வாளர்
Junior Inspector of Co-operative Societies	கூட்டுறவுச் சங்க இளநிலை ஆய்வாளர்
Administrative Inspector	ஆட்சி ஆய்வாளர்
Territorial Inspector	நாட்டுப் பகுதி ஆய்வாளர்
Assistant Dairy Officer	பாற்பத உதவி அலுவலர்
Dairy Assistant	பாற்பத உதவியாளர்
Assistant Engineer (Godowns)	உதவிய் பொறியாளர் (கிடங்குகள்)
Supervisor (Public Works Department)	மேற்பார்வையாளர் (பொதுப்பணித்துறை)
Statistician	புள்ளிவிவரத் தொகுப்பாளர்

கல்வித்துறை (EDUCATION DEPARTMENT)

Director of Public Instruction	கல்வி இயக்குநர்
Director of Collegiate Education	கல்லூரிக் கல்வி இயக்குநர்
Deputy Director of Collegiate Education	கல்லூரிக் கல்வித் துணை இயக்குநர்

Personal Assistant to the Director of Collegiate Education	கல்லூரிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர்
Deputy Director of Public Instruction (Personnel)	கல்வித் துணை இயக்குநர் (பணியாளர்)
Deputy Director of Public Instruction (Elementary Education)	கல்வித் துணை இயக்குநர் (தொடக்கக் கல்வி)
Deputy Director of Public Instruction (Finance)	கல்வித் துணை இயக்குநர் (நீதி)
Deputy Director of Public Instruction (Instruction)	கல்வித் துணை இயக்குநர் (பயிற்சி)
Commissioner for Government Examinations	அரசுத் தேர்வு ஆணையர்
Deputy Commissioner for Government (Examinations)	அரசுத் தேர்வு துணை ஆணையர் (தேர்வுகள்)
Secretary to the Commissioner for Government Examinations	அரசுத் தேர்வு ஆணையரின் செயலாளர்
Special Officer (English)	தனி அலுவலர் (ஆங்கிலம்)
Special Officer for Scholarships	படிப்பு உதவித் தொகைத் தனி அலுவலர்
Special Officer for Libraries and Audit Education	நூலகம், முதியோர் கல்வித் தனி அலுவலர்
Special Officer for Text-Books	பாடப் புத்தகத் தனி அலுவலர்
Special Officer for Audio - visual Education	ஒளி, ஒலிக் கல்வித் தனி அலுவலர்
Technical Education Officer	தொழில் நுட்பக் கல்வி அலுவலர்
Inspector of Anglo - Indian Schools	ஆங்கில இந்தியப் பள்ளி ஆய்வாளர்
Chief Inspector of Physical Education	உடற்பயிற்சிக் கல்வித் தலைமை ஆய்வாளர்
Women Specialist in Physical Education	பெண்கள் உடற்பயிற்சிக் கல்விச் சிறப்பறிஞர்
Curator Government Oriental Manuscripts, Library	காப்பாட்சியாளர், அரசாங்க கீழ்நாட்டு மொழிகள், கையெழுத்துச் சுவடி நூலகம்
Divisional Inspector of Schools	கோட்டப் பள்ளி ஆய்வாளர்
District Educational Officer	மாவட்டக் கல்வி அலுவலர்
Inspectress of Girl's Schools	மகளிர்ப் பள்ளி ஆய்வாளர்
Deputy Inspector of Schools	பள்ளித் துணை ஆய்வாளர்
Inspector of Primary and	

Middle Schools
 Junior Deputy Inspector of Schools
 Regional Inspector of Physical Education
 Principal, Presidency College
 Principal, Government Teacher Training College
 Principal, Government Post Graduate Basic Training College
 Chief Professor
 Professor
 Assistant Lecturer
 Physical Director
 Physical Education Director
 Headmaster
 Headmistress
 School Assistant
 Tutor
 Director of School Education
 Director of Public Library
 Joint Director of School Education (finance)
 Joint Director of School Education (Personnel)
 Deputy Director of School Education
 Deputy Director of School Education (Planning)
 Director, State Institute of Education
 Reader, State Institute of Education
 Personal Assistant to the Director of Secondary Education
 Senior Accounts Officer
 Special Officer for Schools Meals Programme

தொடக்க இடைநிலைப் பள்ளி ஆய்வாளர்
 பள்ளி இளநிலைத் துணை ஆய்வாளர்
 உடற்பயிற்சிக் கல்வி வட்டார ஆய்வாளர்
 முதல்வர், மாநிலக் கல்லூரி
 முதல்வர், அரசுக் கலைக் கல்லூரி
 முதல்வர், அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
 முதல்வர், அரசு ஆதாரப் பயிற்சிப் பட்டமேற் கல்விக் கல்லூரி
 தலைமைப் பேராசிரியர்
 பேராசிரியர்
 உதவி விரிவுரையாளர்
 உடற்பயிற்சி இயக்குநர்
 உடற்கல்வி இயக்குநர்
 தலைமை ஆசிரியர்
 தலைமை ஆசிரியை
 பள்ளி உதவியாசிரியர்
 உதவி ஆசிரியர்
 பள்ளிக் கல்வி இயக்குநர்
 பொது நூலை இயக்குநர்
 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நீதி)
 பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர்கள்)
 பள்ளிக் கல்வித் துணை இயக்குநர்
 பள்ளிக் கல்வித் துணை இயக்குநர் (திட்டம்)
 தமிழ்நாடு கல்வி நிறுவன இயக்குநர்
 உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கல்வி நிறுவனம்
 பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர்
 முதுநிலைக் கணக்கு அலுவலர்
 பள்ளி உணவுத் திட்டத் தனி அலுவலர்

Field Officer for Schools'
Meals Programme
Librarian
Connemara Public Library

பள்ளி உணவுத் திட்டக் களப்பணி
அலுவலர்
நூலகர்
கன்னிமரா பொது நூலகம்

தொழில்நுட்பக் கல்வித் துறை (DEPARTMENT OF TECHNICAL EDUCATION)

Director of Technical Education Chairman, Board of Examination Deputy Director of Technical	தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் தலைவர், தேர்வுக் கழகம் தொழில் நுட்பக் கல்வித் துறை இயக்குநர்
Assistant Director of Technical Education (Administration)	தொழில் நுட்பக் கல்வி உதவி இயக்குநர் (நிர்வாகம்)
Assistant Director of Technical Education (Stores Purchase)	தொழில் நுட்பக் கல்வி உதவி இயக்குநர் (பண்டங் கொள்முதல்)
Assistant Director of Technical Education (Polytechnics)	தொழில் நுட்பக் கல்வி உதவி இயக்குநர் (பத்துறைத் தொழில் பயிற்சிப் பள்ளிகள்)
Assistant Director of Technical Education (Examinations)	தொழில் நுட்பக் கல்வி உதவி இயக்குநர் (தேர்வு)
Secretary, Board of Examinations	செயலாளர், தேர்வுக் கழகம்
Technical Assistant (Electrical)	தொழில் நுட்ப உதவியாளர் (மின் இயல்)
Technical Assistant (Mechanical)	தொழில் நுட்ப உதவியாளர் (இயந்திர இயல்)
Technical Assistant (Civil)	தொழில் நுட்ப உதவியாளர் (கட்டிட இயல்)
Principal, College of Engineering	முதல்வர், பொறி இயல் கல்லூரி
Principal, Government College of Technology	முதல்வர், அரசுத் தொழில் நுட்பக் கல்லூரி
Principal, Central Polytechnic	முதல்வர், மையப் பத்துறைத் தொழில் பயிற்சிக் கல்லூரி
Principal, Government Polytechnic	முதல்வர், அரசுப் பத்துறைத் தொழில் பயிற்சிக் கல்லூரி
Principal, Government Polytechnic for Women	முதல்வர், அரசு மகளிர் பத்துறைத் தொழில் பயிற்சிக் கல்லூரி
Principal, Institute of Film Technology	முதல்வர், திரைப்படத் தொழில் நுட்ப பயிலகம்

Principal, Institute of Leather Technology
 Principal, Regional School of Printing
 Principal, Institute of Textile Technology
 Special Officer, Institute of Chemical Technology
 Special Officer, Institute of Commercial Practice
 Personal Assistant to the Principal
 Junior Technical School Professor
 Associate Professor
 Lecturer
 Associate Lecturer
 Assistant lecturer or Senior Instructor
 Junior Instructor
 Head of Department (Civil)
 Head of Department (Mechanical)
 Head of Department (Electrical)
 Demonstrator
 Tutor

முதல்வர், தோல் தொழில் நுட்பப் பயிலகம்
 முதல்வர், வட்டார அச்சுக் கல்விப் பள்ளி
 முதல்வர், நெசவுத் தொழில் நுட்பப் பயிலகம்
 தனி அலுவலர், வேதியல் தொழில் நுட்பப் பயிலகம்
 தனி அலுவலர், வணிகவியல் பயிலகம்
 முதல்வரின் நேர்முக உதவியாளர்
 இளநிலைத் தொழில்நுட்பப் பள்ளி பேராசிரியர்
 கிணைப் பேராசிரியர்
 விரிவுரையாளர்
 கிணை விரிவுரையாளர்
 உதவி விரிவுரையாளர் அல்லது முதுநிலை ஆசிரியர்
 இளநிலை விரிவுரையாளர்
 துறைத் தலைவர் (கட்டிட கியல்)
 துறைத் தலைவர் (கியந்திர கியல்)
 துறைத் தலைவர் (மின் கியல்)
 செய்முறை விளக்குநர்
 உதவி ஆசிரியர்

மீன் துறை (FISHERIES DEPARTMENT)

Director of Fisheries
 Deputy Director of Fisheries
 Assistant Director of Fisheries
 Assistant Driver
 Boat Driver
 Boat Overseer
 Chank Fishery Supervisor

மீன்துறை கியக்குநர்
 மீன் துறைத் துணை கியக்குநர்
 மீன் துறை உதவி கியக்குநர்
 உதவி ஓட்டுநர்
 படகோட்டி
 படகுப் பணிப் பார்வையாளர்
 சங்குக் குளிப்பு மேற்பார்வையாளர்

Curator, Aquarium
 Fisheries Engineering Supervisor
 Fisheries Refrigeration Engineer
 Fisheries Extension Officer
 Fisherman
 Fishery Overseer
 Hatchery Operator
 Iceman-cum-General Workman
 Inspector of Fisheries
 Laboratory Assistant
 Laboratory Attendant
 Lascar
 Manure Operator
 Marine Foreman
 Mechanical Designer
 Mechanical Instructor
 Net Maker
 Oilman
 Operator, Audio-visual Van
 Public Health Fish Officer
 Refrigeration Mechanic
 Research Assistant
 Seed Collection Assistant
 Sub-Inspector of Fisheries
 Taxidermist
 Tindal
 Bandsaw Operator, Boat
 Building Yard
 Boatswain, M.F.T., Valampuri
 Boiler Attendant, Fisheries
 Technological Centre
 Chageman, Boat Building Yard
 Chief Accountant
 Dockhand, M.F.T., Valampuri
 Draftsman

காப்பாட்சியாளர், மீன் காட்சியகம்
 மீன்துறைப் பொறியியல் மேற்பார்வையாளர்
 மீன் துறைக் குளிர்ப்பதப் பொறியாளர்
 மீன் துறை விரிவாக்க அலுவலர்
 மீனவர்
 மீன்துறைப் பணிப்பார்வையாளர்
 பொரிப்புப் பொறி இயக்குநர்
 குளிர்ப்பதப் பொது வேலையாளர்
 மீன் துறை ஆய்வாளர்
 ஆய்வக உதவியாளர்
 ஆய்வகப் பணியாளர்
 சிற்றுழியர்; கரைக்காவலர்
 ஒரு தயாரிப்பாளர்
 கடல்வழி முதலாளர்
 இயந்திர வடிவமைப்பாளர்
 இயந்திர ஆசிரியர்
 வலை பின்னுபவர்
 மசகிடுபவர்
 இயக்குபவர், ஒளி - ஒலி வண்டி
 மீன் துறை உடல் நல அலுவலர்
 குளிர்ப்பதன இயந்திரப் பழுதுபார்ப்பவர்
 ஆராய்ச்சி உதவியாளர்
 குஞ்சு சேகரிப்பு உதவியாளர்
 மீன்துறைச் சார் ஆய்வாளர்
 போலி உயிரினம் ஆக்குநர்
 மீகாமன்
 இரம்பம் இயக்குபவர், படகு கடடு இடம்
 படகோட்டி, மீன் துறை நாவாய் வலம்புரி
 கொதிகலன் பணியாளர், மீன் துறை
 தொழில்நுட்ப நிலையம்
 தொழில் மேற்பார்வையாளர், படகு கடடும் இடம்
 தலைமைக் கணக்காளர்
 படகுத் தளம் பணியாளர், மீன் துறை
 நாவாய், வலம்புரி
 வரைவாளர்

Driver, M.F.T. Valampuri	ஓட்டுநர், நாவாய், வலம்புரி
Electrician, Boat Building Yard	மின் வினைஞர், படகு கட்டும் இடம்
Engineer, M.F.T., Valampuri	பொறியாளர், மீன்துறைநாவாய், வலம்புரி
Field Attender	களப் பணியாளர்
Fishery Guards	மீன் பண்ணைக் காப்பாளர்கள்
Fitter (Van Section)	பொருத்துநர் (வண்டிப் பிரிவு)
Fitter (Marine Engineering Unit)	பொருத்துநர் (கடல் பிரிவுப் பொறியியல் பகுதி)
Fitter (Survey-cum-Inshore Fishing Centre)	பொருத்துநர் (ஆய்வு - கரையோர மீன் பிடி நிலையம்)
Foreman, Boat Building Yard	இயந்திர முதலாளர், படகுகட்டும் இடம்
Head Carpenter	தலைமைத் தச்சர்
Helper (Boat Building Yard)	உதவியாளர் (படகு கட்டும் இடம்)
Junior Engineer, Fisheries Training Centre	இளநிலைப் பொறியாளர், (மீன் துறைப் பயிற்சி நிலையம்)
Junior Engineer, Refrigeration	இளநிலைப் பொறியாளர், குளிர்ப்பதம்
Leader Carpenter, Boat Building Yard	முதன்மைத் தச்சர், படகு கட்டும் இடம்
Mechanic, Boat Building Yard	இயந்திரக் கம்மியர், படகு கட்டும் இடம்
Operator, Refrigeration Plant	இயக்குபவர், குளிர்ப்பத இயந்திரம்
Planner, Operator, Boat Building Yard	திட்டமிடுபவர், இயக்குபவர், படகு கட்டும் இடம்
Serang, M.F.T., Valampuri	மரக்கல ஏவலர் தலைவன், மீன்துறை நாவாய், வலம்புரி
Skipper, M.F.T. Valampuri	கப்பல் தலைவன், மீன் துறை நாவாய், வலம்புரி
Senior Mechanic	முதுநிலை இயந்திரப் பழுதுபார்ப்பவர்
Special Officer	தனி அலுவலர்
Sub-Assistant, Inspector of Fisheries	மீன்துறை சார் உதவி ஆய்வாளர்
Superintendent (Survey-cum-Inshore Fishing Centre)	கண்காணிப்பாளர் (ஆய்வு- கரையோர மீன்பிடி நிலையம்)
Superintendent (Inshore Fishing Centre)	கண்காணிப்பாளர் (கரையோர மீன்பிடி நிலையம்)
Supervisor (Refrigeration)	மேற்பார்வையாளர் (குளிர்ப்பதம்)
Tindal-cum-driver	மீகாமன் ஓட்டுநர்

Works Manager, Boat Building Yard
Workshop Mechanic, Fisheries
Training Centre

பணி மேலாளர், படகு கட்டும் இடம்
பட்டறை கம்மியார், மீன் துறைப் பயிற்சி
நிலையம்.

வனத் துறை (FOREST DEPARTMENT)

Chief Conservator of Forests
Conservator of Forests
Assistant conservator of Forests
State Sylvicultural Officer
State Sylviculturist
Assistant Conservator of
Forests, Special Mobile Party Unit
Forest Working Plan Officer
Principal, Integrated Forestry School
District Forest Officer
Forest Utilisation Officer
Forest Veterinary Officer
Forest Engineer
Forest Range Officer
Plantation Range Officer
Depot Range Officer
Research Range Officer
Forester
Research Forester
Forest Guard ✓
Forest Watcher
Personal Assistant to the Chief
Conservator of Forests
Personal Assistant (Development) to
the Chief Conservator of Forests

வனத்துறைத் தலைவர்
வனப் பாதுகாவலர்
வன உதவிப் பாதுகாவலர்
மாநில வன இயல் அலுவலர்
மாநில வன இயலறிஞர்
வன உதவிப் பாதுகாவலர்,
இயங்கும் தனிக்குழுப் பிரிவு
வனச் செயல் திட்ட அலுவலர்
முதல்வர், ஒருங்கிணைந்த வனக் கலைப்பள்ளி
மாவட்ட வன அலுவலர்
வனப் பயன்பாட்டு அலுவலர்
வனக் கால்நடைப் பராமரிப்பு அலுவலர்
வனப் பொறியாளர்
வனச் சரக அலுவலர்
தோட்டச் சரக அலுவலர்
கிடங்குச் சரக அலுவலர்
ஆராய்ச்சிச் சரக அலுவலர்
வனப் பணியாளர்
வன ஆராய்ச்சிப் பணியாளர்
வனக் காப்பாளர்
வனக் காவலாளர்
வனத் துறைத் தலைவரின் நேர்முக
உதவியாளர்
வனத் துறைத் தலைவரின் நேர்முக
உதவியாளர் (வளர்ச்சி)

State Wildlife Officer	மாநில வனவிலங்குப் பாதுகாப்பு அலுவலர்
Administrative Assistant to the Chief Conservator of Forests	வனத் துறைத் தலைவரின் ஆட்சி உதவியாளர்
Junior Accounts Officer	இளநிலைக் கணக்கு அலுவலர்
Conservator of Forests	வனப் பாதுகாவலர்
(i) Circle	(i) வட்டம்
(ii) Working Plan Circle	(ii) செயல் திட்ட வட்டம்
(iii) Kundha Soil Conservation Scheme	(iii) குந்தர் மண்வளப் பாதுகாப்புத் திட்டம்
Deputy Conservator of Forests	துணை வனப் பாதுகாவலர்
Special Mobile Patrol Party	தனிச் சுற்றுக் காவல் குழு
Working Plan Officer	செயல் திட்ட அலுவலர்
Principal, Tamil Nadu Forestry Training School	முதல்வர், தமிழ்நாடு வனக் கலைப் பயிற்சிப் பள்ளி
General Manager, Government Rubber Plantations	பொது மேலாளர், அரசு ரப்பர் தோட்டம்
Superintendent, Rubber Plantations	கண்காணிப்பாளர், ரப்பர் தோட்டம்
Farm Forestry Range Officer	பண்ணைக் காடு வளர்ப்புச் சரக அலுவலர்
Conductor	நடத்துநர்
Fieldman	களப்பணியாளர்
Tandar	தாணாதார்
Tally Clerk	சரிபார்க்கும் எழுத்தர்
Depot Watcher	கிடங்குக் காவலாளர்

கைத்தறித் துறை (HANDLOOM DEPARTMENT)

Director of Handlooms	கைத்தறி இயக்குநர்
Deputy Director (C.M.)	துணை இயக்குநர் (கூட்டுறவு ஆகைகள்)
Officer On Special Duty	தனிப் பணி அலுவலர்
Assistant Director (Textiles)	உதவி இயக்குநர் (நெசவு)
Deputy Registrar (Handlooms)	உதவிப் பதிவாளர் (கைத்தறி)
Assistant Engineer (Civil)	உதவிப் பதிவாளர் (கட்டடம்)
Textile Control Officer	நெசவுக் கட்டுப்பாட்டு அலுவலர்
Senior Superintendent	முதுநிலைக் கண்காணிப்பாளர்
Co-operative Sub-Registrar	கூட்டுறவுச் சார் பதிவாளர்
Superintendent	கண்காணிப்பாளர்

Co-operative Sub-Registrar (Cell)	கூட்டுறவுச் சார் பதிவாளர் (சேர்மம்)
Junior Engineer	இளநிலைப் பொறியாளர்
Technical Assistant (Textiles)	தொழில்நுட்ப உதவியாளர் (நெசவு)
Technical Assistant (Weavers)	தொழில் நுட்ப உதவியாளர் (நெசவாளர்கள்)
Supervisor	மேற்பார்வையாளர்
Senior Inspectors	முதுநிலை ஆய்வாளர்கள்
Assistants Upper Division Clerks	உதவியாளர்கள்/மேல் பிரிவு எழுத்தர்கள்
Junior Inspectors	இளநிலை ஆய்வாளர்கள்
Lower Division Clerk/Clerk	கீழ்ப் பிரிவு எழுத்தர் / எழுத்தர்
Textile Inspector	நெசவு ஆய்வாளர்
Stenographers	சுருக்கெழுத்தாளர்கள்
Typists	தட்டச்சர்கள்
Telephone Operator	தொலைபேசி இயக்குபவர்
Tracer	வரைபடம் நகல் எடுப்பவர்
Car Driver	சீருந்து ஓட்டுநர்
Attender	பதிவெழுத்தர்
Last Grade Government Servant	கடைநிலை அரசுப் பணியாளர்

நெடுஞ்சாலை மற்றும் ஊரகப் பணித்துறை (HIGHWAYS AND RURAL WORKS DEPARTMENT)

Chief Engineer	தலைமைப் பொறியாளர்
Deputy Chief Engineer	துணைத் தலைமைப் பொறியாளர்
Superintending Engineer	கண்காணிப்புப் பொறியாளர்
Superintending Engineer (Investigation)	கண்காணிப்புப் பொறியாளர் (புலனாய்வு)
Director, Highways Research Station	இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம்
Divisional Engineer, Traffic Engineering Cell	கோட்டப் பொறியாளர், போக்குவரவுப் பொறியில் சேர்மம்
Divisional Engineer (Designs)	கோட்டப் பொறியாளர் (வடிவமைப்பு)
Divisional Engineer (Transport and Machinery)	கோட்டப் பொறியாளர் (போக்குவரத்தும் இயந்திரங்களும்)
Divisional Engineer (Investigation)	கோட்டப் பொறியாளர் (புலனாய்வு)
Sub-divisional Officer	உட்கோட்ட அலுவலர்
Special Assistant Engineer	தனி உதவிப் பொறியாளர்

Assistant Engineer	உதவிப் பொறியாளர்
Assistant Engineer (Transport and Machinery)	உதவிப் பொறியாளர் (போக்குவரத்தும் இயந்திரங்களும்)
Assistant Engineer (Stock Verification)	உதவிப் பொறியாளர் (இருப்புச் சரி பார்த்தல்)
Assistant Engineer (Stores)	உதவிப் பொறியாளர் (புண்டங்கள்)
Assistant Engineer (Workshop)	உதவிப் பொறியாளர் (பட்டறை)
Assistant Engineer (Administration)	உதவிப் பொறியாளர் (நிர்வாகம்)
Assistant Engineer (Soils)	உதவிப் பொறியாளர் (மண் ஆராய்ச்சி)
Assistant Engineer (Bitumen)	உதவிப் பொறியாளர் (நிலக்கீல் ஆராய்ச்சி)
Assistant Engineer (Traffic)	உதவிப் பொறியாளர் (போக்குவரத்து)
Assistant Engineer (Planning)	உதவிப் பொறியாளர் (திட்டம்)
Assistant Engineer (Investigation)	உதவிப் பொறியாளர் (புனைய்வு)
Assistant Engineer (Weak structure)	உதவிப் பொறியாளர் (உறுதியற்ற கட்டுமானம்)
Divisional Engineer (Weak Structure)	கோட்டப் பொறியாளர் (உறுதியற்ற கட்டுமானம்)
Junior Engineer (Weak Structure)	இளநிலைப் பொறியாளர் (உறுதியற்ற கட்டுமானம்)
Section Officer (Steel)	பிரிவு அலுவலர் (எஃகு)
Assistant Engineer (Structure)	உதவிப் பொறியாளர் (கட்டுமானம்)
National Water-supply Assistant Engineer	தேசியக் குடிநீர்த் திட்ட உதவிப் பொறியாளர்
Local Development Assistant Engineer	உள்ளூர் வளர்ச்சி உதவிப் பொறியாளர்
Panchayat Union Engineer	ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்
Assistant Engineer, Rural Water Supply	உதவிப் பொறியாளர், ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டம்
Technical Assistant	தொழில் நுட்ப உதவியாளர்
Technical Assistant (Contracts)	தொழில் நுட்ப உதவியாளர் (ஒப்பந்தங்கள்)
Technical Assistant (Roads)	தொழில் நுட்ப உதவியாளர் (சாலைகள்)
Technical Assistant (Planning)	தொழில் நுட்ப உதவியாளர் (திட்டம்)
Technical Assistant (Rural works)	தொழில் நுட்ப உதவியாளர் (ஊரகப் பணிகள்)
Junior Engineer	இளநிலைப் பொறியாளர்
Junior Engineer (Regular)	இளநிலைப் பொறியாளர் (இயற்பணி)
Junior Engineer (Bridges)	இளநிலைப் பொறியாளர் (பாலங்கள்)
Junior Engineer (Culverts)	இளநிலைப் பொறியாளர் (சிறு பாலங்கள்)
Junior Engineer (C.R.F. Works)	இளநிலைப் பொறியாளர் (மைமய சாலை நீதிப் பணிகள்)

Junior Engineer (Famine Relief Works)	இளநீலைப் பொறியாளர் (பஞ்சம் தணிப்பு பணிகள்)
Junior Engineer (Cyclone Damage Works)	இளநீலைப் பொறியாளர் (புயல் சேதப் பணிகள்)
Junior Engineer (Flood Damage Repair Works)	இளநீலைப் பொறியாளர் (வெள்ளச் சேதப் பணிகள்)
Junior Engineer (Security Measure Works)	இளநீலைப் பொறியாளர் (பாதுகாப்பு ஏற்பாட்டுப் பணிகள்)
Junior Engineer (Seepage Works)	இளநீலைப் பொறியாளர் (நீர்க் கசிவுப் பணிகள்)
Junior Engineer (Soil Stabilisation Works)	இளநீலைப் பொறியாளர் (மண் கெட்டிப் படுத்தும் பணிகள்)
Junior Engineer (Staff Quarters)	இளநீலைப் பொறியாளர் (பணியாளர் குடியிருப்பு இல்லங்கள்)
Junior Engineer (Sugar cane)	இளநீலைப் பொறியாளர் (கரும்பு)
Junior Engineer (Railway Cees Fund Works)	இளநீலைப் பொறியாளர் (இரும்புப் பாதை மேல்வரி நிதிப் பணிகள்)
Junior Engineer (N.H. Works)	இளநீலைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைப் பணிகள்)
Junior Engineer (P.W.R.D. Works)	இளநீலைப் பொறியாளர் (போர் பிற்காலச் சாலை வளர்ச்சிப் பணிகள்)
Junior Engineer (Plan Works)	இளநீலைப் பொறியாளர் (திட்டப் பணிகள்)
Junior Engineer (Cement Concrete Works)	இளநீலைப் பொறியாளர் (சிமிண்ட் காரைப் பணிகள்)
Junior Engineer (Aspirait Concrete Works)	இளநீலைப் பொறியாளர் (கீழ்க்காரைப் பணிகள்)
Junior Engineer (E & I Works)	இளநீலைப் பொறியாளர் (மாநிலத் தொடர்பு பொருளாதார முதன்மைப் பணிகள்)
Junior Engineer (Fisheries Development Works)	இளநீலைப் பொறியாளர் (மீன் துறை வளர்ச்சிப் பணிகள்)
Block Extension Engineer Supervisor	வட்டார விரிவாக்கப் பொறியாளர் மேற்பார்வையாளர்
District Panchayat Supervisor	மாவட்ட ஊராட்சி மேற்பார்வையாளர்
Quarry Supervisor	கற்சுரங்க மேற்பார்வையாளர்
Section Officer	பிரிவு அலுவலர்
Section Officer (Purchase)	பிரிவு அலுவலர் (கொள்முதல்)

Section Officer (Transport)	பிரிவு அலுவலர் (போக்குவரத்து)
Section Officer (Repairs)	பிரிவு அலுவலர் (பழுதுபார்த்தல்)
Section Officer (Equipments)	பிரிவு அலுவலர் (தளவாடங்கள்)
Section Officer (Planning)	பிரிவு அலுவலர் (திட்டமிடுதல்)
Section Officer (Workshops)	பிரிவு அலுவலர் (பட்டறை)
Section Officer (Designs)	பிரிவு அலுவலர் (வடிவமைப்பு)
Work Overseer	பணிப் பார்வையாளர்
Panchayat Overseer	ஊராட்சிப் பணிப் பார்வையாளர்
Minor Irrigation Overseer	சிறு பாசனப் பணிப் பார்வையாளர்
Minor Irrigation Sub-Overseer	சிறு பாசனச் சார் பணிப் பார்வையாளர்
Rural Water-supply Overseer	ஊரகக் குடிநீர்த் திட்டப் பணிப் பார்வையாளர்

மத்திய அரசாங்கம் (CENTRAL GOVERNMENT)

Consulting Engineer (Road Development)	கலந்தறி பொறியாளர் (சாலை மேம்பாடு)
Additional Consulting Engineer Road Development	கலந்தறி கூட்டுப் பொறியாளர் (சாலை மேம்பாடு)
Divisional Engineer (Consultant)	கோட்டப் பொறியாளர் (கலந்தறிஞர்)
Deputy Engineer (Consultant)	துணைப் பொறியாளர் (கலந்தறிஞர்)
Deputy Bridges Officer	துணை அலுவலர் (பாலங்கள்)
Planning Officer	திட்ட அலுவலர்
Engineer Liaison Officer	பொறியாளர் தொடர்பு அலுவலர்
Secretary, Council of Industrial Research	செயலாளர், தொழில் ஆராய்ச்சி மன்றம்
Director, Central Road Research Institute	இயக்குநர், மையச் சாலை ஆராய்ச்சி நிறையம்
Assistant Engineer (Consultant)	உதவிப் பொறியாளர் (கலந்தறிஞர்)

**தொழில் நுட்பமல்லாதவர்கள்
(NON - TECHNICAL)**

Accounts Officer	கணக்கு அலுவலர்
Special Accounts Officer	கணக்குத் தனி அலுவலர்
Accounts Superintendent	கணக்குக் கண்காணிப்பாளர்
Divisional Accountant	கோட்டக் கணக்காளர்
Audit Clerk	தணிக்கை எழுத்தர்

**ஆட்சிப் பிரிவு (நிர்வாகப் பிரிவு)
(ADMINISTRATIVE BRANCH)**

Administrative Assistant	ஆட்சி உதவியாளர்
Additional Administrative Assistant	ஆட்சிக் கூட்டு உதவியாளர்
Confidential Superintendent	மந்தணக் கண்காணிப்பாளர் ; நம்பகக் கண்காணிப்பாளர்
Confidential Clerk	மந்தண எழுத்தர் ; நம்பக எழுத்தர்
Miscellaneous Clerk	பலவகை வேலை எழுத்தர்
Avenue Clerk	நீழற்சாலை எழுத்தர்
Routine Clerk	வாலாய எழுத்தர்
Budget Clerk	வரவு செலவுத் திட்ட எழுத்தர்
Correspondence Clerk	கடிதப் போக்குவரத்து எழுத்தர்
Camp Clerk	தங்கல் எழுத்தர்
Establishment Clerk	பணியாளரமைப்பு எழுத்தர்
Tools and Plant Clerk	கருவிகள், தளவாடங்கள் எழுத்தர்
Pension Clerk	ஒய்வு ஊதிய எழுத்தர், கொடுவை எழுத்தர்
Pay Bill Clerk	சம்பளப் பட்டி எழுத்தர்
Inspection Clerk	ஆய்வு எழுத்தர்
Tender Clerk	நீலுவை ஒழிப்பு எழுத்தர்
Deposit Clerk	உரிமைக் கோரிக்கை எழுத்தர்
Arrear Clearance Clerk	தணிக்கைத் தடை எழுத்தர்
Claims Clerk	பயணப் படிப் பட்டி எழுத்தர்
Audit Objections Clerk	தணிக்கைத் தடை எழுத்தர்
T.A. Bill Clerk	படிப் பட்டி எழுத்தர்

Conference Clerk	மாநாடு எழுத்தர்
Office Establishment Clerk	அலுவலகப் பணியாளரமைப்பு எழுத்தர்
Executive Establishment Clerk	செயல் பணியாளரமைப்பு எழுத்தர்
Ministerial Establishment Clerk	அலுவலகப் பணியாளரமைப்பு எழுத்தர்
Pay and Allowance Clerk	சம்பளப் படி எழுத்தர்
Roneo Operator	படி பெருக்கி இயக்குபவர்
Water Boy	நீர் வழங்கி
Contingent Establishment	சில்லறை நிதிப் பணியாளர்

வேலை நீதி ஊதியம் பெறுவோர் (WORK CHARGED ESTABLISHMENT)

Air Compressor Driver	காற்றழுக்கி ஓட்டுநர்
Apprentice	வேலை பழகுநர்
Assistant Storekeeper	உதவிப் பண்டகக் காப்பாளர்
Avenue Mazdoor	நீழற்சாலை வேலையாளர்
Backsmith	கருமான், கொல்கர்
Boring Mechanic	துளையிடும் இயந்திரக்கம்மியர்
Bull Dozer Driver	பரம்பு ஓட்டுநர்.
Carpenter Maistry	தச்சு மேலாளர்
Chainman	சங்கிலியாளர்
Cleaner	சீராளர்
Crane Operator	பாரந்தூக்கி இயக்குபவர்
Driller	துறப்பணம் இடுப்பவர்
Electrician	மின்வினைஞர்
Engineering Surveyor	பொறியியல் மதிப்பிடுநர்
Fitter	பொருத்துபவர்
Gang Mazdoor	தொகுதி வேலையாளர்
Gear Hobbing Machine Operator	பற்சக்கர இயந்திரம் இயக்குபவர்
Grader Driver	சீர்வட்டி ஓட்டுநர்
Head mazdoor	தலைமை வேலையாளர்
Lathe Operator	கடைசல் இயந்திரம் இயக்குபவர்
Lorry Driver	சுமையுந்து ஓட்டுநர்
Maistry	மேலாளர்

Mason Maistry	கொத்துவேலை மேலாள்
Machanist	இயந்திரக்காரர்
Moulder	அச்சு அமைப்பவர்
Non-Provincialised Road Inspector	அரசுப் பொறுப்பில்லாச் சாலை ஆய்வாளர்
Pattern Maker	மாதிரி அமைப்பவர்
Planning Machine Operator	இழைப்பு இயந்திரம் இயக்குபவர்
Provincialised Road Inspector	அரசு பொறுப்புள்ள சாலை ஆய்வாளர்
Road Inspector	சாலை ஆய்வாளர்
Roller Driver	உருளை ஓட்டுநர்
Shaping Machine Operator	உருவாக்கும் இயந்திரம் இயக்குபவர்
Skilled Worker	தேர்ச்சித் தொழிலாளர்
Store-Keeper	பண்டகக் காப்பாளர்
Survey Assistant	அளவை உதவியாளர்
Time-Keeper	நேரம் குறிப்பவர்
Tool Boy	கருவிச் சிற்றாள்
Tractor Driver	உழுவை ஓட்டுநர்
Non-Skilled Worker	தேர்ச்சி பெறாத தொழிலாளர்
Vibrator Driver	குலுக்கி ஓட்டுநர்
Welder	பற்ற வைப்பவர்
Well Sinker	கிணறு தோண்டுவவர்

பல்வகை

(MISCELLANEOUS)

Officer (Under joining time)	(பணியேற்பு, இடைக் காலத்திலுள்ள அலுவலர்
Officer (Under Promotion)	(பதவி உயர்வு பெறும்) அலுவலர்
Officer (Under Reversion)	(முன் பதவிக்குத் திரும்பும்) அலுவலர்
Officer (Under Suspension)	(தற்காலிகமாக நீக்கப்பட்ட) அலுவலர்
Officer (Under Training)	(பயிற்சி பெறும்) அலுவலர்
Officer (Under Transfer)	(மாற்றலாகியுள்ள) அலுவலர்
Officer (Under Transit)	பயணக் காலத்திலுள்ள அலுவலர்
Permanent Officer	நிலை அலுவலர்
Photographer	நிழற்படம் எடுப்பவர்

Retired Officer
Temporary Officer
Verification Officer

ஓய்வு பெற்ற அலுவலர்
தற்காலிக அலுவலர்
சரிபார்க்கும் அலுவலர்.

**இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
(HINDU RELIGIOUS AND CHARITABLE
ENDOWMENT ADMINISTRATION DEPARTMENT)**

Commissioner, Hindu Religious Charitable Endowment (Administration) Department	ஆணையர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித் துறை)
Deputy Commissioner, Hindu Religious and Charitable Endowment (Administration) Department	துணை ஆணையர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
Personal Assistant to the Commissioner Hindu Religious and Charitable Endowment (Administration) Department	இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை ஆணையரின் நேர்முக உதவியாளர்
Assistant Commissioner, Hindu Religious and Charitable Endowment (Administration) Department	உதவி ஆணையர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
Verification Officer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department	சரிபார்க்கும் அலுவலர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
Specialist	சிறப்புறிஞர்
Inspector, Hindu Religious and Charitable Endowment (Administration) Department	ஆய்வாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை
Audit Inspector, Hindu Religious and Charitable Endowment (Administration) Department	தணிக்கை ஆய்வாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Divisional Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

கோட்டப் பொறியாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Assistant Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

உதவிப் பொறியாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Junior Engineer, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

இளநிலைப் பொறியாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Draftsman, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

வரையவாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Internal Audit Superintendent Special Inspector, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

உள் தணிக்கைக் கண்காணிப்பாளர் தனி ஆய்வாளர், இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Sthapathi, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

சிற்பி, இந்து சமய அறக்கட்டளை சமய துறை

Chief sthapathi, Hindu Religious and Charitable Endowment (Administration) Department

தலைமைச் சிற்பி, இந்து சமய அறக்கட்டளை (ஆட்சித்) துறை

Executive Officer

செயல் அலுவலர்

Junior Accounts Officer

இளநிலைக் கணக்கு அலுவலர்

தொழில் வணிகத் துறை

(INDUSTRIES AND COMMERCE DEPARTMENT)

Director of Industries and Commerce

தொழில் வணிகத் துறை இயக்குநர்

Deputy Director of Industries and Commerce

தொழில் வணிகத் துறைத் துணை இயக்குநர்

Joint Director

இணை இயக்குநர்

Deputy Director	துணை இயக்குநர்
Assistant Director	உதவி இயக்குநர்
Administrative Officer	ஆட்சி அலுவலர்
Ceramic Expert	மடபாண்ட வல்லுநர்
Cottage Industries Officer	குடிசைத் தொழில் அலுவலர்
Die Sinking Expert	வார்ப்பச்சு வல்லுநர்
Exhibition Officer	பொருட்காட்சி அலுவலர்
Foot-Wear Expert	மிதியடி வல்லுநர்
General Manager	பொது மேலாளர்
Glass Technologist	கண்ணாடித் தொழில் நுட்பர்
Industrial Engineer	தொழில் பொறியாளர்
Information Officer	செய்தி அலுவலர்
Public Relation Officer	பொதுமக்கள் தொடர்பு அலுவலர்
Propaganda Officer	கொள்கை பரப்பு அலுவலர்
Special Officer (Guts)	தனி அலுவலர் (நூண்)
Wood Working Expert	மரத் தொழில் வல்லுநர்
Deputy Collector (loans)	துணை மாவட்ட ஆட்சியர் (கடன்கள்)
Cottage Industries Officer	குடிசைத் தொழில் அலுவலர்
Chief Ceramic Technologist	மடபாண்டத் தலைமைத் தொழில் நுட்பர்
Administration Officer	ஆட்சி அலுவலர்
Religious Deputy Director	வட்டாரத் துணை இயக்குநர்
Cottage Industries Inspector	குடிசைத் தொழில் ஆய்வாளர்
Survey and Statistical Inspector	மதிப்பீடு-புள்ளி விவர ஆய்வாளர்
State Geologist	மாநிலப் புவி அமைப்பியலறிஞர்
Deputy State Geologist	மாநிலத் துணைப் புவி அமைப்பியலறிஞர்
Assistant Geologist	உதவிப் புவி அமைப்பியலறிஞர்

சிறைத் துறை
(JAIL DEPARTMENT)

Inspector-General of Prisons	சிறைத் துறைத் தலைவர்
Deputy Inspector-General of Prisons	சிறைத் துறைத் துணைத் தலைவர்
Additional Dyeing Master	சாய வேலைக் கூடுதல் ஆசிரியர்
Additional Loom Jobber	தறி வேலைக் கூடுதல் முதலாள்
Aluminium Forman	தறி வேலைக் கூட்டு பணியாள்
Assistant Chief Officer	அலுமினியப் பட்டறை முதலாள்
Assistant Superintendent	உதவி முதல் அலுவலர்
Assistant Tent Maistry	உதவித் கண்காணிப்பாளர்
Baling Attendent	கூடார உதவி மேலாள்
Bandyman	கட்டு கட்டும் பணியாள்
Binding Maistry	வண்டிக்காரன்
Blacksmithy Foreman	புத்தகம் கட்டும் மேலாள்
Blacksmithy Instructor	கருமார் பட்டறை முதலாள்
Blow Room Jobber	கருமார் பட்டறை ஆசிரியர்
Boiler Attendent	பருத்தி கறந்து சுத்தம் செய்யும் அறைப் பணியாள்
Boiler Foreman	கொதிகலன் சிற்றாள்
Boot and Sandal Overseer (Boot Mech)	கொதிரீலை முதலாள்
Carpentry Foreman	மிதியடிப் பணிப் பார்வையாளர்
Carpentry Instructor	தச்சுப் பட்டறை முதலாள்
Carpentry Mechanic	தச்சு ஆசிரியர்
Packer Clerk	தச்சுக் கம்மியர்
Pepermaking Instructor	சிப்ப எழுத்தர்
Petty Shop Clerk	காகிதத் தொழில் ஆசிரியர்
Petty Officer	பெட்டிக் கடை எழுத்தர்
Special Grade Petty Officer	சிற்றலுவலர்
Pharmacits	தனிச் தரச் சிற்றலுவலர்
Probation Officer	மருந்தாக்குநர்
Rattan Instructor	நன்னடத்தை அலுவலர்
Regional Probation Officer	பிரம்புத் தொழில் ஆசிரியர்
	வட்டார நன்னடத்தை அலுவலர்

Reserve Assistant Matron	சேம உதவி மூதாய்
Reserve Head Matron	சேமத் தலைமைச் சிறைக் காவலர்
Roller Coverer	உருளை மூடுபவர்
Sanitary Inspector	துப்புரவு ஆய்வாளர்
Scavenger	தோட்டி
Scout Master	சாரண ஆசிரியர்
Secretary and Treasurer, After Care Home for Males	செயலாளர்-பொருளாளர்கள் ஆண்கள் அடைக்கல இல்லம்
Spinning Head Jobber	நூற்புத் தலைமைப் பணியாளர்
Spinning Master	நூற்பு ஆசிரியர்
Spinning Mill Writer	நூற்பாலை எழுத்தர்
Superintendent	கண்காணிப்பாளர்
Supervisor, After-Care Home for Males.	மேற்பார்வையாளர், ஆண்கள் அடைக்கல இல்லம்
Telephone Attender	தொலைப்பேசிப் பணியாளர்
Warder	சிறைக் காவலர்
Warping Master	பாவு ஆசிரியர்
Warping and sizing Jobber	பாவு அமைத்துக் கஞ்சி போடும் பணியாளர்
Watchman	காவற்காரர்
Weaving Head Jobber	நெசவுத் தலைமைப் பணியாளர்
Weaving Jobber	நெசவுப் பணியாளர்
Weaving Master	நெசவு ஆசிரியர்
Wireman	மின் கம்பியாளர்

**தொழிலாளர் துறை
(LABOUR DEPARTMENT)**

**தொழிலாளர் பிரிவு
(i) (LABOUR SECTION)**

Chief Inspector Planations	தோட்டத் தலைமை ஆய்வாளர்
Chief Inspector of Motor Transport	உந்துார்திப் போக்குவரத்துத் தலைமை ஆய்வாளர்
Deputy Commissioner for Labour (Inspections)	தொழிலாளர் துணை ஆணையர் (ஆய்வு)

Additional Commisisoner for Workmen Compensation	தொழிலாளர் இழப்பீட்டுக் கூட்டு ஆணையர்
Additional Registrar of Trade Unions	தொழிற் சங்கக் கூட்டுப் பதிவாளர்
Commissioner for Workmen Compensation	தொழிலாளர் இழப்பீட்டு ஆணையர்
Registrar of Trade Unions	தொழிற் சங்கப் பதிவாளர்
Assistant Commisioir of Labour (Establiment and General)	தொழிலாளர் உதவி ஆணையர் (பணியாளரமைப்பும் பொதுவும்)
Special Deputy Commissioner of Labour	தொழிலாளர் தனித் துணை ஆணையர்
Commissioner of Labour	தொழிலாளர் ஆணையர்
Deputy Commisioner of Labour	தொழிலாளர் துணை ஆணையர்
Assistant Commisioner of Labour	தொழிலாளர் துறை உதவி ஆணையர்
Gazetted Assistant to the Commissioner of Labour	தொழிலாளர் ஆணையரின் அரசிதழ்ப் பதிவு உதவியாளர்
Inspector of Labour	தொழிலாளர் ஆய்வாளர்
Assistant Inspector of Labour	தொழிலாளர் உதவி ஆய்வாளர்
Labour Officer	தொழிலாளர் அலுவலர்
Labour Branch	தொழிலாளர் பிரிவு

தொழிற்சாலைப் பிரிவு (ii) (FACTORIES SECTION)

Chief Inspector of Factories	தொழிற்காலைகள் தலைமை ஆய்வாளர்
Deputy Chief Inspector of Factories	தொழிற்காலைகள் துணைத் தலைமை ஆய்வாளர்
Superintending Inspector of Factories	தொழிற்காலைக் கண்காணிப்பு ஆய்வாளர்
Superintending Inspector of Factories (Accidents, Statistical and Research)	தொழிற்காலைக் கண்காணிப்பு ஆய்வாளர் (விபத்து, புள்ளி விவரம், ஆராய்ச்சி)
Superintending Inspector of Factories (Productivity)	தொழிற்காலைக் கண்காணிப்பு ஆய்வாளர் (உற்பத்தித் திறன்)
Inspector of Factories	தொழிற்காலை ஆய்வாளர்
Inspectoress of Factories	தொழிற்காலை ஆய்வாளர் (மகளிர்)

Assistant Inspector of Factories
Statistical Inspector

தொழிற்சாலை உதவி ஆய்வாளர்
புள்ளி விவர ஆய்வாளர்

**வேலை வாய்ப்பும் பயிற்சித் துறை
(DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING)**

Director of employment and
Training

வேலை வாய்ப்பும் பயிற்சி இயக்குநர்

Joint Director of Employment
Joint Director (Craftsman
Training and Joint Apprenticeship
Adviser)

வேலை வாய்ப்பு இணை இயக்குநர்
கூட்டு இயக்குநர் (கைத்தறித்
தொழிலாளர் பயிற்சி-வேலை பழகுதல்
இணை அறிவுரையாளர்)

Deputy Director (Training)

துணை இயக்குநர் (பயிற்சி)

Deputy Director (Store Purchase)

துணை இயக்குநர் (பண்டக் கொள்முதல்)

Deputy Apprenticeship Adviser

வேலை பழகுதல் துணை அறிவுரையாளர்

Assistant Director (Professional
and Executive Employment Office)

உதவி இயக்குநர் (தொழில்-செயல்-
வேலை வாய்ப்பு அலுவலகம்)

Assistant Director (Special
Employment Officer for Physically
handicapped)

உதவி இயக்குநர் (உடல் ஊனமுடை
யோர்க்கான தனி வேலை வாய்ப்பு
அலுவலகம்)

Assistant Director (Employment
Liaison Officer)

உதவி இயக்குநர் (வேலை வாய்ப்புத்
தொடர்பு அலுவலர்)

Assistant Director

உதவி இயக்குநர்

District Employment Officer

மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலர்

District Employment Officer

மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலர்

(Employment Market Information)

(வேலை வாய்ப்பு நிலவரத் தகவல்)

District Employment Officer

மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலர்

(Occupational Information)

(தொழில் தகவல்)

District Employment Officer

மாவட்ட வேலை வாய்ப்பக அலுவலர்

(Youth Employment Service)

(இளைஞர் வேலைவாய்ப்பகப் பணி)

Junior Employment Officer

இளநிலை வேலை வாய்ப்பக அலுவலர்

Statistician

புள்ளி விவரத் தொகுப்பாளர்

Investigator

புணைய்வாளர்

Inspector of Industrial and

தொழில்-தொழில்நுட்பப் பள்ளி

Technical Schools

ஆய்வாளர்

Inspector of Training

பயிற்சி ஆய்வாளர்

Apprenticeship Assistant (Manager)	வேலை பழகுதல் உதவியாளர் (மேலாளர்)
Gazetted Assistant (Administration)	அரசிதழ்ப் பதிவு உதவியாளர் (ஆட்சி)
Technical Assistant	தொழில் நுட்ப உதவியாளர்
Engineering Supervisor	பொறியியல் மேற்பார்வையாளர்
Surveyours (under Apprentices Act)	மதிப்பிடுநர் (வேலை பழகுவோர் பற்றிய சட்டத்தின்கீழ்)
Craft Instrutor	கைத்திறத் தொழில் ஆசிரியர்
Artist	கலைஞர்

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை (LOCAL FUND AUDIT DEPARTMENT)

Examiner of Local Fund Accounts	உள்ளாட்சி நிதித் தணிக்கைத் தலைமை ஆராய்வாளர்
Chief Auditor, State Trading Schemes	அரசு வணிகத் திட்டங்கள் தலைமைத் தணிக்கையாளர்
Treasurer, Charitable Endowments	அறக்கட்டளை பொருளாளர்
Deputy Examiner of Local Fund Accounts	உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை ஆய்வாளர்
Deputy Chief Auditor, State Trading Schemes	அரசு வணிகத் திட்டங்கள் துணைத் துணைத் தலைமைத் தணிக்கையாளர்
Assistant Examiner of Local Fund Accounts	உள்ளாட்சி நிதித் தணிக்கைகள் உதவி ஆய்வாளர்
Assistant Examiner of Corporation Audit Section	மாநகராட்சித் தணிக்கைப் பிரிவு உதவி ஆய்வாளர்
Assistant Examiner (Temple Audit)	உதவி ஆராய்வாளர் (கோயில் தணிக்கைகள்)
Stock Verification Officer	இருப்புச் சரி பார்க்கும் அலுவலர்
Accounts Officer, State Trading Schemes	கணக்கு அலுவலர், அரசு வணிகத் திட்டங்கள்
Assistant Stock Verification Officer	இருப்புச் சரியார்க்கும் உதவி அலுவலர்
Assistant Chief Auditor, State Trading Schemes	உதவித் தலைமைத் தணிக்கையாளர், அரசு வணிகத் திட்டங்கள்

Superintendent, State Trading Schemes	கண்காணிப்பாளர், அரசு வணிகத் திட்டங்கள்
Superintendent, Administrator- General and Officer Trustee	கண்காணிப்பாளர், அரசு பொறுப்புச் சொத்து ஆட்சியாளர் அலுவல் நம்பகர்
Audit Section	தணிக்கைப் பிரிவு
Superintendent, corporation	கண்காணிப்பாளர், அரசு வணிகத்
Audit Section	தணிக்கைப் பிரிவு
Superintendent, officer Assignee	கண்காணிப்பாளர், நொடித்தவர்
Audit Section	சொத்தாட்சியர் தணிக்கைப் பிரிவு
Superintendent, University	கண்காணிப்பாளர், பல்கலைக் கழகத்
Audit Section	தணிக்கைப் பிரிவு
Superintendent, City Audit section	கண்காணிப்பாளர், மாநகரத்
	தணிக்கைப் பிரிவு
Superintendent, Administration Section	கண்காணிப்பாளர், ஆட்சிப் பிரிவு
Superintendent, Audit Section	கண்காணிப்பாளர், தணிக்கைப் பிரிவு
District Inspector of Local Fund Accounts	உள்ளாட்சி நிதிக் கணக்கு மாவட்ட ஆய்வாளர்
Deputy Inspector, H.R.E. Accounts	துணை ஆய்வாளர், இந்து சமய அறக்கட்டளைக் கணக்குகள்
Audit Assistant	தணிக்கை உதவியாளர்
District Inspector, Education Accounts	மாவட்ட ஆய்வாளர், கல்விக் கணக்குகள்
Deputy Inspector, High School Audit	துணை ஆய்வாளர், உயர்நிலைப் பள்ளித் தணிக்கை

பால் உற்பத்தித் துறை (MILK PRODUCTION DEPARTMENT)

Commissioner for Milk Production and Livestock Development	பால் உற்பத்திக் கால்நடை மேம்பாட்டு ஆணையர்
Deputy Milk Commissioner (Administration)	பால் உற்பத்தித் துணை ஆணையர் (ஆட்சி)
Deputy Milk Commissioner (Co-operation)	பால் உற்பத்தித் துணை ஆணையர்
Assistant Milk Commissioner (Distribution)	(கூட்டுறவு)

Assistant Milk Commissioner (Production)	பால் உற்பத்தி உதவி ஆணையர் (பகிர்வு)
Assistant Milk Commissioner (Integrated Dairy Schme)	பால் உற்பத்தி உதவி ஆணையர் (உற்பத்தி) பால் உற்பத்தி உதவி ஆணையர் (ஒருங்கிணைந்த பால் பதத் திட்டம்)
Dairy Expert	பால்பத வல்லுநர்
Dairy Chemist	பால்பத வேதிகர்
Deputy Dairy Chemist	பால்பதத் துணை வேதிகர்
Assistant Dairy Chemist	பால்பத உதவி வேதிகர்
Manager, Central Dairy	மையப் பால் பத மேலாளர்
Assistant Manager, Central Dairy	மையப் பால்பத உதவி மேலாளர்
Superintendent, Government Dairy Farm	கண்காணிப்பாளர், அரசுப் பால்பண்ணை
Senior Accounts Officer	முதுநிலைக் கணக்கு அலுவலர்
Junior Account Officer	இளநிலைக் கணக்கு அலுவலர்
Dairy Engineer	பால்பதப் பொறியாளர்
Assistant Dairy Engineer	பால்பத உதவிப் பொறியாளர்
Additional Assistant Dairy Engineer	பால்பத இணை உதவிப் பொறியாளர்
Assistant Engineer (Manitenance)	உதவிப் பொறியாளர் (பராமரிப்பு)
Assistant Engineer (Cell)	உதவிப் பொறியாளர் (சேர்மம்)
Chief Project Officer, Fuel and Gas Project	திட்டத் தலைமை அலுவலர், எரிப்பொருள் ஆவி உற்பத்தித் திட்டம்
Project Officer	திட்ட அலுவலர்
Assistant Dairy Officer (Survery)	பால்பத உதவி அலுவலர் (மதிப்பீடு)
Dairy Extension Officer	பால்பத விரிவாக்கு அலுவலர்
Deputy Registrar of Co-operative Societies (Dairying)	கூட்டுறவுச் சங்கத் துணைப் பதிவாளர் (பால்பதம்)
Special Officer For Milk	பால் உற்பத்தித் தனி அலுவலர்
Veterinary Officer	கால்நடை அலுவலர்
Milk Distribution Officer	பால் பகிர்வு அலுவலர்
Dairy Supervisor	பால்பத மேற்பார்வையாளர்
Dairy Farm Supervisor	பால்பண்ணை மேற்பார்வையாளர்
Director, Farm and Cattle Colony	இயக்குநர், கால்நடைப் பண்ணைக் குடியிருப்பு
Technical Manager	தொழில் நுட்ப மேலாளர்

Production Manager	உற்பத்தி மேலாளர்
Dairy Mechanic	பால்பத இயந்திரக் கம்மியர்
Refrigeration Mechanic	குளிர்ப்பத இயந்திரக் கம்மியர்
Livestock Assistant	கால்நடை உதவியாளர்
Dairy Assistant	பால்பத உதவியாளர்
Milk Recorder	பால் பதிவு

மருத்துவத் துறை (MEDICAL DEPARTMENT)

Director of Medical Services	மருத்துவப் பணி இயக்குநர்
Director of Medical Education	மருத்துவக் கல்வி இயக்குநர்
Assistant Director of Medical Services (Plans and Development)	மருத்துவப் பணி உதவி இயக்குநர் (திட்டமும் வளர்ச்சியும்)
Deputy Director of Medical Services (E.S.I)	மருத்துவப் பணித் துணை இயக்குநர் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி)
Assistant Director of Medical Education	மருத்துவக் கல்வி உதவி இயக்குநர்
Assistant Director of Medical Education (Administration)	மருத்துவக் கல்வி உதவி இயக்குநர்(ஆட்சி)
Assistant Director of Medical Services (Medical)	மருத்துவப் பணி உதவி இயக்குநர் (மருத்துவம்)
Woman State Family Planning Officer	குடும்பக் கட்டுப்பாடு மாநில அலுவலர் (பெண்)
Personal Assistant to the Deputy Director of Medical Services (E.S.I)	மருத்துவப் பணித் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி)
Gazetted Assistant to the Director Medical Services (E.S.I)	மருத்துவப் பணி இயக்குநரின் அரசிதழ்ப் பதிவு உதவியாளர் (தொ.அ.ச.)
Gazetted Assistant (Nursing)	அரசிதழ்ப் பதிவு உதவியாளர் (செவிலிப் பணி)
Manager	மேலாளர்
State T.B. Officer	மாநில காச நோய் அலுவலர்
Senior Accounts Officer	முதுநிலைக் கணக்கு அலுவலர்
Regional Administration Officer	வட்டார ஆட்சி அலுவலர்

Assistant to the Director of Medical Services (Accounts)	மருத்துவ பணி இயக்குநரின் உதவியாளர் (கணக்கு)
Assistant to the Director of Medical Services (Administration)	மருத்துவ பணி உதவி இயக்குநரின் உதவியாளர் (ஆட்சி)
Gazetted Assistant (Administration) G.A. to the A.D.M.S. (E.S.I.)	அரசிதழ்ப் பதிவு பெற்ற உதவியாளர் (ஆட்சி) மருத்துவப் பணி உதவி இயக்குநரின் அரசிதழ்ப் பதவி உதவியாளர் (தொ.அ.ந.)
G.A. (P. and D.)	அரசிதழ்ப் பதிவு பெற்ற உதவியாளர் (கி.வ.)
W.H.O. Nursing Advisor	உலக உடல்நல நிறுவனச் செவிலிப் பணி அறிவுரையாளர்
Assistant to the D.M.S. (Nursing)	மருத்துவப் பணி இயக்குநரின் உதவியாளர் (செவிலிப் பணி)
District Medical Officer	மாவட்ட மருத்துவ அலுவலர்
Superintendent of Hospital	மருத்துவமனைக் கண்காணிப்பாளர்
Director, King Institute, Guindy	இயக்குநர், கிங் நிலையம், கிண்டி.
Deputy Assistant Director, King Institute, Guindy	துணை உதவி இயக்குநர், கிங் நிலையம் கிண்டி.
Research Officer, King Institute, Guindy	ஆராய்ச்சி அலுவலர், கிங் நிலையம், கிண்டி.
Assistant Director, King Institute, Guindy.	உதவி இயக்குநர், கிங் நிலையம், கிண்டி
Director, Government Chest Institute, Madras	இயக்குநர், அரசு மார்பு நிலையம், சென்னை
Dean, Medial College and Hospital	பேராசிரியர், உதவிப் பேராசிரியர், மருத்துவமனை
Professor and Assistant Professor of Anatomy	பேராசிரியர், உதவிப் பேராசிரியர், உடல் கூற்றியல்
Senior Assistant Reader in Anatomy	முதுநிலைச் சார் உதவிப் பேராசிரியர், உடல் கூற்றியல்
Professor and Assistant Professor of Physiology	பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உடலமைப்பியல்
Professor and Assistant Professor, Pathology	பேராசிரியர், உதவிப் பேராசிரியர் நோய்க் குறியியல்
Professor and Assistant Professor, Pharmacology	பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மருந்தாக்கியல்
Professor and Assistant	பேராசிரியர், உதவிப் பேராசிரியர்

Professor, Bacteriology
Professor and Assistant
Professor, Bacteriology
Professor and Assistant
Professor, Biochemistry
Professor and Assistant
Professor, Forensic Medicine
Professor and Assistant
Professor, Pharmaceutical
Chemistry

Professor and Assistant
Professor, Medicine
Professor and Assistant
Professor, Surgery
Professor and Assistant
Professor, Obstetrics and
Gynaecology

Professor and Assistant
Professor, E.N.T.
Professor and Assistant
Professor, Ophthalmology
Professor and Assistant
Professor Thoracic Surgery
Professor and Assistant
Professor, Neuro Surgery
Professor and Assistant
Professor, Mental Diseases
Professor and Assistant
Professor Orthopaedics
Professor / Assistant Professor
Tutor Neurology
Professor / Assistant
Professor/Paediatrics Surgery
Professor / Assistant
Professor, Plastic and Facio
Maxillary Surgery

நுண்ணுயிரியல்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
உயிர் வேதியியல்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
உயிர் வேதியியல்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
சட்டஞ்சார்ந்த மருத்துவ இயல்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
மருந்து செய்முறை வேதியியல்

பேராசிரியர், உதவிப் பேராசிரியர்
மருத்துவ இயல்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
அறுவை மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
மகப்பேறு மகளிர் நோய் இயல்

பேராசிரியர், உதவிப் பேராசிரியர், காது
மூக்கு, தொண்டை நோய் மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
கண் நோய் மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
மார்புப் பகுதி அறுவை மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
மூளை நரம்பு அறுவை மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
மனநோய் மருத்துவம்
பேராசிரியர், உதவிப் பேராசிரியர்,
முடவியல் மருத்துவம்
பேராசிரியர் - உதவிப் பேராசிரியர் -
உதவி ஆசிரியர், நரம்பு இயல்
பேராசிரியர் - உதவிப் பேராசிரியர்,
சிசு நோய் அறுவை மருத்துவம்
பேராசிரியர்-உதவிப் பேராசிரியர், முக
மேல் தாடை எலும்பு ஓட்டு அறுவை
மருத்துவம்

Professor, Radiology
 Professor, Paediatrics
 Professor, Venereology
 Professor, Dermatology
 Professor, Dental Surgery.

State Leprosy Officer
 Assistant Surgeon
 Resident Medical Officer
 Assistant Dental Surgeon
 Lay Secretary and Treasurer
 Maternity Assistant
 Health Visitor
 House-Keeper,
 Pupil Nurses
 Nurses
 Pupil Auxillary Nurse Midwifery

Nursing Superintendent,
 Nursing Tutor
 Head Nurse
 Drugs Controller
 Assistant State Drugs Controller

Drugs Inspector
 Senior Drugs Inspector
 State Family Planning Officer
 Part-Time Male Medical Officer
 Family Welfare Workers
 Tutor - Assistant Professor
 Physiotherapy Instructors
 Physiotherapists
 Pupil Physiotherapists
 Specialist Nursing Tutor,
 Paediatrics

பேராசிரியர், கதிர் வீச்சு மருத்துவம்
 பேராசிரியர், சிசு நோய் மருத்துவம்
 பேராசிரியர், மேக நோய் மருத்துவம்
 பேராசிரியர், தோல்நோய் மருத்துவம்
 பேராசிரியர், பல் நோய் அறுவை
 மருத்துவம்

தொழுநோய்த் தணிப்பு மாநில அலுவலர்
 உதவி அறுவை மருத்துவர்
 நிலைய மருத்துவ அலுவலர்
 உதவிப் பல்நோய் அறுவை மருத்துவர்
 ஆட்சிச் செயலாளரும் பொருளாளரும்
 மகப்பேறு உதவியாளர்
 உடல்நலப் பார்வையாளர்
 விடுதிக் காப்பாளர்
 மாணவச் செவிலியர்
 செவிலியர்கள்
 மாணவர் துணைச்செவிலி, மகப்பேறு
 துணைப் பணி
 செவிலிப் பணிக் கண்காணிப்பாளர்
 செவிலிப் பணி உதவி ஆசிரியர்
 தலைமைச் செவிலியர்
 மருந்துச்சரக்குக் கட்டுப்பாட்டு அதிகாரி
 மாநில மருந்துச்சரக்குக் கட்டுப்பாட்டு
 உதவி அதிகாரி
 மருந்துச்சரக்கு ஆய்வாளர்கள்
 முதுநிலை மருந்துச்சரக்கு ஆய்வாளர்
 மாநிலக் குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலர்
 பகுதிநேர மருத்துவ அலுவலர் (ஆண்)
 குடும்ப நலப் பணியாளர்கள்
 உதவி ஆசிரியர் - உதவிப் பேராசிரியர்
 இயற்கை முறை மருத்துவ ஆசிரியர்கள்
 இயற்கை முறை மருத்துவர்
 இயற்கை முறை மருத்துவ மாணவர்
 செவிலிப் பணிச் சிறப்பு உதவி ஆசிரியர்
 சிசு நோய் மருத்துவத் துறை

Research Officer (Endocrinology)
Institute of Obstetrics and
Gynaecology, Government
Hospital for Women and
Children, Madras
Serologist-cum-Bacteriologist
Dieticians
Biochemists, Institute of
Paediatrics, Government
Hospital, Chennai
Biochemists, Institute of
Obstetrics and Gynaecology,
Government Hospital for
Women and Children, Chennai
Biochemist, King Institute, Guindy
First Physicist
Second Physicist
Non - Medical Assistant to the
Professor of Pharmacology
Assistant Reader in Dental Surgery
Lecturer in Dental Surgery
Reader in Orthodontia

ஆராய்ச்சி அலுவலர் (உள் சுரப்பி இயல்)
மகப்பேறு மகளிர் நோய் இயல் நிறுவனம்
மகளிர் சிறுவர் அரசு மருத்துவமனை
சென்னை

குருதி நீரியல் - நுண்ணுயிரியல் அறிஞர்
உணவு முறையாளர்
உயிர் வேதிகர், சிசு நோய் மருத்துவ
நிறுவனம், அரசு மருத்துவமனை,
சென்னை

உயிர் வேதிகர், மகப்பேறு மகளிர் நோய்
இயல் நிறுவனம், மகளிர் சிறுவர்
அரசாங்க மருத்துவமனை, சென்னை

உயிர் வேதிகர், கிங் நிலையம், கிண்டி
பௌதிக இயலறிஞர், முதலாமவர்
பௌதிக இயலறிஞர், இரண்டாமவர்
மருந்தாக்கியல் பேராசிரியரின்
மருத்துவச் சார்பற்ற உதவியாளர்
பல்நோய் அறுவை மருத்துவ சார்
உதவிப் பேராசிரியர்

பல் நோய் அறுவை மருத்துவ விரிவுரையாளர்
பல் சீரமைப்பு உதவிப் பேராசிரியர்

காவல் துறை (POLICE DEPARTMENT)

Inspector-General of Police,
Madras
Deputy Inspector - General of
Police
Superintendents of Police of
Districts
Additional Superintendent of Police
Deputy Superintendent of Police

காவல்துறைத் தலைவர்,
சென்னை.
காவல்துறைத் துணைத் தலைவர்
மாவட்டக் காவல் துறை அதிகாரிகள்
கூடுதல் மாவட்டக் காவல்துறை
கண்காணிப்பாளர்
காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்

Police Radio Officer	காவல்துறை வானொலி அலுவலர்
Technical Assistant to Police Radio Officer	காவல் வானொலி அதிகாரியின் தொழில் நுட்ப உதவியாளர்
State Examiner of Questioned Documents	ஈயப்பாட்டு ஆவணங்கள் மாநில ஆராய்வாளர்
Special Branch, C.I.D. Vigilance	தனிப்பிரிவு, குற்றப் புலனாய்வுப் பகுதி விழிப்புப்பணி: இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு
Principal, Police Training College	முதல்வர், காவலர் பயிற்சிக் கல்லூரி
Principal, Police Recruits	முதல்வர், காவலர்ப் பள்ளி,
Commandant, Malabar Special Police	தளவாய், மலபார் தனிக் காவற்படை
Commandant, Special Armed Police	தளவாய், தனி ஆயுதக் காவற்படை
Assistant Commandant, Malabar Special Police	உதவித் தளவாய், மலபார் தனிக் காவற்படை
Assistant Commandant, Special Armed Police	உதவித் தளவாய், தனி ஆயுதக் காவற்படை
Station Writer	காவல் நிலைய எழுத்தர்
Head Constable	தலைமைக் காவலர்
Constable	காவலர்

மாநகரம் (CITY)

Commissioner of Police	காவல் ஆணையர்
Deputy Commissioner of Police	காவல் துணை ஆணையர்

காவல் துறைத் தீயணைப்புப் பிரிவு (POLICE FIRE SERVICE BRANCH)

Director of Fire Service	தீயணைப்புத் துறை இயக்குநர்
Additional Direct of Fire Service	தீயணைப்புத் துறைக் கூட்டு இயக்குநர்
Deputy Director of Fire Service	தீயணைப்புத் துறைத் துணை இயக்குநர்
Divisional Fire Officer	கோட்டத் தீயணைப்பு அலுவலர்

Assistant Divisional Fire Officer	உதவிக் கோட்டத் தீயணைப்பு அலுவலர்
Assistant Divisional Fire Officer (Transport)	உதவிக் கோட்டத் தீயணைப்பு அலுவலர் (போக்குவரத்து)
Station Officer	நிலைய அலுவலர்
Station Officer (Transport)	நிலைய அலுவலர் (போக்குவரத்து)
Leading Fireman	முதன்மைத் தீயணைப்பாளர்
Fireman	தீயணைப்பாளர்
Driver Mechanic	ஓட்டுநர் இயந்திரம் பழுதுபார்ப்பவர்
Fireman Mechanic	தீயணைப்பு இயந்திரம் பழுதுபார்ப்பவர்
Fireman Driver	தீயணைப்பு ஓட்டுநர்
Fireman Labourer	தீயணைப்பு தொழிலாளர்

துறைமுகத் துறை (PORT DEPARTMENT)

State Port Officer	மாநிலத் துறைமுக அலுவலர்
Port Officer	துறைமுக அலுவலர்
Inspecting Dredging Engineer	தூர் எடுப்பு ஆய்வுப் பொறியாளர்
Executive Engineer (Marine)	செயற் பொறியாளர் (கடற் பிரிவு)
Assistant Engineer (Marine)	உதவிப் பொறியாளர் (கடற் பிரிவு)
Junior Engineer	இளநிலைப் பொறியாளர்
Port Conservator	துறைமுகப் பாதுகாப்பாளர்
Assistant Port Conservator	உதவித் துறைமுகப் பாதுகாப்பாளர்
Assistant Light Kepr and Signaller	கலங்கரை விளக்கு உதவிக் காப்பாளரும் சைகையாளரும்
Crane Driver	பாரம் தூக்கி ஓட்டுநர்
Dredger Fireman	தூர்வாரித் தீயணைப்பாளர்
Dredger Lascar	தூர்வாரி உதவியாளர்
Electrical Supervisor	மின் மேற்பார்வையாளர்
Mechanical Supervisor	இயந்திர மேற்பார்வையாளர்
Wireman	மின் கம்மியர்
Fireman	தீ எரிப்பவர்
Fitter	பொருத்துப்பவர்
Flag Lascar	கொடிச் சிற்றூழியர்
Greaser	பசைபோடுபவர்

Hammerman	சம்மட்டியாள்
Head Watchman	தலைமைக் காவல்காரர்
Launch Driver	விசைப் படகோட்டி
Launch Lesear	விசைப்படகுச் சிற்றூழியர்
Launch Serang	விசைப்படகுத் தண்டல்
Mobile Crane Driver	இயங்கு பாரந்தூக்கி ஓட்டுநர்
Morse Signaller	மோர்சு சைகையாளர்
Mechanic	இயந்திரம் பழுதுபார்ப்பவர்
Operator	இயக்குபவர்
Pilot	வழிகாட்டி ; விமானி
Store Attender	பண்டகப் பணியாளர்
Tindal	தண்டல்
Turner	கடைசல் பிடிப்பவர்
Wharf Supervisor	கப்பல் சரக்குத்துறை மேற்பார்வையாளர்

பொது உடல்நலத் துறை (PUBLIC HEALTH DEPARTMENT)

Director of Public Health	பொது உடல்நலத் துறை இயக்குநர்
Director of Public Health Services and Family Planning	பொது உடல்நலப் பணிகள், குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர்
Assistant Director of Public Health	பொது உடல்நலத் துறை உதவி இயக்குநர்
District Health Officer	மாவட்ட உடல்நல அலுவலர்
Municipal Health Officer	நகராட்சி உடல்நல அலுவலர்
Special Supervisory Unit Officer	மேற்பார்வைப் பிரிவுத் தனி அலுவலர்
Supervisory Unit Officer	மேற்பார்வைப் பிரிவு அலுவலர்
Malaria Unit Officer	முறைக்காய்ச்சல் பிரிவு அலுவலர்
Research Health Officer	உடல்நல ஆராய்ச்சி அலுவலர்
Nutrition Officer	ஊட்டச் சத்து அலுவலர்
Health Educator	உடல்நலம் எடுத்துரைப்பவர்
Public Health Engineer	பொது உடல்நலப் பொறியாளர்
Professor of Social and Preventive Medicine	பேராசிரியர் சமூக-நோய்த்தடுப்பு மருத்துவ இயல்

Special Officer (Maternal
and Child Health)

Librarian

Health Education Training Officer

Technical Officer

Social Psychologist

Sub-Editor

Auxiliary Nurse Midwife

Cinema Operator

Entomologist

Entomological Assistant

Epidemiologist

Film Librarian-cum-Projectionist

Craftsman

Audio Visual Assistant

Research Analyst

Research Aide

Mass Interviews

Observers

Chief Water Analyst

Assistant Water Analyst

Medical Biologist

Government Analyst

Sample Taker

Sanitary Officer

Health Officer

Health Inspector

Sanitary Inspector

Home Science Assistant

Surveillance Inspector

Health Assistant

Health Visitor

Laboratory Technician

Laboratory Assistant

Public Health Nurse

தனி அலுவலர் (தாய்-சேய் நலம்)

நூலகர்

உடல்நலம் எடுத்துக்கொள்பவர்ப் பயிற்சி
அலுவலர்

தொழில் நுட்ப அலுவலர்

சமூக மனவியல் அறிஞர்

துணைப்பதிப்பாசிரியர்

தாய்மை மருத்துவத் துணைச் செவிவி

திரைப்படம் இயக்கி

பூச்சி இயல் அறிஞர்

உதவிப் பூச்சி இயல் அறிஞர்

கொள்ளைநோய் அறிஞர்

படச்சுருள் நூலகர்-திரைப்படக் கருவி இயக்கி

கைத்திறத் தொழிலாளர்

ஒளி, ஒலிப்பட உதவியாளர்

ஆராய்ச்சிப் பகுப்பு ஆய்வாளர்

ஆராய்ச்சி உதவியாளர்

பொதுமக்களை நேர் காண்பவர்கள்

பார்வையாளர்கள்

தலைமை நீர்ப் பகுப்பாய்வாளர்

உதவி நீர்ப் பகுப்பாய்வாளர்

மருத்துவ உயிரியலறிஞர்

அரசுப் பகுப்பாய்வாளர்

மாதிரி சேகரிப்பாளர்

துப்புரவு அலுவலர்

உடல்நல அலுவலர்

உடல்நல ஆய்வாளர்

துப்புரவு ஆய்வாளர்

மனையியல் உதவியாளர்

கருங்கண்காணிப்பு ஆய்வாளர்

உடல்நல உதவியாளர்

உடல்நலப் பார்வையாளர்

ஆய்வகத் தொழில் நுட்பப்

ஆய்வக உதவியாளர்

பொது உடல்நலப் பணிச் செவிவி

பொதுப் பணித் துறை (PUBLIC WORKS DEPARTMENT)

Chief Engineer, Public Works Department	தலைமைப் பொறியாளர், பொதுப் பணித்துறை
Chief Engineer (Buildings)	தலைமைப் பொறியாளர் (கட்டிடம்)
Chief Engineer (Public Health Engineering and Municipal Works)	தலைமைப் பொறியாளர் (பொது உடல்நலப் பொறியியல் நகராட்சிப் பணிகள்)
Superintending Engineer Sanitary Engineer	கண்காணிப்புப் பொறியாளர் உடல்நலப் பொறியாளர்
Deputy Chief Engineer (General)	துணைத் தலைமைப் பொறியாளர் (ஆட்சி)
Deputy Chief Engineer (Building)	துணைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடம்)
Executive Engineer	செயற்பொறியாளர்
Municipal Engineer	நகராட்சிப் பொறியாளர்
Research Officer	ஆராய்ச்சி அலுவலர்
Research Assistant	ஆராய்ச்சி உதவியாளர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் பொதுக் தொகுதி (TAMIL NADU GENERAL SERVICE)

Government Architect	அரசுக் கட்டிடக் கலைஞர்
Assistant Government Architect	அரசு உதவிக் கட்டிடக் கலைஞர்
P.A. to the Chief Engineer	தலைமைப் பொறியாளரின் நேர்முக உதவியாளர்
Administrative Assistant	ஆட்சி உதவியாளர்
Labour Officer	தொழிலாளர் அலுவலர்

தமிழ்நாடு பொறியியல் சார்நிலைப்

பணியாளர் தொகுதி

(TAMIL NADU ENGINEERING SUBORDINATE SERVICE)

Junior Engineer	இளநிலைப் பொறியாளர்
Supervisor	மேற்பார்வையாளர்
Overseer	பணிப் பார்வையாளர்
Chief Head Draftman	முதன்மைத் தலைமை வரைவாளர்
Head Draftman	தலைமை வரைவாளர்
Draftman	வரைவாளர்
Clerk Draftman	எழுத்தர் வரைவாளர்
Tracere	வரைபட நகல் எடுப்பவர்
Blue Print Operator	நிலைவரைபட அச்ச இயக்கி
Building Maistries	கட்டிட மேலாளர்கள்
General Foreman P.W.D.	பொது முதலாளி (பொ.ப.து.)
Foreman, P.W.D.	முதலாளி (பொ.ப.து.)
Storekeeper	பண்டகச் சார்பாளர்
Mechanical Driver	இயந்திரம் ஓட்டுநர்
Timekeeper, P.W.D.	நேரம் குறிப்பவர் (பொ.ப.து.)
Dam Superintendent	அணைக் கண்காணிப்பாளர்
Assistant Dam Superintendent	உதவி அணைக் கண்காணிப்பாளர்
Slice Superintendent	மதகுக் கண்காணிப்பாளர்
Lock and Wharf Superintendent	நீர்ப்பூட்டு சரக்குத் துறைக் கண்காணிப்பாளர்
Irrigation Conservancy subordinate	பாசனப் பாதுகாப்புப் பணியாளர்.
Telephone Gumasthas	தொலைபேசி எழுத்தர்
Superintendent, Marina Gardens	கண்காணிப்பாளர், கடற்கரைப் பூங்கா
Foreman, Marina Gardens	முதலாளி, கடற்கரைப் பூங்கா
Boring Mechanic	துளையிடும் பழுதுபார்ப்பவர்
Technical Assistant, Experimental	தொழில்நட்பு உதவியாளர், சோதனை
Filter Station, Kilpauk	நீர்வடிகட்டல் நிலையம், கீழ்ப்பாக்கம்.
Mechanic and Filter Operator	இயந்திரப் பழுதுபார்ப்பவர், நீர் வடிகட்டி
Assistant Mechanic	இயக்குபவர்
Turn Cock	உதவி இயந்திரம் பழுதுபார்ப்பவர்
Radio Supervisor	குழாய்த் திறப்புப் பணியாளர்
Mechanic	இயந்திரம் பழுதுபார்ப்பவர்

பாசனம் (IRRIGATION)

Chief Engineer (Irrigation)	தலைமைப் பொறியாளர் (பாசனம்)
Superintending Engineer (Designs)	கண்காணிப்புப் பொறியாளர் (வடிவமைப்பு)
Superintending Engineer (Irrigation Planning Circle)	கண்காணிப்புப் பொறியாளர் (நீர்ப்பாசனத் திட்டவட்டம்)
Deputy Chief Engineer (Irrigation)	துணைத் தலைமைப் பொறியாளர் (பாசனம்)
Deputy Chief Engineer (Irrigation and Designs)	துணைத் தலைமைப் பொறியாளர் (பாசனமும் வடிவமைப்பும்)
Executive Engineer, Irrigation Research Division	செயற் பொறியாளர், பாசன ஆராய்ச்சிப் பகுதி
General Superintendent, Public Works Workshops	பொதுக் கண்காணிப்பாளர், பொதுப் பணிப் பட்டறை
Assistant Engineer	உதவிப் பொறியாளர்
Sub Divisional Officer	உட்கோட்ட அலுவலகம்
Officer-in-charge of Technical Section	தொழில் நுட்பப் பிரிவு அலுவலர்
Chief Head Draughtsman	முதன்மைத் தலைமை வரைவாளர்
Administration Assistant	ஆட்சி உதவியாளர்
Executive Engineer	செயற் பொறியாளர்
Assistant Engineer	உதவிப் பொறியாளர்
Junior Engineer / Supervisor	இளநிலைப் பொறியாளர்/மேற்பார்வையாளர்
Tracer	வரைபட நகல் எடுப்பவர்
Storekeeper	பண்டகக் காப்பாளர்
Senior Research Assistant	முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர்
Junior Research Assistant	இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்
Senior Laboratory Assistant	முதுநிலை ஆய்வக உதவியாளர்
Chemistry Assistant	இரசாயன உதவியாளர், வேதியல் உதவியாளர்
Laboratory Assistant	ஆய்வக உதவியாளர்
Science Assistant (Chemistry)	அறிவியல் உதவியாளர் (வேதியியல்)
Science Assistant (Physicist)	அறிவியல் உதவியாளர் (பௌதீகம்)
Science Assistant (Geologist)	அறிவியல் உதவியாளர் (புவியமைப்பியல்)
Artisan	கைவினைஞர்
Laboratory Attendent	ஆய்வகப் பணியாளர்
Laboratory Attender	ஆய்வகப் பணியாளர்

Divisional Accountant	கோட்டக் கணக்காளர்
Clerk-cum-Typist	எழுத்தர் - தட்டச்சர்
Record Attender	பதிவுருப் பணியாளர்
Assistant Engineer (Designs)	உதவிப் பொறியாளர் (வடிவமைப்பு)
Junior Engineer (Designs)	இளநிலைப் பொறியாளர் (வடிவமைப்பு)
Deafstman (Special Grade)	வரைவாளர் (சிறப்பு நிலை)
Madras Engineering Service	தமிழ்நாடு அரசுப் பொறியியல் பணியாளர் தொகுதி
Madras Engineering Subordinate Service	தமிழ்நாடு அரசுப் பொறியியல் சார்நிலைப் பணியாளர் தொகுதி
Madras Ministerial Service	தமிழ்நாடு அலுவலகப் பணியாளர் தொகுதி
Madras General Subordinate Service	தமிழ்நாடு பொதுச் சார்நிலைப் பணியாளர் தொகுதி
Madras Last Grade Service	தமிழ்நாடு கடைநிலைப் பணியாளர் தொகுதி
Executive Engineer (Research)	செயற் பொறியாளர் (ஆராய்ச்சி)
Assistant Engineer (Research)	உதவிப் பொறியாளர் (ஆராய்ச்சி)
Research Officer	ஆராய்ச்சி அலுவலர்
Assistant Research Officer	உதவி ஆராய்ச்சி அலுவலர்
Junior Engineer Research	இளநிலை ஆராய்ச்சிப் பொறியாளர்
Supervisor	மேற்பார்வையாளர்
Electrician	மின்வினைஞர்
Sweeper-cum-watchman	பெருக்கும் காவற்காரர்

ஊரக வளர்ச்சித் துறை (RURAL DEVELOPMENT DEPARTMENT)

Director of Rural Development	ஊரக வளர்ச்சி இயக்குநர்
Joint Director of Rural Development	ஊரக வளர்ச்சி இணை இயக்குநர்
Deputy Director of Rural Development (Social Welfare)	ஊரக வளர்ச்சித் துணை இயக்குநர் (சமூக நலன்)
Deputy Director of Rural Development (Establishment)	ஊரக வளர்ச்சித் துணை இயக்குநர் (பணியமைப்பு)
Deputy Director of Rural Development (Training)	ஊரக வளர்ச்சித் துணை இயக்குநர் (பயிற்சி)

Deputy Director of Rural Development (Rural Manpower)	ஊரக வளர்ச்சித் துணை இயக்குநர் (ஊரக மனித சக்தி)
Personal Assistant to the Director of Rural Development	ஊரக வளர்ச்சி இயக்குநரின் நேர்முக உதவியாளர்
Additional Personal Assistant to the Director of Rural Development	ஊரக வளர்ச்சி இயக்குநரின் கூடுதல் நேர்முக உதவியாளர்
Public Relations Officer	பொதுமக்கள் தொடர்பு அலுவலர்
Assistant Public Relations Officer	பொதுமக்கள் தொடர்பு உதவி அலுவலர்
Chief Accounts Officer	தலைமை கணக்கு அலுவலர்
Senior Accounts Officer	முதுநிலைக் கணக்கு அலுவலர்
Junior Accounts Officer	இளநிலைக் கணக்கு அலுவலர்
Extension Officer (Panchayats)	ஊராட்சி விரிவாக்க அலுவலர்
Extension Officer (Education)	கல்வி விரிவாக்க அலுவலர்
Gramasevak	ஊர்நலச் சேவகர்
Principal	முதல்வர்
Vice-Principal	துணை முதல்வர்
Instructor in Agriculture	வேளாண்மை ஆசிரியர்
Farm Supervisor	பண்ணை மேற்பார்வையாளர்
Lecturer in Agriculture	வேளாண்மை விரிவுரையாளர்
Instructor in Animal Husbandry	கால்நடைப் பராமரிப்பு அறிவுரையாளர்
Instructor in Co-operation	கூட்டுறவு அறிவுரையாளர்
Instructor in Public Health	பொது உடல்நல அறிவுரையாளர்
Instructor in Khadi and Village Industries	கதர் கிராமத் தொழில் பயிற்சி ஆசிரியர்
Instructor in Social Education	சமூகக் கல்வி பயிற்சி அறிவுரையாளர்
Chief Instructor	தலைமை அறிவுரையாளர்
Training Officer	பயிற்சி அலுவலர்
Assistant Instructor	உதவி அறிவுரையாளர்
Personal Assistant to the Collector (Panchayat Development)	மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சி வளர்ச்சி)
Block Development Officer-cum Panchayat Union Commissioner	வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்
Divisional Panchayat Officer	கோட்ட ஊராட்சி அலுவலர்
Additional Panchayat Officer	ஊராட்சிக் கூடுதல் அலுவலர்
Health Assistant	உடல் நல உதவியாளர்
Maternity Assistant	மகப்பேறு உதவியாளர்

Rural Medical Practitioner	ஊரக மருத்துவர்
Extension Officer (Co-operation)	கூட்டுறவு விரிவாக்க அலுவலர்
Extension officer of Town Panchayat	பேரூராட்சி விரிவாக்க அலுவலர்
Extension Officer (Industries)	(தொழில்) விரிவாக்க அலுவலர்
Chief Radio Officer	வானொலித் தலைமை அலுவலர்
Regional Radio Officer	வட்டார வானொலி அலுவலர்
Radio Supervisor	வானொலி மேற்பார்வையாளர்
Social Welfare Worker	சமூக நல ஊழியர்
Project Nutrition Officer	ஊட்டச் சத்துத் திட்ட அலுவலர்
Project Poultry Officer	கோழிப் பண்ணைத் திட்ட அலுவலர்
Assistant Editor	துணைப் பதிப்பாசிரியர்
Sub-Editor	உதவிப் பதிப்பாசிரியர்
Translator	மொழி பெயர்ப்பாளர்
Mukhya Sevika	முதன்மைச் சேவகி
Grama Sevika	ஊர்நலச் சேவகி
Extension Officer (Agriculture)	வேளாண்மை விரிவாக்க அலுவலர்
Extension Officer (Animal Husbandry)	கால்நடைப் பராமரிப்பு விரிவாக்க அலுவலர்
Compost Development Inspector	மக்கு எருப் பெருக்கு ஆய்வாளர்
Minor Irrigation Overseer	சிறு பாசனப் பணிப் பார்வையாளர்
Agriculture Fieldman	வேளாண்மைக் களப் பணியாளர்

ஆவண பதிவுத் துறை (REGISTRATION DEPARTMENT)

Inspector-General of Registration	ஆவணப் பதிவுத் துறைத் தலைவர்
Registrar of Firm	வணிக நிறுவனப் பதிவாளர்
Registrar General of Birth, Death and Marriages	பிறப்பு, இறப்பு, திருமணத் தலைமைப் பதிவாளர்
Inspector of Registration Offices	ஆவணப் பதிவு அலுவலக ஆய்வாளர்
District Registrar	மாவட்ட பதிவாளர்
Sub-Registrar	சார் பதிவாளர்
Chit Registrar	சீட்டு நிதிப் பதிவாளர்
Chit Auditor	சீட்டு நிதித் தணிக்கையாளர்
Section Writer	பிரிவு எழுத்தர் (சிற்பெழுத்தர்)
Pumping Man	நீர் இறைப்பவர்

Director of Chits
Inspection Officer, Chits
Copyist

சீட்டு நீதிகள் இயக்குநர்
சீட்டு நீதிகள் ஆய்வு அலுவலர்
படி எழுதுவோர்

மாநிலப் போக்குவரத்து அதிகாரி (STATE TRANSPORT AUTHORITY)

Transport Commissioner
Secretary to the Transport
Regional Transport Officer
Regional Transport Authority
Motor Vehicles Inspector
Assistant Motor Vehicles Inspector
Senior Accounts Officer
Junior Accounts Officer

போக்குவரத்து ஆணையர்
போக்குவரத்து ஆணையரின் செயலாளரும்
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்
வட்டாரப் போக்குவரத்து அதிகாரி
இயக்கூர்தி ஆய்வாளர்
இயக்கூர்தி உதவி ஆய்வாளர்
முதுநிலைக் கணக்கு அலுவலர்
இளநிலைக் கணக்கு அலுவலர்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை (TAMILNADU STATE TRANSPORT DEPARTMENT)

Director
Joint Director
Chief Engineer
Superintending Engineer (Mechanical)
Works Manager
Executive Engineer (Civil)
Secretary
Personal Assistant to the Director
Assistant Engineer (Civil),
Head-quarters
Assistant Engineer (Civil),
Assistant Engineer (Mechanical)
Personal Assistant to the
Chief Engineer


இயக்குநர்
இணை இயக்குநர்
தலைமைப் பொறியாளர்
கண்காணிப்புப் பொறியாளர் (இயந்திரம்)
பணி மேலாளர்
செயல் பொறியாளர்
செயலாளர்
இயக்குநரின் நேர்முக உதவியாளர்
உதவிப் பொறியாளர் (கட்டிடம்),
தலைமையிடம்
உதவிப் பொறியாளர் (கட்டிடம்), திருச்சி,
உதவிப் பொறியாளர் (இயந்திரம்)
தலைமைப் பொறியாளரின் நேர்முக
உதவியாளர்

Purchase Officer	கொள்முதல் அலுவலர்
Stores Officer	பண்டக அலுவலர்
Workshop Engineer	பட்டறைப் பொறியாளர்
Legal Adviser	சட்ட அறிவுரையாளர்; சட்ட ஆலோசகர்
Labour Welfare Officer	தொழிலாளர் நல அலுவலர்
Public Relations Officer	பொதுமக்கள் தொடர்பு அலுவலர்
Senior Accounts Officer (Chief)	முதுநிலைக் கணக்கு அலுவலர் (தலைமை)
Senior Accounts Officer (Audit)	முதுநிலைக் கணக்கு அலுவலர் (கணிக்கை)
Senior Accounts Officer (Bills)	முதுநிலைக் கணக்கு அலுவலர் (படிபுகள்)
Medical Officer, Central Depots	மருத்துவ அலுவலர், மையப் பணிமனைகள்
Additional Medical Officer, Depots Superintendent, Central (South)	கூடுதல் மருத்துவ அலுவலர்
Depots Superintendent, Central (North)	தெற்குப் பணிமனைக் கண்காணிப்பாளர் (மையப் பிரிவு)
Depot Superintendent, Adyar, Ayanavaram, Vadapalani	வடக்குப் பணிமனைக் கண்காணிப்பாளர் (மையப் பிரிவு)
Traffic Superintendent, City (South)	பணிமனைக் கண்காணிப்பாளர், அடையாறு, அயனாவரம், வடபழனி
Traffic Superintendent, Cith (North)	போக்குவரத்துக் கண்காணிப்பாளர் சென்னை மாநகரம் (தெற்கு)
Traffic Superintendent (Express)	போக்குவரத்துக் கண்காணிப்பாளர் சென்னை மாநகரம் (வடக்கு)
Deistrict Transportation Superintendent, Kanyakumari Branch, Nagercoil	போக்குவரத்து கண்காணிப்பாளர் (விரைவு வண்டி)
Senior Accounts Officer, Kanyakumari Branch, Nagercoil	மாவட்டப் போக்குவரத்துக் கண்காணிப்பாளர் கன்னியாகுமரிப்பிரிவு, நாகர்கோவில்
Medical Officer, Kanyakumari Branch, Nagercoil	முதுநிலைக் கணக்கு அலுவலர், கன்னியாகுமரிப் பிரிவு, நாகர்கோவில்
	மருத்துவ அலுவலர், கன்னியாகுமரிப் பிரிவு, நாகர்கோவில்

எழுதுவொருள் அச்சுத் துறை (STATIONARY AND PRINTING DEPARTMENT)

Director of Stationery and Printing Works Manager	எழுதுவொருள் அச்சுத் துறை தியக்குநர் பணி மேலாளர்
Senior Deputy Works Manager	முதுநிலைத் துணைப் பணி மேலாளர்

Junior Deputy Works Manager	இளநிலைத் துணைப் பணி மேலாளர்
Assistant Works Manager	உதவிப் பணி மேலாளர்
Electrical and Mechanical Engineer	மின் இயந்திரப் பொறியாளர்
Stock Verification Officer	இருப்புச் சரிபார்க்கும் அலுவலர்
Labour Welfare Officer	தொழிலாளர் நல அலுவலர்
Assistant Director Stationery	எழுதுபொருள் உதவி இயக்குநர்
Deputy Director of Printing	அச்சுத் துறைத் துணை இயக்குநர்
Administration Assistant	ஆட்சி உதவியாளர்
Medical Officer	முதுநிலைக் கணக்கு அலுவலர்
Senior Accounts Officer	சரக்கு இருப்பு எடுக்கும் அலுவலர். இருப்புக்
Stock Taking Officer	கணக்கெடுக்கும் அலுவலர்



வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன் குடிக்காட்டில் பிறந்தவராவார். இவரது தந்தை பிச்சை அவர்கள் இரண்டாம் உலகப் பெரும்போரில் போரிட்ட ஒரு போர் வீரராவார்.

வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள், பி.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பை, பூண்டி திரு. புட்பம் கல்லூரியிலும், எம்.ஏ. தமிழ் இலக்கியப் படிப்பை, திருச்சி தேசியக் கல்லூரியிலும், பி.எல். சட்டப்படிப்பை, சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். இவர், திருநெல்வேலி மாவட்டம், மேல நீலித நல்லூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, வாழ்வியற் களஞ்சிய மையம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் புகழ்வாய்ந்த நூலுக்கு, தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் முதல் பரிசு அளித்து, இவரைச் சிறப்புச் செய்துள்ளது. சட்டத்தமிழ் அகராதி, தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சியம் 15 தொகுதிகளுக்குரிய சட்டக் கட்டுரைகள், சிறப்புத் திருமணச் சட்டம், ஜீவனாம்ச வழக்கு, புலன் விசாரணை, அறிவொளி இயக்கத்தால் வெளியிடப்பட்ட உயில், ஜாமீனில் எடுப்பது எப்படி?, கையாடல், மோசடிக் குற்றங்கள் போன்ற 200-க்கு மேற்பட்ட சட்ட நூல்களையும் பல்வேறு தலைப்புகளில் வரலாற்று நூல்கள், கவிதை நூல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார். இவர் சிறந்த வழக்கறிஞர், சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், நீதிமன்றங்களில் தமிழில் முதன் முதலில் பேசிய தகைமையாளர்.



நாமநாயக் குடியேற்றம் (P) லீட்.,
41-B, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.
☎ : 26251968, 26359906

Code No. T275 Rs.75/-